

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், பி. ஏ.,

அவர்கள் இயற்றிய

நூற்றொகுதி.



முதற் பகுதி.

4. பாவலர் விருந்து

முதல் நாள்.

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.



இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.



This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

உரிமையுரை .

செந்தமிழ்ப் பாவலீர் !

அமிழ்தினுமினிய அருந்தமிழ்ப் பாகலஞ்சுவைத்தாத் தேக்கெறிந்து
இன்ப நுகர்ச்சியில் இனிது வீற்றிருக்கும் தமது அன்பு பற்றி யாமிடும் இப்
பாவிருந்தின்கட் குறைபாடு ஏதேனும் நிகழ்ந்திடமாயினும் அதுகொண்டு
எம்மை யெள்ளலிர் ஏற்றுக்கொண்மின் .

உள்ளவாறே நீளிர் இம்முதனாள் விருந்தில் இன்சுவை காண்டிராயின்
இன்னுஞ் சின்னாள் விருந்திடப் புகுதும். அன்றி இம்முதனாள் விருந்தே
புன்சுவைத்தாய்ப் போயிற்றேல் யாம் வாய் வாளாமை மேற்கொண்டு அமை
தல் ஒருதலை.

இங்ஙனம்,

நூலாசிரியர் .

மு க வு ர

பாவலர் விருந்தெனும் இந்நூலின்கண் அடங்கிய செய்யுட்களுட் பெரும்பாலான முன்னரே புத்தக ரூபமாகத் தனித்தும் பத்திரிகைகளிலே விடய ரூபமாக ஏனையவற்றொடு சேர்ந்தும் வெளிப்பட்டிருக்கின்றன. அவையனைத்தையும் ஒருங்கு சேர்த்துத் தொகுத்து அச்சிட விரும்பினேமை எமது நண்பரும், மாணுக்கரும் அவ்வாறே தூண்டினமையின் இதனை வெளிப்படுத்துவே மாயினேம்.

இதன்கண் அடங்கியவற்றுட் 'பட்டினக் காட்சி', மதுரைமாநகர்', 'போலியாராய்ச்சியன்', 'ஓர் ஐயப்பாடு' என்னும் இந்நான்கும் முன்னர் ஒரு போழ்த்தத்தும் வெளிப்படாதான. அவை இப்பொழுதுதாம் முதன் முறையாக வெளிப்படுகின்றன. 'கடற்கரை யுலா', 'தாமரைத் தடம்', 'கலங்கரை விளக்கம்' என்னும் இம்மூன்றும் ஞானபோதினி யென்றதோர் மாதார்த்தத் தமிழ்ப் பத்திரிகையின் வாயிலாக வெளிப்போந்தன.

இவையிற்றைத் தொகுக்கும்வழி உடனின்றதவிய எமது இயற்றமிழ் மாணவரது நன்றியறிவு ஒருபொழுதும் மறக்கற்பாலதன்று.

ஒன்றுக்கும் பற்றாத சிறியேமை இந் நன்முயற்சியின் கண் ஏனத் தோன்றத்துணையா யருகிருந்து உதவிய எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாய நடராசப் பெருமானை மனமொழி மெய்களிற் றொழுக்கின்றனம்.

பிலவ ஆண்டு ஆனித்திங்கள், }
சென்னை.

வி. கோ. சூ.

பொருளடக்கம்

	பக்கம்
1. மணியசிவனார் கலிவெண்பா	... 339
2. ஆவயவ வழிக்கை	... 349
3. கையறுநிலை	... 351
I. தென்னிஸன் பிரபு	... 351
II. திரு. சலசலோசனச் செட்டியார்	... 354
III. ச. சபரபதி முதலியார்	... 356
IV. ராவ்பகதூர். சி. வை. தாமோதரம் பிள்ளை	... 360
V. சை. இரத்தின செட்டியார்	... 361
VI. விக்கோரியா மகாராணி	... 362
VII. தி. மி. சேஷகிரி சாஸ்திரியார்	... 365
4. கடற்கரையுலா	... 368
5. தாமரைத்தடம்	... 375
6. கலங்கரை விளக்கம்	... 385
7. ஆசானுருநிலை	... 389
8. பட்டினக் காட்சி	... 392
9. மதுரைமாநகர்	... 403
10. போலியாராய்ச்சியன்	... 409
11. ஓர் ஐயப்பாடு	... 413
12. பரிந்துரை	... 415
13. முடிசூட் டிரட்டைமணிமாலை	... 418
14. பண்டித நாட்டம்	... 424

முன்னுரை

ஆசிரியர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள் தமக்கு ஒவ்வொருமயத்துத் தோன்றிய புதிய கருத்துக்களையும், ஆங்கிலம் வடமொழி யாதிய பாஷை நூல்களுள் தாம் கண்ட அரிய பொருள்களையும் புதுவனவாகச் செந்தமிழ்ப் பாவிற் சீர்பெற அமைத்துச் சந்ததம் புலவர்க் கந்தமில் இன்ப மளிக்கும் ஆர்வமுடையராதலின், தாம் அங்கனம் இயற்றிய செய்யுட் டொகு திக்குப் 'பாவலர் விருந்து' எனப் பெயர் தந்து அதனை வெளியிட்டனர். ஆசிரியர் தொல்காப்பியர் செய்யுளியலில்,

“அம்மை யழகு தொன்மை தோலே
விருந்தே யியைபே புலனே யிழைபெனஅப்
பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ;”

(தொல் - செய்ய 1.)

என்று எடுத்துக் கூறிய எண்வகை வனப்பினுள் ஒன்றாகிய விருந்தின் இலக் கணத்தை,

“விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே”

(தொல் - செய்ய. 239).

என்ற சூத்திரத்தானும், அதற்குப் பேராசிரியர், “விருந்து தானும் புதிதாகத் தொடுக்கப்படுந் தொடர்நிலை மேற்று. தானும் என்ற உம்மையான் முன்னித் தோலெனப் பட்டதாஉம் பழைய கதைபைப் புதிதாகச் சொல்லியதாயிற்று. இது பழங்கதை மேற்றன்றிப் புதிதாகச் சொல்லப்படுதல் ஓம்புதல் உடைமையின் உம்மையான் இறந்தது சமீபியினு நென்பது. புதுவது கிளந்த யாப்பின் மேற்றென்ற தென்னையெனின், புதிதாகத் தாம் வேண்டிய வாரற்ற பல் செய்புளுந் தொடர்ந்துவரச் செய்வது,” என்று கூறிய உரையாலும் நன்கு உணரலாம்.

முடிஞர் விருந்தாக அச்சிட்ட ஆசிரியர் பதிப்பில் முதற் பதினொரு பகுதிகளே அடங்கியிருந்தன. முதற்பதிப்பு அச்சிட்ட பின்னர் எழுதின 'பாந்துரை, முடிசூட்டியட்டைமணி மாலை, பண்டித நாட்டம்' என்பவை இவ் விருண்டாம் பதிப்பிற் சேர்க்கப்பட்டுள்ளன. ஆசிரியர், திருத்தணிகை, திருக்காளத்தி, காஞ்சேபுரம், திருப்பாதிரிப் புலியூர், திருவழிந்திரபுரம், சிதம்பரம், பழனி முதலான ஸ்தலங்கள் சென்றிருந்த காலத்தில், ஆண்டாண்டுகளின் மூர்த்திகளின் மீது இயற்றிய தோத்திர ரூபமான பாடல்களும் வேறு சில பல தனிப்பாடல்களும் உளவேனும் அவை யிறறை, ஆசிரியர்தஞ் சரித்திரத்தை வேராக எழுதக் கருதிபுள்ளேனாதலின் ஆங்குத் தருதல் பொருத்தமுடைத் தென்றெண்ணி ஈங்குச் சேர்க்கவில்லை.

இவ்விருண்டாம் பதிப்பி லடங்கிய பதினான்கு பகுதிகளுக்கு முதலாவ தாகிய மணிய சிவனார் கலிவேண்பா, மாங்குடியிலவதரித்துச் சந்தாத்துவித சைவ மேற்கொண்டு விளங்கிய மகா சேராகிய ஸ்ரீ சுப்பிரமணிய சிவனார் மீது அன்றார் தம் பெருமைக்குணம் பலவும் விளங்கப் பலபடப் புனைவணி நல் லிகழப் பாடியது. இவர்தம் பெருமைகளை யாவரும் உணர்ந்து கொண்டா

டற் பொருட்டு வசன நூலாக ஸ்ரீமணிபசிவனார் சரித்திரத்தை வேறாகத் தனி யேயும் ஆசிரியர் எழுதியுள்ளார். ஸ்ரீ சிவனாருடத்து ஆசிரியர்க்கு மிகுந்த பக்தி யும் பேரன்பும் அளவுகடந்து உண்டு. அன்னார், தமது கனவில் எழுந்தரு ளிப் பஞ்சாஷ்டா உபதேசம் செய்ததை இவர்,

“அஞ்செழுத்த

மந்திரத்தை பெங்களவில் வந்துரைத்த சுந்தரனை”,

என்று பாராட்டியும், தமக்கு ஷ்டாஷ்டா உபதேசஞ் செய்ததை,

“விள்ளரிய

ஆறெழுத்தை பெம்மனச்செ யன்பால் விதைத்தானே,”

என்று சிறப்பித்தும், தமக்குண்டாகிய தமிழிலும் பெருமையும் எல்லாம் சிவனார் தமக்குச் செய்த ஆசீர்வாத பலத்தால் என்ற உணர்ச்சி மேலீட்டு,

“சோத்தம்பாஞ்

செய்யுளாற் செய்வான் திருவருள் புரிந்தானே,”

என்றும்,

“எந்தமக்கு மேம்பாடு தந்தானே,”

என்றும், தமது நன்றியறிவு புலப்பட இக் கவிவெண்பாவிற்கு கூறியுள்ளார்.

ஆசிரியர், தாம் செந்தமிழ் நூல் பலவற்றையும் ஆராய்ந்து வரும்பொழுது தமக்கு ஏதேனும் ஐயந்திரிபறியாமையால் இடர்ப்பாடுசேர்ந்துழித் தாம் மனப்பாடமாக வைத்துள்ள இக் கவிவெண்பாவை பொருமுறை யோதிய பின்னா நுறங்கப் போவதும், துயிலுக்கையில் ஸ்ரீ சிவனார் கனவில் எழுந்தருளி அவ்வீடர்ப்பாடுகளைக் கைதழு நீக்கியருளுவதால் துயிலுணர்ந்தபின் யாவர் தெளிவாய் உண்மைவிளங்கப் பெறுவதும் உண்டென்று பன்முறையும் அவர் உரைப்பதுண்டு.

இரண்டாவதாகிய அவயவ அறிக்கை யென்பது ஸ்ரீ மணிபசிவனார்தம் மாணக்கர்களாகிய, ஆசிரியர்தம் பிதா கோவிர்த சிவனார், ஸ்ரீநீவாஸ சிவனார், சுப்பிரமணிய சிவனார் ஆகிய ஏகலிங்க சிவார்ச்சனை புரியும் பரம சாம்பவ சுகாமணிகளாய் விளங்கிய மூன்று பெரியார்பால் தமக்குள்ள பக்தியும் மெய் யன்பும் திகழ ஆசிரியர் தமது அவயவங்களை முன்னிலைப்படுத்தி வரைந்தது.

மூன்றாவதாகிய கையறுநிலை, ஆங்கிலத்தில் சோகரஸம் ததும்பப் புணையும் ‘எலிஜி’ (Elegy) என்னும் ஒரு வகையாப்பினை பொத்ததாய்ப் பண்டைத் தமிழ் நூல்களில் காணப்படும் புறப்பொருட் றையாகிய ‘கையறு நிலை’ யினைத் தழுவி ஆசிரியர் தமதன்பிற்குரியராயிருந்து பின்னர்க் காலஞ் சென்ற ஒரு சிலர் மீது தமதாற்றமை விளங்கப் பாடிய பாக்களாகும்.

இதனுள், அக்காலத்தில் ஆங்கில கவிச்சக்கிரவர்த்தியாய் Poet Laureate என்னும் பட்டந் தரித்து விளங்கிய மகாகவி டெனிஸன் பிரபு இறந்துழி, அக்கவிஞரின் இனிய நூல்களில் ஈடுபட்டு மகிழ்வடைந்த ஆசிரியர் தமதாற்றமைபைப் புலப்படுத்திய பாக்கள் முதலில் நிற்பனவாகும். ஒரே சுவையை உருசிப்பவன் தெவிட்டாமைப் பொருட்டு இடையிடையே வேறொர் சுவையைச் சிறிது சிறிது உருசித்தல்போலச் செந்தமிழ் நூலாராய்ச் சிபைபே செய்து வந்த ஆசிரியர் இடையிடையே தமது மனத்திற்கு ஊக்க முண்டாக மறுசுவை நூலாகக் கொண்டு பார்ப்பது இந்த டெனிஸன் பிரபு வின் செய்யுட்டிரட்டேயாம். இவர் டெனிஸன் கவிகளில் ஈடுபட்டமை, ‘போலியாராய்ச்சியன்’, ‘ஓர் ஐயப்பாடு’, என்ற தலைப்பின் கீழுள்ள செய்யுட்

களை நோக்குதற்குப் புலனாகும். மேலும் ஆங்கில தத்துவசாஸ்திரப் பயிற்சி நன்குடைய ஆசிரியர் அத்தத்துவப் பொருள்களை மீளிரக் காட்டுந் கவிஞனாகிய டெனிஸனிடத்தில் சிபிபிதல் இயல்பேயாகும். இதற்கு,

“தத்துவ சாத்திரத் தனித்த ருக்கணை
கொத்தொடு தோன்றிய குணஞ்சி றந்தள
வித்தைசேர் பெயின்ஸ்பென்ஸர் மில்லெ னும்பழம்
சத்தினைக் கவிக்கலந் தந்த வள்ளலே!”

என்று ஆசிரியர் கூறிய பாவே தக்க சான்று பகரும்.

இதன் பின்னர் 2-வது, 3-வது உட்பகுதிகளில் முறையே அன்புடைய மாணவன் மாட்டும் அருள்கனிந்த ஆசான் கண்ணுந் தமக்குள்ள பேரன்பு புலப்பட, ஓரோரவாரடி மிக்கு வந்த கொச்சக வொருபோகில், அவலச்சுவை கனிந்து விளங்கச் சொல்லழகும் பொருளழகுந் திகழநிற்கும் பான்மை, உற்று நோக்கித் திளைத்தற்பாலதாம்.

நான்காவது உட்பகுதியில் யாழ்ப்பாணம் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் இறந்துழி அவர்தம் பிரவாற்றாமைக் கிரங்கிச் சென்னைமாநகரிற் கூடிய தமிழ்ப் புலவர் பலர் சேர்ந்த அதுதாபக் கூட்ட மொன்றில் ஆசிரியர் பாடிய செய்யுட்கள் உள்ளன. ஆசிரியர் ஆண்டுக் குழுமி யிருந்த புலவர்களைத் ‘தண்டமிழ்ச் செந்நாப் புலவீர்’ என்று விளித்துள்ள தும், ‘நந்தம் பன்னாய நகர்’ என்று சென்னையைக் குறித்துப் போந்ததும் மேற்கூறியதற்குச் சான்றாகும்.

ஏனைய கையறுநில யுட்பகுதிகளின் விவரங்கள் அவற்றின் குறிப்பு நாகளால் விளங்கும்.

‘கடற்கரையுலா’, ‘தாமரைத் தடம்’, ஆகிய இரண்டும், ஆசிரியர் தமது இல்லக் கிழத்தியுடன் நகையாடிப் பேசு முறையின்கண் அறிவுறுத்திய ‘தற் காப்புநியமம்’, ‘இயற்கை வனப்பு’ என்னும் உண்மைகளை வற்புறுத்திக் கூறியனவாகும்.

ஆசிரியர், வெண்ணில வெறிக்கும் ஓரிரவீன்கண் உணவு கொண்டபின் நண்பர் சிலருடன் மேன்மாடியில் விநோதப் பொழுது போக்காக உரையாடியிருந்துழி ஒருவர், நீதிமன்றத்தின் றலையிலமைந்துள்ள விளக்கினின்று வெளிப்பட்டிச் சமுதும் இருசுடர்ப் பிழம்புகளைச் சுட்டித் தமக்குத் தோன்றுங் கற்பனைகளைக் கூறக் கேட்டபொழுது, அவர் தற்குறிப்பேற்றமாகக் கூறிய கற்பனைகளை ‘கலங்கரை விளக்கிப் பகுதியிற் காணப்படுந் செய்யுட்கருத்துக்களாம்.

சென்னைக் கிறிஸ்தவ கலாசாலைத் தலைவராயிருந்த டாக்டர் மில்லர் துரைக்கு வெண்கலச் சிலையொன்றமைத்து நாட்டி, அதனைச் சென்னைக் கவர்னராயிருந்த ஆம்ப்ட்டூரில் துரை யவர்கள் திறப்புவிழாச் செய்தபொழுது, ஆசிரியர் கூறிய செய்யுட்களை ‘ஆசாணுருநிலை’ யில் அடங்கியவராம். இதனை, மேற்படி கலாசாலையில் உபநியாசகராயிருந்த மில்லர் K. கிருஷ்ணமாசாரியர் M. A. அவர்கள் ஆங்கிலத்திலும் ‘My Masters’ Statue’ என்னும் தலைப்பிட்டுச் செய்யுளாக மொழி பெயர்த்துள்ளார்.

ஓரமயம், ஆசிரியர் கடற்கரையில் தம் மாணவரிடம் உழுவீணியின் முறையினைப் பற்றி வலிவுறுத்திக் கூறிய கருத்துக்களை யமைத்துப் பாடியது ‘பட்டினக் காட்சி’யாம். இதன் கண், பற்பல மாந்தரின் பண்புகளை நகைச்சுவை நிகழ்ப் பாடிய பாடல்களும், பட்டினத்தின் அமைப்பினைத் தற்குறிப்பேற்ற

வணிகரலம் விளங்க வருணித்துள்ள பாக்களும் படிக்கு நர்க்குப் பேரினப்பம் பயத்த லொருதலை.

ஸ்ரீமான் பாண்டித்துரைசாமித் தேவர் அவர்கள் மதுரையில் தமிழ்ச் சங்கம் ஸ்தாபிக்கப் பெருமுயற்சி செய்த காலத்தில், அவ்விஷயத்தில் ஊக்க மின்றி யிருந்த மதுரைமாநகரின்ரை ஊக்குதற் பொருட்டு வரைந்து மதுரை மாநகரம். ஆசிரியர் சித்தூரிலிருந்து ரெயில் பிரயாணஞ் செய்த சிரமத்தையும் பொருட்படுத்தாது, தமது வீதியிற் குழாய் (Water-pipe)யின் கீழ் ஸ்நாநஞ் செய்துகொண்டே இம் 'மதுரைமாநகர்' அகவலினை, அடியேன் எழுதிவரச் சிறிதும் தங்குதடையின்றிக் கூற முடித்தனர். இதனாலே அவர்க்குத் தமிழின் மாட்டுள்ள அளவற்ற அன்பு புலனாம்.

'பரிந்துரை' என்பது, ஸ்ரீமதி அசலாம்பிகை யம்மையவர்களின் இனிமை வாய்ந்த செய்யுட்களினைக் காணுந்தோறும் மகிழ்ச்சியடையும் ஆசிரியர், அவ்வம்மையார்க்கு உண்டான துயரினை யாற்ற வரைந்து விடுத்த கிருபமாகும்.

லிக்டோரியா ராணியின் மீது பாடிய கையறுநிலைச் செய்யுளும், முடிசூட்டிடைமணிமாலைச் செய்யுளும், ஆசிரியர் தம் இராஜ விசுவாசத்தினைக் காட்டுவனவாம்.

பக்தி வயப்பட்டுப் பேரன்பு ததும்பப் பாடிய 'பண்டித நாட்டப் பதிகம், ஆசிரியர்க்குக் கலையுக்கத்திற் கண்கண்ட தெய்வமாகிய குமாரக் கடவுளின் மாட்டுள்ள நம்பிக்கையைப் புலப்படுத்தும் அறிகுறியாம்.

ஆசிரியர்தம் நூல்களில் ஈடுபட்ட நண்பர்கள் பலரும் பன்னூளாக இப் பாவலர் விருந்தினை இன்றியமையாக் குறிப்புரை முதலியவற்றுடன் பெறல் வேண்டு மென்று விரும்பியதை யுணர்ந்து, அன்னார்தம் புதல்வராகிய சீரஞ்சிவி வி. சூ. சுவாமிநாதன் அவர்கள் என்னை யன்மீ இந்நூற்கு வேண்டிய குறிப்புரையை வரைந்துதர வேண்டினர். இந்நூலின் பல பகுதிகளும் வரையப் பெற்ற அமயங்கரிலெல்லாம் ஆசிரியரோடு இடைவிடாது உடனுரைந்து நெருங்கிப் பழகியவன் யான் என்பது நீனைந்தே என்மீது இப் பொறையை அவர் ஏற்றினர் என்று கருதுகிறேன். அவர் வேண்டி யாங்குச் செய்ய எல்லாவற்றினும் கடப்பாடுடைய எளியன் என்னாலேயன்றவளவு செய்யுட்களின் பொருள் கிளங்குமாறு ஓர் குறிப்புரை வரைந்துள்ளேன். எனினும், ஆசிரியர்தம் பாடல்களில் அமைந்து கிடக்கும் ஆழ்ந்த கருத்துக்களையும் அணிநல மாதிய அழகுக்களையும் முற்று மெடுத்தோதும் வன்மை சிறிது மீலவாத எனது குறிப்புரையைத் தமிழ் பயிலு மிளைஞர்க்கு ஒருவாறு பயன்படுமென்று கருதி உலகம் போற்றுமாறு பெரிதும் வேண்டுகிறேன்.

அண்ணாமலை நகர்,

1-4-1933.

ந. பலராடம் ஐயர்

பாவலர் விருந்து

I

மணியசிவனார் கல்வெண்பா

[திருவையாற்றிற்கடுத்த மாங்குடி யென்னுஞ் சீறாரிற்றேன்றியவரும், தமது தந்தையார்க்கு வாய்த்த ஞான குரவரும், சிவாநுபூதிச் செல்வருமாய் விளங்கிய ஸ்ரீ சுப்பிரமணிய சிவனார் மீது 1894-ஆம் வருஷம் தாம் தமது தாயாரோடும் மகா சிவராத்திரியினிமித்தம் சீகாளத்தி நகரஞ் சென்றுழிப்பாடியது.]

மணியசிவனார் கல்வெண்பா

காப்பு

நேரிசை வெண்பா

சீமான் மணிய சிவன்றனக்கு நற்கலீவெண்
பாமாலை யாகும் பணியியற்ற—நாமாதுங்
கற்பகலா வள்ளி கணவனுமன் னன்றமைபன்.
கற்பகமால் யானையுமே காப்பு.

ஞானகுரு வணக்கம்

குறள் வெண்பா

எந்தைகோ விர்தசிவ நெங்குரவ னூர்கழலெஞ்
சிந்தைகூர் பேரணியாஞ் சீர்த்து.

காப்பு:—சீமான் - திருவாளன்; செல்வன். மணியசிவன் - பெயர். பாமாலை - பாவாகிய சொன்மலை, பணி - அணிகலன். இயற்ற - செய்ய. நாமாது - ஸரஸ்வதி. கற்புஅகலா - கற்பில் நீங்காத. வள்ளிகணவன் - சுப்பிரமணிய மூர்த்தி. அன்னுன் தமையன் - அவன் மூத்தோனாகிய கணபதி. கற்பகமால் யானை - பெரியகற்பக விநாயகர்.

ஞானகுரு வணக்கம்:—எந்தை-எமது பிதா; கோவிர்த சிவன் - பெயர். குரவன் - ஆசாரியன். கழல் - ஈண்டுத் தானியாகுபெயராய்ப் பாதத்தை யுணர்த்திற்று. சிந்தைகூர் - உளத்தின்கண்மிக்க; பேரணி - பெருமை வாய்ந்த அணிகலன். சீர்த்து - சிறப்புடையதாகி. கழல் சீர்த்துப் பேரணியாம் என முடிக்க. தந்தையாகிய கோவிர்த சிவனாரே பிரமோபதேசம் செய்தவராவதோடு ஆசிரியர்க்குப் பஞ்சாக்ஷர உபதேச மூகு செய்தவராதலின் ஞானகுரு வாவர்.

ஆக்கியோன் பெயர்

குறள் வெண்பா

சூரியநா ராயணவேள் சொல்கலீவெண் பாவகவல்
பேரிய லீந்தும் பெறும்.

3.

நூல்

கவி வெண்பா

பூமணக்குங் கூந்தற் பொறிமணக்கு நான் முகன் ப
மணக்கு மாண்மணக்கு நல்லுராங்—காமரைக்கு
மாங்குடியிற் சற்குருவை வாழேந்தை சீரிதய
மாங்கமலத் துற்ற வரசனத்தைப்—பாங்குடனே
சுத்தமகா சைவபதந் துன்னுபரஞ் சோதியினை (நு)
யத்துவித மாயொளிநு மாண்மாவைச்—சித்தரெலாந்
தன்பாதத் தேவீழ்ந்து சத்தேயென் சித்தேந
லின்பே யெமையாள்வ தென்றேவென்—றன்பாற்
றுதிசெய்யக் கேட்டுவந்து தூயசிவ தீட்சைக்
கதியையவர் கட்கருளுந் கல்லாற்—பதியைச்சன் (க0)

ஆக்கியோன் பெயர்:—வேள் - கண்டோரால் விரும்பப்படுபவன். கலீவெண்பா அகவல் - உம்மைத் தொகையாகக் கொண்டு கலீவெண்பாவாகிய 'மணிய சிவனார் கலீவெண்பா'வும், அகவலாகிய கேரிகச்சயாசிரியப் பாவானியன்ற 'அவயவ அறிக்கை'யும் ஆகிய இவ்விரண்டும் எனப்பொருள் கொள்க. ஆசிரியர், 'மணிய சிவனார் கலீவெண்பா'வும், 'அவயவ அறிக்கை'யும் ஆகிய இவ்விரண்டினையுமே முதன் முதல் தனிப் புத்தகமாக அச்சிட்டு வெளிப்படுத்தினரென்பது கூண்டறியற்பாலது. அகவல்- 'அகவ வெண்ப தாசிரியம்மே' (தெரல். பொரு. செய். குத். அக்), என்னுஞ் குத்திர வுரையிற் பேராசிரியர், 'அகவிக் கூறுதலான் அகவலெனைக் கூறப்பட்டது. அஃ தாவது கூற்றும் மாற்றமுமாகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக்கூறாது தான் கருதியவா நெல்லாம் வரையாது சொல்லுவதோராரும் உண்டு. அதனை வழக்கினுள் ளார் அழைத்தல் என்றுஞ் சொல்லுப. அங்ஙனஞ் சொல்லுவார் சொல்லின்கண் எல்லாம் தொடர்ந்து கிடந்த ஒசை அகவலெனப்படும்,' என்று கூறுவதுணர்க. பேரியல் ங் தும் பெறும் - பேரிய இலக்கணங்களாகிய எழுத்துச் சொல் பொருள் யாப்பு அணி என்னும் ஐந்தினையும் பெற்று விளங்கும்.

க. பூ மணக்கும் கூந்தற்பொறி-பூ மணம் வீசும் கூந்தலையுடைய இலக்குமி. நான்முகன் - பிரமன். நாமணக்கும் மாண் - நாவில் வீற்றிருக்கும் மாண் போன்ற ஸரஸ்வதி. மணக்கும் - கூடியிருக்கும். காமணக்கும் - சோலை சூழ்ந்துள்ள, மாங்குடி- ண்டின் பெயர். எந்தை - எமது பிதாவாகிய கோலிந்த சிவனார். இதயமாந் கமலம் - மணமாகிய தாமரை. அரசனம் - அரச அன்னம், ராஜஹம்ஸம். பாங்கு - அழகு.

டு. பதம் - பதவி. துன்னு - சேர்ந்த. பரஞ்சோதி - மேலான ஒளி. அத்துவித மாய் - இரண்டாந் தன்மையின்றி. ஒளிரும்-விளங்கும். ஆன்மா - எங்கும் இரண்டறிக்கலந்து நிற்கும் பரமாத்மா. சித்தர்-அணிமாவாகிய எண்வகைச் சித்திகளும் கைவர் தவர். சத்து - உண்மைப்பொருள். சித்து - ஞானப்பொருள். சத்து சித்து இன்பம் - சச்சிதானந்தம், என்றே - எப்பொழுதோ. கேட்டு உவந்து - கேட்டு மகிழ்ந்து. தூய-பரிசுத்தமான, சதி - நிலைமை. கல்லாற்பதி - கல்லால் விருகத்தினடியில் வீற்றிருந்த பரமதியாகிய தக்ஷிணமூர்த்தி.

மார்க்க வழியொழுதிக் காட்டி வணங்கலரை
 வேர்க்கா தவர்பால் விருப்பினனை—யார்க்குமருங்
 கத்தனைக்கொம் புத்தனைக் காமாதி யாறையுள்
 சித்தமுட னேயிர்த செல்வனைப்—பத்தியுட
 னென்றான் முப்பத் திரண்டறமுஞ் செய்தோனை (கடு)
 யிற்றாலத் துள்ளா-ரெவரெவர்க்கு—மன்றான
 வையந் திரிபொழித்த வான்றேனைப் பாவங்க
 னையும் படிக்கு நயந்துவந்த—வையனைப்பே
 ரானந்த மான வரும்பொருளை யற்புதநற்
 கான ர்குகனைச்சிற் கந்தவே—டானே (உ௦)
 யவதரித்தா னென்றே யனைவோரு மேந்த
 வவனியினுட் போந்த வமுதை—நவமான
 தக்கிண முர்த்தியைச் சாமமுதல் வேதமெலா
 மொக்கவே யோதா துணர்ந்தானைத்—தக்கமுறை
 யின்னில் லறத்தை யினிது நடாத்தியதிற் (உரு)
 றன்னிகரி லாத தனிவேளை—மன்னியளி

க௦. வணங்கலர் - வணங்காதவர், பகைவர். வேர்க்காது - வெருளாது, வெறுக் காது. வணங்காதாரையும் வெறுக்காது தாமே சன்மார்க்க வழியில் நடந்து காட்டி அவர்களை நல்வழிப்படுத்தும் விருப்பினன் என்க. கத்தன் - காத்தன், தலைவன். கொம்புத்தேன் - மூங்கிற் கோலிற் கட்டிய தேன். காமாதியாறு - அரிவட்ட வர்க்கம்; காம க்ரோத லோப மோக மத மாற்சரியங்கள். சித்தம் - மனம். அரிந்த - அறுத்த.

கரு. என்றான்றும்-எப்பொழுதும். முப்பத்திரண்டு அறம் - ஆதுலர்க்குச்சாலே, ஶுதுவார்க்குணவு, அறு சமயத்தார்க்குண்டி, பசவுக்கு வாயுறை, சிறைச் சோறு, ஜயம், தின்பண்ட நல்கல், அறவைச்சோறு, மகப்பெறுவித்தல், மகவுவளர்த்தல், மகப்பால் வார்த்தல், அறவைப் பிணஞ்சுடுதல், அறவைத்தூரியம், சுண்ணம், நோய்க்கு மருந்து, வண்ணூர், நாவிதர், சுண்ணாடி, காத்தோலை, கண்மருந்து, தலைக் கெண்ணெய், பெண்போகம், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப்பந்தல், மடம், தடம், சோலை, ஆவுரிஞ்சுதறி, விலங்கிற் குணவு, ஏறுவிடுத்தல், விலைகொடுத்தியிர்காத்தல், கன்னிகாதானம். ஞாலம் - உலகம். அஞ்ஞானம் - அறிவின்மை. ஜயம் - சந்தேகம். திரிபு - விபரீத வுணர்ச்சி. ஒழித்த - தம்மையடைந்தார்க்கு நீக்கிய. ஆன்றோன்- எல்லா நற்குணங்களும் அமைந்தோன். கையும்படி - அழியும்படி. நயந்து - விரும்பி. அரும் பொருள் - கிடைத்தற்கரிய பொருள்.

உ௦. கானரசுகன் - இசையுணர்ந்து அறுபவிப்பவன். சிற்கந்தவேள் - அறிவுருவமான முருகன். எத்த - துதிக்க. அவனி - பூமி. விண்ணோமுதினின்றும் வேறுபடுத்த 'அவனியி னுட்போந்த' அமுது என விசேடித்தனர். ஒழித்துக்காட்டணி. நவம் - புதுமை. ஒக்கவே - ஒருங்கு சேர. ஓதா துணர்ந்தான் - படியாமல் அறிந்தவன். ஆசிரியரும் மணியசிவனாரும் சாமவேதிகளாதலானும், 'வேதநாம் ஸாமவேதோஸ்மி' என்று சிறப்பிக்கப்பட்டதாலும் சாமத்தை முன் வைத்தனர். அக்கு - உருத்திராக்கம். புனைந்த - தரித்த. அதுபுதிமான் - அதுபுதியடைந்தவன். அதுபுதிதானே கண்டறிந்தும் பிறர்க்குச் சொல்ல இயலாதது மான அறிவு.

பூதியோ டக்கும் புனைந்ததிரு மேனியது
 பூதிமா னைப்பல் புகழ்படைத்த—வேதியனை
 மட்டார் குழன்மடவார் மாலிருளிற் சேராமற்
 பட்டாங்கிற் சொற்ற படியாக—வட்டாங்க (150)
 யோகம் பயின்றானே யுத்திபுத்தி மாணயென்றும்
 போகத் திருந்தானைப் புண்ணியனை—வாகாக
 மும்மலநீங் கப்பதியிற் றொன்று முதிர் பகவைக்
 கைம்மலரிற் சிற்றழியிற் காட்டியவெஞ்—செம்மறனைச்

ரீ. “பேசா அதுபூ தியையடியேன் பெற்றுப் பிழைக்கப் பேரருளால்,
 தேசோ மயத்தக் தினியொருகாற் சித்தத் திருஞ்சு தீர்ப்பாயோ.”

(தாயு. சொல்லம். 3).

மட்டு - தேன். ஆர் - நீரம்பிய. குழல் - கூந்தல். மடவார் மால் இருள்-மாதரான்
 உண்டாகும் மயக்கமாகிய இருள்.

150. பட்டாங்கு - உண்மை தூல். சொற்றபடி - சொன்னவிதம். அட்டாங்க
 யோகம் - எட்டுறுப்புக்களையுடைய யோகம். எண்வகை யுறுப்புக்கள் - இயமம், நிய
 மம், ஆசனம், வளிநிலை, தொகை நிலை, பொறைநிலை, நிலைதல், சமாதி என்னும் எட்
 டும். இவற்றைப் பின்வருஞ் சூத்திரங்களா னுணர்சு.

“பொய் கொலை களவே காமம் பொருணகை
 யிலவகை யைத்து மடக்கிய தியமம்.”

“பெற்றதற் குவத்தல் பீழம்புநனி யுணர்நல்
 சுற்பன சுற்றல் சுழிகடுந் தூய்மை
 புகளைப் பெரும்பய மாகாற் களித்தலொடு
 யனுடை மரபி னியம கைந்தே.”

“நின்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென்
 றெத்த நான்கி னெல்கா நிலைமையோ
 டுன்பம் பங்குக்கு சுமய முதலிய
 உந்தயில் சிறப்பி னுசன மாகும்.”

“உந் தியொடு புணர்ந்த விருவகை வளியுந்
 தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை.”

“பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம
 லொருவழிப் படுப்பது தொகைநிலைப் புறனே.”

“மனத்தினை யொருவழி நிறுப்பது பொறையே.”

“நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற்
 குறித்த பொருளொடு கொளுத்த னினைவே.”

“ஆங்கனந் குறித்த வாய்முதற் பொருளொடு
 தான்பிற னுகாத் தகையது சமாதி.”

பயின்றான் - பலகாற் பழகியவன். யுத்திபுத்திமான் - யுத்தியும் புத்தியுமுடை
 யான். போகம் - சகாதுபவம். வாகு - அழகு. மும்மலம் - ஆணவம், மாயை, கன்மம்,
 பதி - பரமபதி, சிவன். ஒன்றும் - கூடும். முதிர் பசு - பக்குவமடைந்த ஆன்மா.
 கைம்மலர் - கையாகிய மலரில். சிற்றழி - ஞானமுத்திரை. மும்மலநீங்கிய காலத்தில்
 சிவத்தோடு கூடும் பக்குவமடைந்த ஆன்மாவின் னியல்பைக் கைம்மலராற் செய்யும்
 ஞான முத்திரையான் அறிவித்த செம்மல் என்க. செம்மல் - தலைவன்.

சிந்தா மணியைச் சிவக்கொழுந்தைச் சின்மயத்தைக் (௩௫)
கந்தூக்க மாகவன்பு கட்டுதற்கு—நந்தாத

சங்கிலியெ முள்ளத் தடங்கூடத் திற்கருணைப்
பொங்குமதந் தன்னைப் பொழிகின்ற—செங்களிற்றை
யெத்திக்குஞ் சீரா ரிறையோனைச் சிந்திக்கத்
தித்திக்குந் தன்மையுள செங்கரும்பை—முத்திக்கு (௪௦)

மூலத்தைக் கல்வி முதல்வனைமெய் காத்தானைக்
காலங் கடந்த கடவுளைப்பே—ரோலமிட்டுத்
தூதருட னேவருங்கா லற்செகுக்குஞ் சூலத்தைப்
பாதம் பணிந்தார் பரமசுக—தாதைதனை

யெங்கு நிறைந்தானே யேகாந்த மாணைத் (௪௫)
துங்கமறை யெல்லாந் தொகுத்துத்தன்—மங்காப்
பிரசங்கத் தின்முகமாய்ப் பேசுபெரி யோனை
யரசங்கம் யாவு மடைந்த—சூரிசிறனை

௧. “மும்மலம் வேறுபட்டொழிய மெய்த் துயிர்
அம்மலர் த் தாணிழ லடங்கு முண்மையைக்
கைம்மலர்க் காட்சியிற் கதுவ நல்கிய
செம்மலை யலதுளஞ் சிந்தி யாதரோ”

(திருவானைக்காப் புராணம் - தக்ஷிணமூர்த்தி துதி.)

௩௫. சிந்தாமணி - நினைத்ததை யளிக்குமொரு தேவரத்தம். சின்மயம் - ஞான
மயம். கந்து ஊக்கம் ஆக - ஊக்கம் கந்து ஆக என மாற்றுக. கந்து - கட்டுத்தறி.
நந்தாத - கெடாத. தடங்கூடம் - பெரிய யானைக்கூடம். செங்களிறு - செந்நிறம்
வாய்ந்த களிறு. மனமாகிய கூடத்தில் ஊக்கமாகிய கட்டுத் தறியில் அன்பாகிய
சங்கிலியாற் பிணிப்புண்டு மிக்க கருணையாகிய மத்ததைச் சொரியுந் களிறு என்க.

“உள்ளமெனுந் கூடத்தி லூக்கமெனுந் தறிநிறவி யுறுதி யாகத்
தள்ளரிய வன்பென்னுந் தொடர் பூட்டி யிடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை யென்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழுத்தை நினைந் துவரு வினைக டர்ப்பாரம்?”

(திருவிளையாடல்—சித்தி விநாயகர் துதி.)

சீர் ஆர் - புகழ் பரவிய. மூலம் - காரணம். மெய்காத்தான் - சத்திய விரதன்.
பேர் ஓலம் - பெரிய ஆரவாரம். காலந் செகுக்கும் - யமனைக் கடக்கும். பரமசுக
நாதை - மேலான இன்பத்தை யளிக்கும் தந்தை.

௪௦. எங்கும் நிறைந்தான் - சர்வாந்தரியாயி. ஏகாந்தம் - தனிமை. துங்கம் -
உயர்வு. தொகுத்து - திரட்டி. பிரசங்கத்தின் முகமாய் - உபந்நியாச வாயிலாய்,
அரசங்கம் - அரசனுக்குரிய அங்கங்கள். இவன் தவராஜாங்கத்தை நடாத்துஞ்
சிவராஜ யோகி யாதலின் ‘அரசங்கம்’ கூறினார். அரசர்க்குரிய அங்கங்கள் பத்து -
ஆணை, ஊர், கரி, கொடி, நாடு, பரி, மலை, மாலை, முரசு, யாறு என்பன.

௧. “மைதிகமு முகிலினந் குடைநிழற் றிடவட்ட வரையினொடு செம்பொன்மேரு
மால்வரையின் முதுகூடம் யோகதன் டக்கோல் வரைந்துசய விருதுகாட்டி.
மெய்திகமும் அஷ்டாங்க யோகபூ மிக்குள்வளர் வேந்தரே குணசாந்தரே.”

வேதாந்த வீசாண வெள்ளிமலை யுள்ளாணை
 நாதாந்த முங்கடந்த நாயகனைப்—போதாந்தத் (100)
 தூட்பொதிந்த வென்றை யுரைப்பரிய வுண்மையெயர்
 நட்பாள னாகி நனிவிரைந்து—பெட்டபுடன்வந்
 தாண்டாணைப் பத்த ரணவோ ரினுமிகவு
 மாண்டாணைக் கல்யாண வள்ளறணைத்—தூண்டா
 மலையிலேட்டுக் காற்றசையா மாவின்க்கை யாரும் (101)
 விலைமதியா ரத்தினத்தை மேலாங்—கலைகளிந்த
 சாற்றைப் பருகிட்ட சாம்பவனை நான்மறைமேல்
 வீற்றிருக்குந் தேவை விமலமா—முற்றை
 விளங்குகரு ணைக்கடலை வித்தையெலாம் வைத்த
 களஞ்சியத்தைப் பஞ்சாக் கரத்தைக்—களங்கபரி (102)

“கெசுதுரக முதலான சதுரங்க மனமாதிரி கேள்வியி னிணைத் தூற்ற்பக்
 கெழுகொண்ட தலமாறு முகமண்டலத்திலுந் கிள்ளாக்கு செல்லுமிக்க
 தெசவிதம தாய்வின்ற நாதங்க ளோலிடச் சிங்காச னுதிபர்களாய்த்
 திக்குத் திகந்தமும் பூரண மதிக்குடை திகழ்ந்திட வசத்தகாலம்
 இசையமலர் மீதுறை மணம்போல ஆனந்தம் இதயமேற் கொள்ளும்வண்ணம்
 என்றைக்கு மழியாத சிவராஜ யோகமாய் இந்ந்ராதி தேவர்களெலாம்
 விசயசய சயவென்ன ஆகிசொல வேகொலு இருக்குகும் பெருமையெளிதோ
 வேதாந்த சித்தாந்த சமரசநன் நிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே.”

(தாடி. சித்தர் 10, 5)

குரிகில் - குருகில், தலைவன். வெள்ளிமலை - கைலை.

100. நாதாந்தம் - நாதத்தின் முடி. போதாந்தம் - ஞானத்தின் முடிவு. உட்பொதிந்த - உள்ளே நிரம்பிய. உரைப்பரிய வுண்மை - வெளியிட்டிச் சொல்லமுடியாத உண்மைப் பொருள். நட்பாளன் - நட்பை யான்பவன். பெட்டபு - வீரப்ப. மாண்டாணை - மாட்சிமை யுள்ளாணை. மலையிலீட்டு - மலையிலேற்றி. காற்று அசையா - காற்றற்ற சலனமடையாத.

101. மாவின்க்கு - பெரியவின்க்கு, மாவின்க்குமாம். தூண்டா மாவின்க்கு எனக்கூட்டுக. கலை களிந்த சாறு - சாஸ்திரங்களில் உள்ள முதிர்ந்த ரஸம். பருகிட்ட - உண்ட, சாம்பவன் - சம்புவை வழிபடுவோன். நான்மறைமேல் - வேதாந்தத்தில். தேவு - கடவுள். விமலம் - அழுக்கற்ற. வித்தை - அறிவு.

102. களஞ்சியம் - சேர். களங்கபரிபாகம் - மலபரிபாகம்; பாசம் தனது தன்மைநீங்கிப் பக்குவமடைதல். சத்தி ரீபாதம் - ஆன்மாவினது ஞானத்தைத் தடுக்கு மாணவமல சத்தி நழுவு மவசரத்திலே முற்பிற்பாடறச் சிவத்தினது சிற்சத்தி பதிந்து அவ்வான்மாவினது நித்தியஞானக் கிரியையை விளக்குவது. அது மந்தாரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும். அவற்றுள், மந்தார மாவது - நமக்குப் பெறுபேறு யுள்ள பதி யொருவனுண்டென்று அறிவொழிந்திருத்தல்; மந்தமாவது - அப்பதியை அடைதற்கு வழி எங்கனமென்ற ரூபாய்தல்; தீவிரமாவது - அங்கனமாராய்ந்தறிந்த பதியை அடையும் பொருட்டு அதற்குத் தடையாயுள்ள பிரபஞ்சத்தை அகத்தான் வெறுத்துப் புறத்தாற்றழுவுதல்; தீவிரதர மாவது - அப் பிரபஞ்சத்தை அகம் புறமென்னு யிரண்டானு முற்றத்துறந்து ஞான சாரிய ரொருவரையே பொருட்படுத்தித் திரிகரணங்களினாலும் வழிபடுதல். மந்தாரம் - வாழைத்தண்டினும், மந்தம் - பச்சை விறகினும், தீவிரம் - உலர்ந்த விறகினும், தீவிரதரம்-கரியினும், முறையே நெருப்புப் பற்றுதல் போல்வனவாம்.

பாகமொடு சத்தினி பாத மடைந்தவருக்
கோகையொடு சொல்லு மொருவனைச்—சீகண்ட

மாதியாம் பாடியங்க னைந்தன் பொருளுடனே
நீதிநூ லுட்கருத்து நேராக—மீதிவரச்

சீரா ருபநிடதஞ் செவ்வியசி வாகமங்க (சுரு)

ளேரார் புராண மிவையிற்றின்—சாரமுஞ்சேர்த்

தாக்கிய பஞ்சா மிருதவித்தி யாலிருத்தி

தேக்கியவன் புள்ளவராஞ் சீடர்செவி—வாக்கியநன்

மேதகுமே தாவியாம் வித்தகனை விப்பிரனைக்

கீதரசஞ் சேர்ந்த கிளவியனை—வாதமெனுங் (எ0)

காட்டினிலே வந்து சலக்கி யுழல்கின்ற

கோட்டுமா வாண்கட்கோர் கோளரியை—வீட்டுநெறிக்க

குற்ற வொருதுணையை யுத்தமனை மாயைவலி

செற்றவனைச் சாலச் சிறந்தானை—நற்றவனை

மன்னவனை மாகீனி வாசற்கு வாய்த்தசிவ (எரு)

சின்னந் தரித்திலங்குஞ் சிற்சொருபந்—தன்னைச்

௮. “உண்மைதரு முணர்வென்னு நாலா ருச்சத்தி லிபாதமெய்தி”

(திருவாத. மந்திரி. 22)

சத்தி - திருவருள். ி - உபசருக்கம், பாதம் - பதிதல். ஓகை - மகிழ்ச்சி. ஒரு வன் - ஒப்பற்றவன். சீகண்டம் - பூதீகண்டம், நீலகண்ட பாஷ்யம். பாடியங்கள் - விருத்தியுரைகள். பாடியங்கள் ஐந்து - வியாசர் செய்த வேதாந்த சூத்திரத்திற்கு விருத்தியுரை வகுத்த சங்கரர், நீலகண்டர், இராமானுஜர், மதவர், வல்லபர் என்னும் ஐவர் செய்த பாஷ்யங்கள். மீது இவர - மேற்பொருந்த. உபகீடதம் - வேத்தின் உட்பொருளைக் கூறும் நூல். சிராகமம் - சதாசிவமூர்த்தி ஆன்மாக்கள் தருமார்த்த காம மோக்ய மென்னும் புருடார்த்தம் நான்கிணையு மடையும் பொருட்டு அதுபுடிப்புச் சந்தஸாக அருளிச்செய்த ஒரு முகனூல். அது காமிகம் முதல் வானுளம் ஈறாக இருபத்தெட்டி வகைப்படும் என்ப. ஏர் ஆர் - அழகு மிக்க. பஞ்சாமிருத வித்தியாவிருத்தி - பஞ்சாமிருதம்போன்ற வித்தியாவிருத்தி. பஞ்சாமிருதம், பழம், தேன், சர்க்கரை யிவற்றாலாயதுபோல வித்தியாவிருத்தி, உபகீடதம், ஆகமம், புராணமென்னு மிவற்றாலாயதென்க. வித்தியாவிருத்தி - மணியசிவனார் செய்த நூல். (மணிய சிவனார் சரித்திரம் பார்க்க). தேக்கிய - லிதைத்த. வாக்கிய - சொரிந்த.

எ0. மேதகு - மேன்மைராய்ந்த. மேதாவி - பேரறிவுடையான். வித்தகன் - அறிவாளன். விப்பிரன் - வேதியன். கீதரசம் சேர்ந்த கிளவியன் - கானம்போல இனிமை வாய்ந்த சொல்லையுடையான். வாதம் - தருக்கம். கோட்டுமா ஆண் - ஆண்கோட்டுமா, களிநு. கோடு - கொம்பு. கோட்டுமா - யானை. கோள் அரி - வலியசிக்கம். தன்னொடு வாதஞ் செய்பவர்களாகிய யானைகளை எளிதில் வெல்லுஞ் சிக்கம் போன்றவன் என்றபடி. வீட்டுநெறி - மோக்யமாரக்கம். செற்றவன் - அழித்தவன். சால - மிருதியும்.

எரு. சீனிவாசன் - மணிய சிவனிடம் உபதேசம் பெற்ற ஒருவர். (மணிய சிவனார் சரித்திரம் பார்க்க.) சிவ. சின்னம் - விபூதி ருத்ராஶ்யம்.

சுயம்பிரகா சத்தைச் சொலற்கரிய தாகி
வயங்கும் பெருவெளியை வாடி—புயங்குயிர்கள்
வந்துவிடாய் தீருதற்கு வாய்த்ததொரு வாவியினைக்
கந்தங் கமழ்ந்து கலக்கமின்றி—நந்துதவ (அ0)

முந்தடமாய்ச் சுப்ரமணிய சாத்திரியா ருள்ளத்தை
யுந்துகளிப் பிற்கொண் டெறுதுணையோ—மிந்தினமு
மேலாஞ் சலக்ரீடை செய்து விளையாடும்
பாலசுரு மாரணைப் பண்ணவனைச்—சீலமுறுந்
தன்னை யறிந்தானைத் தற்சொருப மானனைப் (அ0)
பொன்னின் பற்றற்ற புரவலனை—யின்னல்புரி

மண்ணுசை நீத்த மகானை யவிச்சையது
நண்ணுத மேலோனை நங்கவிக்கு—விண்ணுட
ரேத்தித் தனக்குகிக ரில்லாத் தலைவனையெ
மாத்தனைச்சாட் சாற்கார மானனைச்—சோத்தம்யாஞ் (க0)
செய்யுளாற் செய்வான் நிருவருள் புரிந்தானை
வையம் வணங்கும் வடிவழகு—மெய்யனைத்தன்

காதலிக்கு நல்ல கணவனைத்தி கந்தமுற்ற

உயங்குயிர் - வாடும் உயிர்கள். வாய்த்த - பொருந்திய. வாவி - தடாகம். கந்தம் - மணம். நந்து - சங்கு, தவழும் - ஊரும். தடம் - தடாகம். சுப்ரமணிய சாத்திரியார் - சோமசுந்தரபுரம் சுப்பிரமணிய சாஸ்திரிகளென்று வழக்கமாய் அழைக்கப்படுபவர். சிந்தாமணி கணபதி யுபாஸனை செய்பவர். இம்மகா சாம்பவரும் மணிய சிவனாற்ரு சீடர்களுளொருவர். (மணிய சிவனாற் சரித்திரம் பார்க்க). உறுதுணை - இல்லறத்திற் குற்ற துணையாகிய மனைவி. சலக்ரீடை - ரீர் விளையாட்டு. சுருமாரன் - மிருதுத் தன்மையுடையவன். பண்ணவன் - தேவன்.

அ0. தன்னை யறிந்தான் - ஆத்தம வகூணத்தை யறிந்தவன். தற்சொருபம் ஆனனை - ஈசுவர வருவம் அடைந்தானை. பொன்னின் பற்று - பொன்னுசை. இன்னல் புரி - துன்பத்தைச் செய்யும். நீத்த - நீக்கிய. அவிச்சை - அவிய்யா, அஜ்ஞாநம். அது - பகுதிப்பொருள் விசுதி. விண்ணாடர் - தேவர். ஏத்தி - துதித்து. நங்கவிக்குத் தலைவன் எனக் கூட்டுக. ஆத்தன் - ஆப்தன்; உள்ள பொருளைக் கூறுவோன்; அந்தரங்க இஷ்டன்.

க0. சாக்ஷாத்காரம் - பிரத்தியக்ஷம். சோத்தம் - ஸ்தோத்திரம்; இழிந்தோர் செய்யும் அஞ்சலி. வீ. "சோத்தன்னடியமென் றேரைக் குழுமித்தொல் வானவர் சூழ்ந், தேத்தும்படி நிற்பவன்." 'சோத்தம் - இழிந்தோர் செய்யும் அஞ்சலி; அது சோத்து எனக் கடைக்குறைந்து நின்றது. 'சோத்தமடியம்' என்பது உம், 'அடிய மெனிற் குழுமித் தொல்ல வானவர்' என்பது உம், 'குழிஇத் தொல்ல வானவர் சூழ்ந் தேத்தும்படி நிற்பவன்' என்பது உம் பாடம்' (திருக்கோவையார் செய், களந் பேராசிரியர் உரை). செய்வான் - செய்யும்படி, வடிவழகு மெய்யன் - மெய்யான ரூபலாவணிய முடையவன். காதலி - மனைவி. நிகந்தம் உற்ற - திசைகளின் முடிவான எல்லையளவும் பரந்து பொருத்தின.

சீதளமு காரவிந்தச் சீரோனைச்—சாதல்பிறப்
 பென்னுஞ் சமுத்திரங்க டம்மை யெளிதாக (கௌ)
 முன்னர்க் கடந்தாளை முத்தமிழாக்—கன்னற்சா
 றுண்டு களித்தாளை யோதரிய வாணிமுத்தைப்
 பண்டுசந்நி யாசியர் தன் பாதங்கள்—கண்டு
 பகர்வரிய பூசைடல பண்ணை மகிழ்ந்து
 சுகவழியின் சூக்குமத்தைச் சொன்ன—பகவண்ப்போய்ச்
 சார்ந்தவிட மெல்லாஞ் சவாது மணப்பாளை
 யார்ந்தவிட மெல்லா மருள்பதித்துச்—சேர்ந்தவிட
 மெல்லாஞ் சிவமதமா யேறத்தா பித்தாளைப்
 பல்லா யிரதேவர் பாடலுறும்—வல்லாளை
 மாமதுரை வந்து மனிதர் மனத்திருக்கைப் (கௌ)
 போய்மடியச் செய்த புனிதனைநற்—ருமதுரை
 யான தயாபரனை யாதார மாறணையு
 மோனமாச் சென்று முதிர் பிரம—வானந்த
 ரந்திரத்திற் சேர்ந்தவெங்கள் ரட்சகனை யஞ்செழுத்து
 மந்திரத்தை பெங்களவில் வந்துரைத்த—சுந்தரனைக் (கக0)

சீதளம் - குளிர்ச்சி, முகாரவிந்தம் - முகமாகியதாமரை. சீரோன் - புகழுடையோன். திகந்தமுற்ற சீர் எனக்கூட்டுக. சாதல் பிறப்புஇரண்டும் அளவிடமுடியாதவதின் அவற்றைச் சமுத்திரங்கள் என்றனர். முன்னர் - முன்பு, முதலில். முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ். கன்னல் - கரும்பு. ஆணி முத்து - உயர்ந்த முத்து. 'பண்டு சந்நியாசிகள் தன் பகவண' - ஈண்டுக் கூறியவர வாற்றை மணிய சிவனார் சரித்திரத்திற் பார்க்க.

கௌ. சூக்குமம் - இரகசியம். பகவன் - பகவான். அளவில்லாத ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு குணங்களை யுடையான் என்பார். சார்ந்த - சேர்ந்த. பதித்து - சேர்த்து. ஏற - மிக்ருப் பொருந்த. தாபித்தல் - இருத்துதல், பிரதிட்டித்தல். பாடலுறும் - பாடும். வந்து - தோன்றி. மனத்திருக்கு - மனத்தின் மாறுபாடு. மடியச்செய்த - அழித்த. புனிதன் - பரிசுத்தன். நல்தாம துரையான தயாபரன் - நல்ல அழகிய தலைவனான மேலான தயையுடையவன். தாமம் - அழகு. ஆதாரம் ஆறு; ஆதாரம் - உடம்பிலுள்ள விசேடமான இடம். அலை, மூலாதாரம், சுவாதிட்டானம், மணியூசகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, என்னும் ஆறும். மோனம் - மெளனம். பிரமவாநந்தம் - சிவாநந்தம். ரந்திரம் - துவாரம், வெளி. ரட்சகன் - காப்பவன்.

கக0. அஞ்செழுத்து மந்திரம் - பஞ்சாக்ஷரம். ஆசிரியர், தமது பிதாவின் மாட்டுப் பஞ்சாக்ஷர உபதேசம் பெற்றிருப்பினும், ஒருநாள் துயிலுக்கையில் ஸ்ரீ மணிய சிவனார் தமது கணவிற்தேவனரித் தமக்குப் பஞ்சாக்ஷரோபதேசம் செய்தனர், என்று பன்முறையும் கூறுவதுண்டு.

கொள்ளைப் பிறப்பறுக்க வந்ததொரு கோமளத்தைக்
கள்ளப் புலக்களைகள் கட்டாளை—விள்ளரிய

வாறெழுத்தை யெம்மனச்செயன்பான் விதைத்தானை
மாறில் குணக்குன்றை மாமோக்கப்—பேறுதரு

மந்தகா சஞ்செய் மகரப்பிரபு வானுனை (ககந்)

விந்தையனை யெந்தமக்கு மேம்பாடு—தந்தவனை

வைகைப் புளினத் திருந்துழி வந்தெதிர்த்துக்
கைகலந்தோர் விண்ணோறக் காட்டுமருட்—செய்கையனைத்

தேடரும்பேரின்பச் செழுங்கதிர்கால் சோழுவள
நாடதனி லேயுதித்த ஞாயிற்றைச்—சீடர்மனச் (கஉ௦)

செங்குமுதங் கண்மலரத் தோன்றுஞ் சிவியோகத்
திங்கனினைச் சிந்தாந்த தீபத்தை—நங்கண்

மணியைநல்ல மெய்ஞ்ஞான மாமுனிலைச் சுப்ர
மணியசுவன் தன்னைநெஞ்சே வாழ்த்து.

கொள்ளைப்பிறப்பு—மிருந்த பிறவி. கோமளம் - மென்மையொடு கூடிய அழகு.

cf. “குற்றங், கொள்ளா தெதிர்கொள்வ தேகுண மாவது

கோமளமே.”

(தஞ். கோ. 385)

கள்ளப் புலக்களைகள் கட்டான் - வஞ்சகத்தையுடைய ஐம்புலங்களாகிய களை
களைப் பிடுங்கினவன், விள்ளரிய - சொல்லுதற்கரிய, சொல்லமுடியாத. ஆறெழுத்து -
ஷடாக்ஷரம் (நமக்குமாராய). மோக்கப்பேறு - விடாகிய செல்வம். மந்தகாசம் -
புண்ணை. விந்தையன் - அற்புதன். மேம்பாடு - மேன்மை. புளினம் - மணற்குன்று.
திருந்துழி - இருந்தபொழுது. கைகலந்தோர் - சுண்டையிட்டோர். விண்ணோற -
சுவர்க்கம்புக. ‘வைகைப் புளினத் திருந்துழி செய்கையனை’: இச்செய்தி
யனை மணிய சிவனார் சரித்திரத்திற் காண்க. கதிர் - கிரணம், ஒளி. செழுங்கதிர்
கால் ஞாயிறு எனக்கூட்டுக.

கஉ௦. சீடர் - மாணக்கர். கண்மலர - விசுசிக்க. சிவியோகத்திங்கள் - சிவத்
தோ டொன்றுபட்ட சந்திரன்; சிவியோகஞ் செய்யுந் திங்களெனவுமாம். கண்
மணி - கண்ணிலுட் கருமணி. மெய்ஞ்ஞானத்தைச் சொரியும் மாமுனிலென்க.

II

அவயவ வறிக்கை

[முன்னர்க்கூறிய ஸ்ரீமணிய சிவனாது மாணுக்கருட் சிலர்மீது, தாம் 1894-ஆம் வருஷம் மதுரை மாநகரஞ் சென்றுழி, அன்றாது சிவபத்திச் செயல்களி ளீடுபட்டுத் தம் அவயவங்களை முன்னிலைப்படுத்திப் பாடியது.]

அவயவ வறிக்கை

காப்பு

வஞ்சித்துறை

சிவகண பதிதா

னவபவ வறிக்கைக்

குவகையொ தேவுந்

கவலலென் மனனே?

நேரிசை யாசிரியப்பா

திருவளர் செல்வப் பாண்டிய நரட்டின்

மருவளர் சோலை மாண்புறப் புடைசூழ்

மதுரைப் பதிதனில் வந்தவ தரித்த

மதுர வாசக வள்ள லாரை

யன்பே யுருவா யமர்ந்த குரவரை

மன்பே நுலகில் வார்புக ழானவரப்

பத்தி நிரம்பிய பாசு பதரை

வித்தை நிரம்பிய வேதம்வல் லோரை

யாகம முணர்ந்த வறிஞரைச் சந்திர

சேகர மூர்த்திதா டினம்பணி யுநரை

பேகலிங்க சிவார்ச்சனஞ் செய்து

மாகே சுரனருண் மகிமையுற் றேரை

மாங்குடி மணிய சிவனா ரிடத்துப்

பாங்குடன் சைவ தீட்சைபெற் றேரை

(ரு)

(க0)

அவயவங்களைத் தன் முகமாக அழைத்து நல்லறி வுறுத்திக் கூறியது.

காப்பு:— அவயவ அறிக்கைக்கு - 'அவயவ வறிக்கை' யை இயற்றுதற்கு. உவகை - மகிழ்ச்சி, உதவும் - உதவி புரிவன், கவலல் என் - மனக்கவற்சி ஏதனால? கவுலவேண்டாம் என்றபடி, மனன் - மனம்; போலி, மரு - வாசனை, மாண்பு உற - மாட்சிபொருந்த, புடை - பக்கம், குரவர் - ஆசிரியர், பாசுபதர் - பசுபதியைப் பூசிப் பவர், வித்தை - அறிவு, சந்திரசேகரமூர்த்தி - பிறைச்சந்திரனை முடியில் அணிந்த சூடவுள்; சிவன், தாள் - பாதம், பணியுநர் - வணங்குபவர், ஏகலிங்க சிவார்ச்சனம் - ஒரு சிவலிங்கத்தைப் பூசிக்குமுறை; லிங்கபூசைவகைகளுள் ஒன்று, மாகேசுரன் - சிவன், பாங்குடன் - முறைமையோடு.

நல்லற மியற்றிய ஞானதே சிகரை (கடு)
யில்லற வியல்வழா திருந்த புலவரைப்
பண்புடை யாளரைப் பரம சிவன்பேர்
மொழிந்து சஞ்சித மொழிந்த தூயரைப்
பதியைப் புல்லிப் பாசுவேர் கல்லி
விதியை வென்ற வீரரை யஞ்செழுத் (உ௦)
தெண்ணி யின்ப நண்ணுநா வலரை
வேனி லானுடை வீறடக் கியமா
சீனி வாச சிவனுநல் யோகம்
பயின்றகோ விந்த பரமா சிரியனு
மயின்று நஞ்சைக் கண்டங் கறுத்தா (உ௧)
னடிமலர்த் தரிசன மறுகினஞ் செய்யுஞ்
சுப்பிர மணிய சிவனு மாகிய
சுத்தாத் துவிதச் சூக்குமந் தெரித்த
வத்தர் மூவரை யகமே நினையாய்
கண்ணே யவருடை யுருவங் காண்ப் (௩௦)
செவியே யவரது சிறப்பினைக் கேளாய்
நாகியே யவநா டொறுமருச் சிக்கும்
வாசனை வீச மலர்களை முகவாய்
வாயே யவர்தம் பாதம் வழுத்தாய்
மெய்யே வணங்காய் கையே கூம்பாய் (௩௧)
தலையே பணியாய் சாற்றினே
மலையா திருத்திரெ மவயவங் காணே!

தேசிகர் - ஆசாரியர். இல்லறஇயல்-கிருகஸ்த தர்ம க்ரமம். வழாது - கெடாது.
புலவர் - அறிவாளர். பண்பு - பண்பெனப்படுவது பாடறிந் தொழுதல்.

(சலித். நெய்தல். ௧௬).

சஞ்சிதம் - ஆன்மா அநாதியாக ஈட்டி வைத்துள்ள வினைத்தொகுதி. ஒழிந்த -
நீங்கிய. பதி - பரமான்மா. புல்லி - கூடி. பாசுவேர் - பாசத்தினது மூலம். கல்லி -
களைந்து. விதி - ஊழ். எண்ணி - உருச்செய்தது. நாவலர் - சொல்வண்மை யுடை
யார்; சாபாநுக்ரக சாமர்த்திய முடையார். வேனிலான் - வேனிற் காலத்தைத் தனக்
குரிய காலமாகக் கொண்டவன்; மண்மதன். வீறு - வல்லபம். அடக்கிய - வென்ற.
கோவிந்த பரமசிரியன் - ஆசிரியருடைய பிதாவும் ஞானாகாரியருமாகிய கோவிந்த
சிவனார். நஞ்சை அயின்று கண்டம் கறுத்தான் - விடத்தையுண்டு கழுத்துக் கறுத்
தவன்; நீலகண்டன். சுப்பிரமணிய சிவனார் பிரதிதினமும் சிவதரிசனஞ் செய்தே
உணவு கொள்ளும் விரதமேற் கொண்டவர் என்றபடி. சீநிவாஸ சிவன், கோவிந்த
சிவன், சுப்பிரமணிய சிவன் ஆகிய மூவரும் ஸ்ரீ மணிய சிவனாரிடம் சிவ தீக்ஷையும்
ஞானோபதேசமும் பெற்ற ஓடர்களாவார். சுத்தாத் துவிதம் - நீலகண்டர் அருளிச்
செய்த மாரக்கம். சூக்குமம் - இரகசியம். அத்தர் - பெரியார். கூம்புதல் - குவிதல்.
பணியாய் - வணங்குவாய். அலையா திருத்திர் - விடயங்களிற் றிரியாமல் மேற் சொல்
லிய தொழில்களில் நிலையாக நிற்பீராக.

III

கையறுநிலை

[1892-ம் வருஷம் முதல் 1901-ஆம் வருஷத்திற்குள் தம் அன்பிற்கு இடனாயிருந்து இவ்வுலக வாழ்வினை நீத்துச் சென்ற சிலர்மீது, தாம் செயலற்று நின்று நிலையைப் புனைந்து காஞ்சித்திணையிற் பொதுவியற்பாலதாங்கையறு நிலைத்துறையின்கணமைத்துப் பாடியது]

கையறுநிலை

I.

[ஆங்கில பாஷையில் மகா கவியெனப் பெயர்பெற்று விளங்கிய தேனிசேர் பிரபு 1892-ஆம் வருஷம் இறந்துழி அவர் நூல்களி லீடுபட்ட தாம் ஆற்றாது பாடியது]

கலிவிருந்தம்

ஆங்கில மாதரா எழுகு குன்றாவா
 னேங்குவா ளென்செய்வா ளின்ப மீந்தகன்
 மாங்குயிற் கிளவிசேர் மன்ன னாகிய
 வோங்குசீர்த் தேனிசேனை யொழிந்த பான்மையால். (க)

நத்துவ சாத்திரத் தனித்த ருக்கணை
 கொத்தொடு தோன்றிய ருணஞ்சி றந்துள
 வித்தைசேர் பெயின்ஸ்பென்சர் மில்லெ னும்பழச்
 சத்தினைக் கவிக்கலந் தந்த வள்ளலே! (உ)

கையறு நிலை - செயலற்று நிற்கும் நிலை. அன்புடைய ஒருவன் இறப்ப அவனைச் சேர்ந்தோர் அவ்விறந்து பாட்டிற்கு ஒழுக்கந் தளர்தல்.

cf. "செய்கழன் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
 கையற வரைத்துக் கைசோர்ந் தன்று" (பு. வெ. பொது. 14)

"கழிந்தோன் றன்புகழ் காதலித் துரைப்பினு
 மொழிந்தனர் புலவ ரத்துறை யென்ன" (பு. வெ. பொது. 15)

இறந்தவனுடைய புகழை விரும்பிக் கூறினும் இத்துறையாம். காஞ்சித்திணை - நிலைபேறில்லாத உலகியற்கையைக் கூறும் பகுதியாம்.

cf. "கழிந்தோர் தேளத்து அழிபடர் உறீஇ
 ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்" (தொல். புறத். 24)

"பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றினு
 நிலலா வுலகம் புல்லிய நெறித்தே" (தொல். புறத். 23)

க. மாங்குயில் - மாமரத்தில் வாழ்தலை விரும்புந் குயில்.

cf. "மாம ரக்கிளை தன்னின் மகிழ்ந் துவாழ்
 கோம ளாக்குயில்" (தாமரை நாண்மலர் : குயில்)

கிளவி - சொல். ஒழிந்த - நீங்கிய. பான்மை - விதம், தன்மை, பகுதி.

உ. தத்துவ சாஸ்திரம் - Philosophy. தனித்தரு - ஒப்பற்ற மரம். வித்தைசேர் - அறிவு பொருந்திய. பெயின், ஸ்பென்சர், மில் - Alexander Bain, Herbert Spencer, John Stuart Mill. பழச்சத்து - பழத்தின் ரஸம். கவிக்கலம் - செய்யுளாகிய பாத்திரம்.

- மல்லிகை துகர்தொறும் வர்ச்சக் குன்றல்போ
 லிலலையே நின்களி யினிமை யானது
 மெல்லென நினைதொறும் மேன்மை காட்டலாற்
 சொல்லுதற் குவமையொன் றேனுந் தோன்றினரால். (ந)
- திப்பியப் புலவனே தேனிச வள்ளலே
 யொப்புயர் வற்றநி னுசித கேயத்தின்
 றுப்பினைச் சொற்றொறுஞ் சொரிசு கத்தினைச்
 செப்பிடும் வலிபெற யாண்டுச் செல்லுகேம்? (ச)
- ஐயனே யாங்கிலத் தற்பு தப்பெருஞ்
 செய்யநற் பாடல்கள் செய்த செம்மலே
 ஐயகோ தேனிசனே யணிகொள் பூவனாய்
 நையுபு செம்மலாய் நண்ணிற் றேநின்மெய்? (ரு)
- நீயிறந் தாங்கில நிகரி னுட்டினை
 வாய்நிதித் தழுதலாம் வருத்த மெய்துளித்
 தாயிரங் காத்தத்திற் கப்பு றத்தினிற்
 சேயவெம் மையுந்துயர் செய்தல் சாலுமோ? (சு)
- வேல்லுதற் கரியனே வினங்கு சீர்த்திசால்
 செல்வனே தேனிசின் செய்யுட் கட்டிஞ்
 சொல்லினும் பொருளினுந் தோன்று கின்றசீர்
 வல்லமை காண்பினி யாவர் மாட்டினே? (எ)

ந. துகர்தல்-சாண்டு முகர்தல். மெல்லென நினைதொறும் மேன்மை காட்டலால்.
 cf. "நவிரொறும் தூனயம் போலும்." (திருக்குறள்: 783)

தோன்றின்று - தோன்றவில்லை.

ச. திப்பியம் - திவ்யம் என்பதன் தற்பவம். திப்பியப்புலவன் - தெய்வீக வித்
 வான். உசிதம் - அழகு, மேன்மை, தக்கது. கேயம் - இசைப்பாட்டு. துப்பு -
 வலிமை. சொற்றொறும் - ஒவ்வொரு சொல்லின்கண்ணும். சுகம் - இன்பம்.
 செப்பிடும் - எடுத்தாக்கூறும். வலிபெற - வன்மையைப் பெறுதற்கு. யாண்டுச்
 செல்லுகேம் - எவ்விடஞ் செல்லுவோம்.

ரு. செம்மல் - தலைவன். அணிகொள் - அழகினைக் கொண்ட. பூ அனாய் -
 மலர்போன்றவனே. நையுபு - நைந்து. செம்மலாய் - பழம் பூவாய். நண்ணிற்றே -
 பொருந் தியதோ. நின்மெய் - உனதுடல். செம்மலே (தலைவனே) நின் மெய்
 செம்மலாக (வாடிய பழம்பூவாக)ப் போயிற்றே என்று கூறியதன் நயம் நோக்கத்
 தக்கது. சொற் பின்வருநிலை யணி.

சு. நிகர்தல் - சமானமற்ற. ஆம் - உண்டாக்கும். எய்துவித்து - உண்டாக்கி.
 சேய - தூரத்திலுள்ள. சாலுமோ - தகுதியாமோ.

எ. சீர்த்திசால் - புகழ்மிக்க. செய்யுட்கட்டிடம் - கவியினிடம் உண்டாகும்.
 சொல்லின்சீர், பொருளின்சீர் எனத் தனித்தனிக் கூட்டுக. காண்பு - காணுதல்.
 இனி யாவர் மாட்டுக் காணுதல் ஆகும், என ஒரு சொல் வருவிக்க.

சாதுவா மார்தரின் றனிநற் காதையு
மேதமி வினிமையா ரின்மெ மோரிய
மாதரம் பாக்களு மனத்திற் கொண்டியா
மாதரத் தோடுமோ னந்த மார்துமே.

(அ)

இனிமைசேர் செகப்ரிய ரென்ற மாகவி
மனிதரி னியற்கையை வகுத்துக் காட்டல்போற்
குனிவிவா மானுட குணவி சேடஞ்சொ
னின்பனு வலின்றிற் றிகழ்த்த வல்லமோ ?

(ஆ)

ஒழுக்குதே னிசையன யொளிர்ந்து நின்றநிற்
கழகொடு வாய்மையு மமைந்த பண்டினால்
விழைவொடு தேனிசுப்பேர் விளம்பி னூர்கொலோ
கழறுநின் னிசையெங்கும் களின்று பொங்குமால்.

(க0)

பாமர பண்டிதர் பயன்கொள் பாக்கிசைத்
தோமறு பாப்பல சொற்ற பாவலோய்
நாமகள் கூத்தயர் நாவி னேய்நின்றன்
காமர்செந் கவித்தடங் களிப்பி னூடுகேம்.

(கக)

அ. ஆர்தரின் தனி நற்காதை - The story of King Arthur and the Knights of the Round Table. ஏதம் இல் - குற்றமற்ற. இனிமைஆர் - இனிமை யிருந்த. இன் மெமோரியம் - In Memoriam. மா தரம் பாக்கள் - மேன்மை யிக்க உத்தமப் பாடல்கள். ஆதரம் - அன்பு. ஆர்தரம் - அறுபவிப்போம்.

ஆ. செகப்ரியர் - Shakespeare (William). மாகவி - மகா கவி. மனிதரி னியற்கை - மக்களியல்பு (Human Nature). குனிவுஇலா - குறைவு இல்லாத. மானுட குண விசேடம் - Peculiarities of Human Character. நின்பனுவல் - உன் னுடைய நூல். திறன் - அழகு முத்திய பண்பு. நிகழ்த்த வல்லமோ - கூற மாட்டுவேமோ.

க0. தேன் இசையன் - தேன்போலு மினிய இசை வாய்ந்த கவிஞன். ஒளிர்ந்து - விளங்கி. 'தேனிசையன்' என்பது 'தேனிஸன்' என மருவினதாகத் தற்குறிப்பேற்றினர். கழறு - கிறப்பித்துக் சொல்லப்படும். இசை - புகழ். கவின்று - அழகு பொருந்தி.

கக. பாமரர் பண்டிதர் - பாமரரும் பண்டிதரும். உம்மைத்தொகை. பாமரர் - கல்லாதோர். பண்டிதர் - கற்றறிந்தோர். பயன் கொள்பாக்கு - பலனை யடையும் பொருட்டு. இசைத் தோம் அறுபா - இனிய இசையினையுடைய குற்றம் அற்ற பர்டல். சொற்ற - சொல்லிய, பாவலோய் - கவிஞனே. நாமகள் - சரஸ்வதி. கூத்து அயர் - கூத்தாடுகின்ற. தினது செய்யுணுவாகிய தடாகத்தில் மூழ்கித் தினைத்து வினையாவோம் என்றபடி. உருவகவணி.

[தம்மிடம் கல்வி பயிலும் இயற்றமிழ் மாணவரு ளொருவராயிருந்தவரும், திருவெவ்வுரை இராமசாமிச் செட்டியாரவர்கள் குமாரரும், 1900-ஆம் வருஷத் துச் சென்னைச் சர்வகலாசாலைப் பிரதம கலா பரீட்சைப் பாடமாயிருந்த சரசாங்கி நாடக முடையாருமாகிய தீந். சலசலோசனச் செட்டியார் 1897-ஆம் வருஷம் இறந்தழிப் பிரிவாற்றாது பாடியது]

ஓரோவோரடிமீக்கு வேறுபடவந்த கோச்சக வோருபோது

பொன்மலருங் கொன்றைப் புனிதமுடி யைங்கரன்மேற்

சொன்மலருஞ் செந்தமிழிற் றாயபதி கம்புகன்று

தென்மலருஞ் சாவித் திரிசரிதை செப்தோனே

கன்மவசத் தானே கடிதிற் பிரிந்தனையே!

கஞ்சமலர்க் கண்ணு கடிதிற் பிரிந்தனையே!!

(க)

பேணிமுகில் போல்வார்சொற் பெற்றுவக்குஞ் சாதகமே

யாணர் றா னண்மலரி னின்றே னுணுஞ்சரும்பே

மாணெழில்சேர்ந் தோங்கு மதியே யியற்றமிழின்

மாணவர்தங் கண்ணே மறந்தெங்கு னேகிணையோ!

மாமுளரிக் கண்ணு மறந்தெங்கு னேகிணையோ!!

(உ)

திருவெவ்வுரை இராமசாமிச் செட்டியார்—திருவிடை மருதூர்க் கலம்பகம், திருக்கழக்குன்றக் கலம்பகம் முதலிய னூல்கள் இயற்றிய தமிழ்ப் புலவர். ஆசிரிய ரிடம் மிக்க நன்மதிப்பும் பேரன்பு முடையவர்.

க. பொன்மலருங் கொன்றை - பொன்னிறம் விளங்கும் கொன்றைப் பூவை யணிந்த. புனிதமுடி ஐங்கரன் மேல் - பரிசுத்தமான சடைமுடியினை யணிந்த ஐந்து சுரத்தையுடைய விநாயகக் கடவுண்மேல். சொல் மலரும் செந்தமிழில் - சொல்விளங்கும் செந்தமிழினால். தாய பதிகம் புகன்று - சூற்றமற்றதாற் றாய்மை யான பதிகம் பாடி. சலசலோசனச் செட்டியார் விநாயகர் பதிகம் ஒன்று எழுதியுள்ளனர். தென் மலரும் - அழகு பொருந்திய சாவித்திரி சரிதை - சாவித்திரியின் சரித்திரம். இவரே சாவித்திரி சரிதையைக் கத்திய தூலாக எழுதியுள்ளனர். கடிதில் - விரைவினில், ஈண்டு வாலிபத்தில் என்றபடி. கஞ்சமலர்க் கண்ணன் - சலசலோசனன். பிறிது நவீற்சியணி.

உ. பேணி - விரும்பி, முகில் - மேகம். போல்வார் - ஆசிரியர், தந்தையார் முதலிய கல்வியறிவிற் சிறந்த பெரியோரை ஈண்டுக் குறித்தது. சாதகம் - வானம் பாடி; இஃது முகிற்றளி யொன்றினையுமே வேட்டுணு மியல்பினது.

ஈ. “தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி”

(பட்டினப்பாலை 3, 4).

“துளிநகை வேட்கையான் மிகைபாடும் புள்ளில்”

(கவித். குறி. 10).

யாணர் - புதுமை. யாணர் நூல் - புதுநூல். நாண்மலர் - அன்றலர்ந்த மலர். தூலர் மலரென்க. இன் தேன் உணும் - இனிய தேனை உண்ணும். சுரும்பு - வண்டு. மறு எழில் - மிக்க அழகு. மாமுளரிக் கண்ணன் - சலசலோசனன். பிறிது நவீற்சியணி

மாற்றாரை யஞ்சாது வாதப்போர் வென்றவனே
தேற்றார் தமைத்தெருட்டிஞ் செஞ்சலச லோசனசொல்
லூற்றிற குளந்தைநக ருற்றுழியெந் தம்பிரிவை
யாற்றா துரைத்தவெண்பா வம்மா வயர்க்கிலமே!

ஐயனே யிஞ்ஞான்று மம்மா வயர்க்கிலமே!! (௩)

குற்றமிலாத தாதைமக வென்றோர்தங் கோண்மறுத்துக்
கற்றகலைக் காதலனுங் காதலியு மாசூநிலை
மற்றறிந்த வாசானு மாணவனு மாமிவர்கட்
குற்ற வியைபென் றுரைத்தாயெங் குற்றனையோ!

உத்தமனே யெம்பாலன் புள்ளாயெங் குற்றனையோ!! (ச)

நாடகமாம் வண்கழனி நற்பயிர்செய் சொல்லுழுவா
வோடிச் சரசாங்கி யுட்பயனைத் துய்க்கலை
யாடகப்பொன் னம்பலத்து ளாடுநன்ற ளண்மியின்ப
வீற்றோ யென்னே மிகவு மிறும்புதே!

மென்கமலக் கண்ணு மிகவு மிறும்புதே!! (ரு)

௩. மாற்றார் - பகைவர். வாதப்போர் -வாதமாகிய போர். தேற்றார் - அறியார். தெருட்டும் - அறிவுறுத்தும். சொல்லூற்றே - செவ்விய சொற்களாகிய நீர் சுரக்கும் ஊற்றுப் போன்றவனே. குளந்தை நகர் - பெரியகுளம். ஆசிரியர், வடகரை ஜமீன் தார் ஸ்ரீ ராமபத்திர நாயுடு அவர்களின் வேண்டுகோளின்படிக்க குளந்தை வடிவேலன் பின்னாத் தமிழை அரங்கேற்றபடி செய்யப் பெரியகுளஞ் சென்றிருந்தனர். தாம் மீண்டு சென்னைக்கு வருவென்றுரைத்த காலங் கடந்து ஆசிரியர் அங்குத் தாழ்த்தமையின், அதற்காற்றாது சலசலோசனச் செட்டியார் அவருக்கு வெண்பா வொன்று வரைந்து விடுத்தனர். அஃது பின் வருமாறு:-

“ செவ்வ மலிகுளத்தைச் சேயின் மிழவிரிப்பச்
செவ்வ லெனச்சென்சூய் தேசிகவான்—கல்விவயிற்
போந்தவன் றுழ்ப்பப் புலம்புகொண்டிற் கண்ணுறையு
மேந் திழையையேநேர் குவலியா னென்.”

அயர்க்கிலம் - மறந்தோமில்லை. இஞ்ஞான்றும் - இப்பொழுதும்.

ச. கல்வியிற் சிறந்த ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் உள்ள இயைபு, குற்ற மற்ற தந்தைக்கும் புத்திரனுக்கும் உள்ள இயைபு போன்றது என்பவர் தங்கோட பாட்டினை மறுத்துக், கலைகளில் வல்ல காதலனுக்கும் காதலிக்கும் உள்ள இயைபை அதை யொப்பது என்பபடி. இக்கருத்து மேற்சொன்ன வெண்பாவா லுணர்ச்சி கிடக்கும். மகவு - புத்திரன். கோள் - கொள்கை. இயைபு - சம்பந்தம். நிலை இயைபு என்றது காட்சியணி. எம்பால் அன்பு உள்ளாய் - எம்மிடத்து அன்புள்ளவனே.

ரு. நாடகக்கலையாகிய வளவிய கழனியில் நல்ல பயிரினை விளைவிக்கும் சொல்லேழுமவனே என்றபடி. சலசலோசனச்செட்டியார், வேதகல்வியார் நாடகங்களுள் ஒன்றாகிய ‘வியம்பலின்’ (Cymbeline) என்னும் நாடகத்தைத் தழுவித் தமிழ் நடைக்கேற்பச் செவ்வீதாகப் புனைந்து தாம் எழுதிய ‘ஸரஸாங்கி’ யென்னும் அழகிய தமிழ் நாடகம் அச்சிட்ட வெளிவரும் பருவத்திற் காலஞ்சென்றமையின், ‘ஸரஸாங்கியுட்பயனைத் துய்க்கலை னீ’ யென்று ஆசிரியர் கூறினர். துய்க்கலை - அநுபவித்தலை. ஆடகப்பொன் - ஆடகமாகிய பொன். ஆடகம் - பொன்னின் நால்கைகளுள் ஒன்று. அம்பலம் - சபை. ஆடுநன் - நடராஜ மூர்த்தி. தாள் அண்முதல்-அடிசேர் முத்தியடைந்ல். இன்ப வீடு - பேராந்தமாகிய மோகும். உற்றாய்-அடைந்தாய். இறும்புது-ஆச்சிரியம். மென்கமலக் கண்ணன் - சலசலோசனன் (சலஜம்-தாமரை; லோசனம்-கண்.)

[தமது தமிழ்தூற் போதகாசிரியரும், மதுரையம்பதி மகா வித்துவானுமாகிய க. சபாபதி முதலியாரவர்கள் 1898-ஆம் வருஷம் தேசவியோகமாயின ஞான்று, அவரது பிரிவாற்றாமலிரங்கிப் டாடியது]

ஓரோவோரடிமீக்த வேறுபடவந்த கோச்சக வோடுபோத

சோல்வனாருஞ் செய்யதமிழ்த் தொல்கடலி னுடோறுஞ்

செல்வனாத லென்னத் தினைத்தா டிருங்குகளிநே

கல்வளரெந் நெஞ்சங் கவினரங்க மாநடிப்போய்

பல்வளனுஞ் சான்றோப் பரலோக முற்றினையோ !

பண்ணாவர்கள் வாழும் பரலோக முற்றினையோ !! (க)

கோந்தார் நறிய சுவனாமலர்த் தாருடைபோய்

சந்தா மணியே சிவஞான நற்செல்வா

வந்தோவெ மன்புடைய வண்ண லரும்புலவா

மந்தா கினியணிந்தான் மால்வரைக்க னெய்தினையோ !

மன்னே சபாபதியே மால்வரைக்க னெய்தினையோ !! (உ)

ஞான்று - பொழுது.

க. தமிழ்த்தொல் கடல் - பழமை வாய்ந்த தமிழாகிய கடல். செல்வனாதல் என்ன - (நீருண்ணுதற்கு) மேகங்கள் சூழுதல் போல. தினைத்தல் - அதுபவித்தல். இருங்குகளிது - பெரிய ஆண் யானை. கல்வளர் எம் நெஞ்சம் - எமது கல்லைப்போலச் சிறிதும் இளகாத நெஞ்சம். சபாபதி யென்ற பெயர்க்கேற்ப நெஞ்சமாகிய அரங்கில் நடனமிடுவோய் என்றனர். உருவகவணி. பல்வளனும் சான்றோய் - நல்லாசிரியர்க்குக் கூறிய பல வளங்களும் அமைந்தோய். நல்லாசிரியர்க்குக் கூறிய பல வளங்களை யும், "வலம்புரி முத்திற் சூலம்புரி பிறப்பும், வான்யா நன்ன தாய்மையும் வான் யாறு, நிலம் படர்ந்தன்ன நலம்பட ரொழுக்கமும், திங்களன்ன கல்வியும் திங்க ளொடு, ஞாயி நன்ன வாய்மையும் யாவதும், அஃகா வன்பும் வெஃகா வுள்ளமுந், துலைநா வன்ன சமீலை யுளப்பட, எண்வகை யுறுப்பின ராகித் திண்ணிதின், வேளாண் வாழ்க்கையுந் தாஅ ளாண்மையும், உலகிய லறிதலு நிலைய தோற் றமும், பொறையு நிறையும் பொச்சாப் பின்மையும், அறிவு முருவு மாற்றலும் புகழும், சொம்பொரு ளுணர்த்துஞ் சொல் வன்மையும், சுற்போர் நெஞ்சங் காமுறப் படுத்தும், இன்னே ரன்ன தொன்னெறி மரீனர், பன்னருஞ் கிறப்பி னல்லா சிரியர்," என்னும் ஆத்திரேயன் பேராசிரியன் கூறிய பொதுப் பாயிரத்தா னுணர்க். பரலோகம் - மேலான வீட்டுலகம். பண்ணவர் - தேவர்.

உ. கொந்துஆர் - பூங்கொத்துக்கள் நிரம்பிய, சுவனா மலர்த் தார்-இஃது வேளாளர்க்குரித்து.

உ. "களியானை செம்பொ, ஞால ரேபெற நல்குந் கைம்மேக நறுங்குவனா மாவல ரேய்தொடை யான்றஞ்சை வானன் வரையிலவந்தே"

(தஞ்சை. வா. கோ. 155)

சந்தாமணி - தினைத்தவற்றைக் கொடுக்கும் தெய்வ ரத்தினமொன்று. சிங்

ஞான நற்செல்வன் - சிவஞானத்தையே சிறந்த செல்வமாகக் கொண்டவன். அண்ணல் - பெருமைக் குணமுடையான். அண்ணல் - விளி, மந்தாகினி - கங்கை. மந்தாகினி யணிந்தான் - சிவன். மால்வரை - பெரிய மலை; ஈண்டுக் கைலை.

ஐயமெனும் காமேடுத் தன்பி நெரித்தொளிர்ந்த
செய்ய சுடர்ப்பிழம்பே தீந்தமிழின் ருதாவே
துய்ய குணக்குன்றே தோயில் சபாபதியே
மையமருந் கண்டனார் மாணுலக மேவினையோ !

வானோர் தவப்பயனான் மாணுலக மேவினையோ !! (௩)

கற்பனைச்செந் தேன்பிலிற்றுந் காண்செறிந்த தாமரையே
சொற்பொருளை நாடுந் தொழிலாளர்க் கெந்நானுந்
கற்பகமா நின்றவனே காத்த குருமணியே
யற்பர் செறியுலக மாகாதென் நேகினையோ !

அண்ணல் சபாபதியே யாகாதென் நேகினையோ !! (௪)

பைவரலின் பங்கொன்றாப் பாவித்த தேசிகனே
சைவ சிகாமணியே தண்டமிழ்ப்பைந் கொண்டலனை
யுய்வழியிஓ தென்றறியா தோடி யுயங்குநர்க்கு
மெய்வழியைக் காட்டியநீ விட்டொளித்த தெவ்விடமோ !

வேறா யெமைவிடுத்து விட்டொளித்த தெவ்விடமோ !! (௫)

சங்கத்துச் செய்யுளெனும் தண்கடலி னீர்முகந்தேர்
மங்கலங்க டாம்பாட மாணக்க ருட்பொழியுந்

௩. ஐயம் - சந்தேகம். மாணக்கர் தம் ஐயமாகிய காட்டினை யொரித்தழிக்கும் செந் தீயென உருவகித்தனர். அன்பின் - அன்பால். செய்ய - செவ்விய, செந்நிற மடைய. சுடர்ப்பிழம்பு - தீக்கற்றை. தீந்தமிழ் - இனிய தமிழ். தாதா - வள்ளல். துணக்குன்று - குணமாகிய மலை. தோம் இல் - குற்றம் அற்ற. மையமருந் கண்ண - நீலகண்டனாகிய சிவன். வானோர்க்கு விருந்தாய்ச் சென்றமையின் 'வானோர் செய்த தவத்தின் பயனான்' என்பனர். மாண் உலகம் - வீடு. மாண் - பெருமை.

௪. கற்பனைச் செந்தேன் - கற்பனைகளாகிய செந்தேன்றுளிகள். பிலிற்றும் - சொரியும். காண் - மணம். செறிந்த - பொருந்திய. சொற்பொருளை நாடுந் தொழிலாளர் - சொல்லினது பொருளை யாராயுந் தொழிலையுடைய மாணவர். கற்பகம் - வேண்டியதளிக்கும் தெய்வமரம். காதல் - அன்பு. செறி - பொருந்திய.

௫. பைவரல் - துன்பம். இன்ப துன்பங்களை யொன்றாகப்பாவித்த சற்குரு. சிகாமணி-சிரோமணி, சூடாமணி. தண்டமிழ்ப் பைன்கொண்டல் - தண்ணிய தமிழரைய மழையினைப் பொழியும் குளிர்ந்த மேகம். அனாய் - அன்னவனையேபோன்றவனே. மய்வழி - உய்யும்வழி, பிழைக்கும் வழி, உயங்குநர் - வாடிபவர். மெய்வழி - உண்மை யானவழி, சன்மார்க்கம்.

௬. சங்கத்துச் செய்யுள் - பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க் கணக்கு முதலியன. தண்கடல் - குளிர்ந்த கடல். முகந்து - மொண்டு. ஏர்மங்கலம் - பொன் ஏர் பூட்டி நின்றோர் ஏரைப்பாடும் மங்கலவாழ்த்துப் பாட்டு.

௭. "கொழுங்கொடியவரையுந் குவையுந் கலந்து
விளங்குகிற்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பணர்போற் பழிச்சினர் கைதொழ
வரொடு நின்றோ ரேர்மங்கலமும்." (சிலப். நாட. 132-135.)

"காராளர், ஏர்மங்கலம்பொழிய
வினிதுழகாட் கொண்டிடினே." (ஏரமுபது - ௬)

துங்க முகிலே துகடர் சபாபதியே

யெங்கள் குருமணியே யெங்க நகன்றனையோ!

இன்றமிழிற் கூங்குயிலே யெங்க நகன்றனையோ!! (சு)

வாதமெனும் போரரங்கின் வந்து மனமகிழ்ந்து

போதமொன்றத் தாளினிற்பல் போரின் சதிகாட்டிப்.

பேதவறை கூவிப் பெரும்போர் தனில்வென்ற

தீதொழிந்த நாச்சிலையோய் சென்றதூரீ யெவ்விடமோ!

சித்தார்த்த நூல்வல்லோய் சென்றதூரீ யெவ்விடமோ!! (எ)

தென்பரங்குன் நத்துறையுஞ் செவ்வேண்மே லந்தாநி

யன்பி னியமகமா வாற்றித் திருக்குளந்தை

மன்புடைப்பிள் னைத்தமிழை மாண வியற்றியவா

வின்ப வடிவுடைய வீசரன்றா ளண்மீனையோ!

எம்மைத் தெருட்டியவா வீசரன்றா ளண்மீனையோ!! (அ)

துங்கம் - பெருமை. முகில் - மேகம். துகள் தீர் - குற்றம் நீங்கிய. குருமணி - ஆசாரிய ரத்தினம். எங்கன் - எவ்விடம். இன் தமிழ்க் கூங்குயில் - இனிய தமிழ் மொழியிற் கூவுங்குயில்.

எ. வாதம் - தருக்கம். போர் அரங்கு - வாதப்போர் புரியும் சபை. போதம் - அறிவு. ஒன்ற - பொருந்த. தாள் - பாதம். சதி - தாளவொத்து.

ஈ. "தாளினை பெயர்த்து முன்னஞ் சதிமுறை பிழறா தாட"

(கூர்ம. திருக்கல். 56)

பேதம் - வேறுபாடு. அறை கூவுதல் - போருக்கழைத்தல் (Challenge).

ஈ. "சஞ்சத் தகர்வந் தமைகடவ" (வில், பார. பதினொ. 8)

தீதொழிந்த - தீமை நீங்கிய; ஈண்டுத் தீமை யென்றது பொய், குறளை, கடுஞ் சொல், பயனில் சொல் என்பவற்றை. நாச்சிலையோய் - நாவினையே வில்லாகக் கொண்டவன். நாவாகிய வில்லிற் சொல்லாகிய அம்பினை வைத்தெய்வான் என்ற படி. சித்தார்த்தநூல் - சித்தார்த்துவித சைவசித்தார்த்த சாத்திரங்கள்.

அ. தென்பரங்குன்றம் - தென்றிசையில் உள்ள திருப்பரங்குன்றம். செவ்வேள் - முருகன். சபாபதி முதலியார் அவர்கள் 'பரங்கிரிக் குமரன் அந்தாதி' யியற்றியுள்ளார்கள். அன்பின் - அன்போடு. இயமகம் - ஒரெழுத்து முதற் பத்தெழுத்தீரூய் ஓரடிபோல நான்கடியும் வரப் பாடுவது (தண்டி. கூச. உரை). ஆற்றி - செய்து. திருக்குளந்தைமன் - பெரியகுள மென்னும் ஊரின் கோயில் கொண்டு டெழுந்தருளிய முருகன். புடை - மேல் (ஏழுநூறு). பிள்ளைத்தமிழ் - தமிழில் வழங்குகிற தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. பிரபந்தத் தலைவனைக் குழந்தையாகக் கொண்டு பாடுவது. பிள்ளை என்பது ஈண்டு ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாகிய பெயர். இதனிலக்கணத்தைப் பிங்கல நிகண்டு, பன்னிரு பாட்டியல், இலக்கண விளக்கம், வெண்பாப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல் முதலிய நூல்களின் காண்க. சபாபதி முதலியார் மேற்குறித்த முருகன்மீது 'திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ்' இயற்றியுள்ளார். தெருட்டுதல் - அறிவு கொளுத்துதல். அண்முதல் - சேர்தல்.

மாமதுரைப் பெம்மான்மேன் மாலையெனப் பேர்புனைந்து
காமர் சிலேடைவெண்பாக் கட்டுரைத்த பாவலனே
பாமணமார் கோவேநீ பாரினைவிட் டேகியது
தாமதுரை சாமீ தமியேஞ்செய் திவினையோ!

தாதாய் குருவே தமியேஞ்செய் திவினையோ !! (கூ)

ஆங்கிலகீர் வாண வருமொழிக டாம்பயின்றேய்
தாங்கு கணிதம்வல தார்க்கிகர்தந் கோமானே
பாங்கு பெறுகமகா பாவலர்தம் போரேறே
வாங்குபுகழ்க் கூடன் மதியில்விசும் பாயிற்றே!

மாண்புறுநீ யின்றி மதியில்விசும் பாயிற்றே !! (கௌ)

ஐயோ தமிழ்மொழியே யையோ தமிழ்நாடே
யையோ மதுரை யருககரே யெம்முடைய
வையன் சபாபதியை யன்னே விழந்தமையாற்
றுய்ய மதியிழந்த தூலவுடம் பாயினிரே!

சோகத் துகின்மறைத்துத் தூலவுடம் பாயினிரே !! (கக)

இம்மை மறுமையினு மெஞ்ஞான்று மாணுக்கர்
தம்மனத்து வீற்றிருக்குஞ் சாதுக்கள் கோமாஅனின்
செம்மை வினாக்கட்டுச் சிற்சிலகர லெம்விடைகேட்
டெம்மைத் தழீஇயவுனை யெவ்வுலகிற் காண்குதுமோ!

என்கள் சபாபதியே பெவ்வுலகிற் காண்குதுமோ !! (கஉ)

கூ. மா மதுரைப் பெம்மான் - பெருமையுடைய மதுரையம்பதியிற் கோயில் கொண் டெழுந்தருளிய சோமசுந்தரக் கடவுள். முதலியார் எழுதிய தூற்கு 'மதுரை மாலை' என்று பெயர்; தூறு சிலேடை வெண்பாக்களடங்கியது. காமர் - அழகு; ஈண் டிச் சொல்லழகும் பொருளழகும். பாமணம் ஆர் கோ - பாக்களின் மணமாகிய சுவையினை நன்கு அநுபவிக்கும் தலைவன். தாமதுரை - அழகிய பிரபு. தாதாய் - தாதை என்பதன் விளி.

கௌ. கீர்வாணம் - ஸம்ஸ்கிருதம். அருமொழிகள் - அருமையான மொழிகள். கணிதம் - கணித சாத்திரம் (Mathematics). தார்க்கிகர்தந் கோமான் - தர்க்க சாஸ்திரத்தில் வல்லுநர் என்றபடி. பாங்கு - அழகு. கமகன் - ஒருவன் சொல்லிய தூற்பொருளை விரிக்க வல்லவன்.

கீ. "நிறைமதியாற் கல்லியா னீள்கலைகள் கல்லா தறையு மவன்கமக ளும்?"

(வெண், பா. செய், 46)

பாவலர் - கவிஞர். போர் ஏறு - பேராரில் வல்ல ஆண் சிங்கம்; இடபமுமாம். புகழ் வாங்கு கூடல் - புகழ் வளைந்த மதுரை. வாங்குதல் - விளைதல். மதி இல் விசம்பு - சந்திரனில்லாத வாகாயம். மதுரை பொலிவிழந்ததற்கு இஃது உலமையாயிற்று.

கக. ஐயோ, அன்னே - இரக்கக் குறிப்புச் சொற்கள். துய்யமதி - தூய அறிவு. தூல உடம்பு - ஸ்தூல சரீரம். சோகத்துகில் - துக்கமாகிய வஸ்திரம்.

கஉ. எஞ்ஞான்றும் - எப்பொழுதும். சாதுக்கள் கோமான் - நல்லோர் தலைவன். செம்மைவினா - செவ்விய கேள்வி. தழீஇய - தழுவிய. சொல்லிசை யன்பெடை - காண்குதும் - காண்போம்.

[தமக்கு நண்பரும் பேராசிரியரும் யிருந்தவருமாகிய வித்துவான் யாழ்ப்பாணம் றுப்பகதூர், சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் இருபதாம் தூற்றூண்டு பிறந்த வற்றைஞான்று தேக வியோகமாயினமையின் அவர்தம் பிரிவாற்றது பாடியது]

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிறுத்தம்

பொன்னவிருஞ் செய்யநறுந் தமிழுலகிற் புலவரெலாம் புதுநூற் றுண்டு
தன்னியது கண்டுக்கொண்டமகிழ்வனைத்துந் தொலைதரந் தூய்மை சான்று
பன்னரிய நகர்நடுவட் பழுத்ததொரு பயன்மரந்தான் பறிப்புண் டாங்கே
தன்னிலையின் வீழ்ந்ததெனத் தாமோத ரக்குரிசில் சாயந்தா னந்தோ! (க)

புலமையெனு நீர்நிறைந்த லுருணியின் கரையுடைந்து போயிற் றென்னக்
கலைமதியங் காரிருளைக் கடியாது விசம்பினின்றும் கரந்த தென்ன
விலகினிய விசையெழுப்பும் யாழினுறு நரம்பிடையி னிற்ற தென்னச்
சிலையினினை னாற்றதெனத் தாமோத ரக்குரிசில் சென்றா னந்தோ! (உ)

யாழ்ப்பாணம் ராப்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள்—இவர்கள் தமிழுலகத்திற்குத் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக் கணவிளக்கம், கலித்தொகை, சூளாமணி முதலியவற்றை முதலில் அச்சிட்டித் தந்து தவிய மகோபகாரி.

க. பொன் - அழகு. அவிரும் - விளங்கும். தன்னியது - பிறந்தது. தொலை தர - நீங்க. பன் அரிய - செப்புதற்கரிய. 'நம் நகர்' எனக்கூட்டுக. நகர் - சென்னை. பிள்ளையவர்கள் காலஞ்சென்றமைக்காகச் சென்னையிலுள்ள தமிழ்ப் புலவர்கள் கூடிய அதுதாபக் கூட்டத்தில், இவ்வாசிரியர், இச்செய்யுட்களைப் பாடினமையின், ஆண்டுக்குமுடி இருந்த புலவர்களையும் தம்மோடு உளப்படுத்தி, 'நமதுநகர்' என்று சென்னையைக் கூறினர். இதன் உண்மையை நான்காவது பாட்டின் இறுதியில், 'தண்டமிழ்ச் செந்நாப்புலவீர்' என்று சபையோரை விளித்துக் கூறியதே நன்கு விளக்கும். தூய்மை - பரிசுத்தம். சான்று - அமைந்து. நடுவண் - நடுவில். பயன் மரம் - பழக்களையுடைய மரம். இங்கனங் கூறியதனால் இவர்,

“பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றூற் செல்ல
நயனுடை யான்கட் பழன்”

என்னுந் திருக்குறட்டு இலக்கியமாக கின்றனர் என்பது போதரும். தன்னிலையின் - தனது நிலையினின்றும். குரிசில் - குருசில்; தலைவன்.

உ. புலமை - அறிவு. ஊருணி-தடாகம் (ஊராரான் உண்ணப்படுவது). இவ்வடி,
“ஊருணி நீர்நிறைந்தத்தே புலகவாம்
பேரறி வானன் றிரு;” என்னுந் குறட்கருத்தைத்தழுவினது.

கலைமதியம் - கலைகளையுடைய சந்திரன். விசம்பு - ஆகாயம், கரந்தது - ஒளிந்தது. இலகு - விளங்கும். யாழ் - வீணைபோன்ற இசைக்கருவியொன்று. நரம்பு இடையின் இற்றது என்ன - நரம்பு யாழை வாசிக்குமிடையில் அறுந்தது என்று சொல்லும்படி. சிலையினில் நாண் அற்றது என - அம்புகள் எய்யுமிடையே வில்லின் நாணி யறுந்தது என்று சொல்லும்படி.

செந்தமிழ்ப்பா வலர்களெனும் பயிர்வாடச் சிறப்புமிசூ சென்னை யின்கண்
விந்தைநலச் சாலேதன துறுப்பிழப்ப மாணுக்கர் மிகவ ருந்தச்
சந்தமலைத் தமிழணங்குந் தலைகுளிய வீழமுகந் தான்க விழப்ப
நந்துபுகழ்த் தாமோத ர்க்குரிசில் சிவலோக நண்ணி னானால். (ங)

நரவுகொச்சகக் கல்பிபா

காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல்மீபா
னாமோது செந்தமிழி னன்னால் பலதொகுத்த
தாமோ தரம்பினீனே சால்பெடுத்திச் சாற்றவெவர்
தாமோ தரமுடையார் தண்டமிழ்ச்செந் நாப்புலவீர்?

V

[தமக்கு நண்பராயிருந்து சுவாநுபூதிப் பெருவாழ்வுற்ற சை. இரத்தின
சேட்டியா ரவர்கள் விதேகமுத்தி யெய்தியவழிப் பாடியது.]

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருந்தம்

வணிகர்திருக் குலத்தினவ தரித்தவர்த மரபொளிர வயங்கா நின்ற
மணியணைய நினக்குறையே ரிரத்தினமென் றிட்டழைத்து வழங்கி னாரோ
வணியர்பலர் வேதாந்தம் வல்லுநர்நிற் சூழ்தரீ யன்னார் நாப்ப
ணணியினங்கி யிருந்தபெரும் பரிசினெதி ரதுபோற்றி நல்கி னாரோ? (க)

எத்தொழிலை மேற்கொளினு மதுகடமை யெனக்கருதி யியற்று கிழ்ப்போ
யத்துவித மெனுங்கடலிற் றுனோந்தவெந்த மருங்களிநே யமைந்த சாந்த
வித்தகனே தமிழலகில் வேதாந்த நூற்கதிர்கள் வீச மென்றா
மொத்தவனைய துபூதிப் பெருவாழ்விங் குற்றவனை யொளித்த லென்னே! (உ)

ங. விந்தை - வித்தை. சென்னை யுனிவெர்சிட் தமிழ் போர்டு அக்கிராசனராச
இவர் இருந்தமையின், 'விந்தை நலச்சாலே தனதுறுப்பிழப்ப' என்றனர். உறுப்பு -
அங்கம். சந்தமலை - சந்தனப் பொதிய மலை. பொதிய மலையிலிருக்கும் அகத்தியர்
தமிழ் முதற்குரவராதலின், 'சந்தமலைத் தமிழ்' என்றனர். தமிழ் அணங்கு - தமிழா
கிய அணங்கு. ஈழம் - ஈழநாடு. தலைகுளியீத்தும், முகக்கவிழ்ந்ததும் பின்னே பிரிந்த
துயரால். நந்துபுகழ் - வளரும் புகழினையுடைய.

ச. காமோதி - காவின்சண் மலர்களில் மோதி. கா - சோலை. வண்டர் - வண்டு.
கடிமலர் - மணத்தையுடைய பூ. நாம் ஓது - நாம்படிக்கும். நன்னால் பல - இவை
முற்கூறப்பட்டன. சால்பு - பல நற்குணங்களின் அமைதி. 'எவர் தாமோ தரம்
உடையார்' எனப்பிரிக்க. தரம் - வன்மை.

சுவாநுபூதி - சுயமுயற்சியாற் பெற்றுக் கொண்ட வறிவு. (ஸ்வா - தனக்கு, அநு-
பின்புண்டாம், - பூதி ஐச்வரியம்). சை. இரத்தின சேட்டியார் - இவர்கள் சென்னை
ரிப்பன் அச்சுக்கூட சுவாந்தாராக இருந்தவர்.

க. மரபு - பரம்பரை. ஒளிர - விளங்க. மணி - இரத்தினம். தற்குறிப்பேற்ற
வணி. அணியர் - அண்ணியர், நெருங்கினவர். நாப்பண் - நடுவிடம். நணி - நண்ணி.
பரிசின் - தன்மையால். பின்னர் நிகழ்வது கருதி முன்னம் பெயர் வைத்து எதி
ரது போற்றினதாயிற்று.

உ. அத்துவிதம் - கேவலாத்தவதம். துனோந்த - மூழ்கி விளையாடிய. சாந்தம் -
பொறுமைக்குணம். வித்தகன் - அறிவாளன். வேதாந்த நூற்கதிர்கள் - வேதாந்த
நூல்களாகிய கிரணங்கள். வீசம் - பிரகாசிக்கும். 'என்றாழ் - ஞரியன்'.

கன்மவய மின்பதுன்ப மென்றவனே யவையிற்றும் கலங்க வின்றி
யின்மனத்தி னிருந்தவனே யிரத்தினப்பே ரிருந்தவனே யெவ்வெ வர்க்கு
நன்மகிழ்வி னுரைவழங்கு நட்பாளா சரியாப்புன் னகைமு கத்தாய்
நின்மலச்செம் பொருளாக நீமிளிர்ந்த பரிசெடுத்து நிகழ்த்தற் பாற்றோ? (ஈ)

VI

[இந்திய சக்கரவர்த்தினியாரும் ஆங்கில நாட்டின் அரசியாருமாகிய மாட்சிமை
தன்மிய விக்டோரியா மகாராணியாரவர்கள் காலஞ்சென்றமை கேட்டு இரங்கிப்
பாடியது.]

கலி விருத்தம்

ஈங்குந மிந்தியர்க் கியைந்த வாறெலாம்
பாங்குற நலம்பல பரிந்து செய்தவ
ளாங்கில நாட்டினல் லரசி யாகிய
வோங்கொளி விசயைத னுயிர் து றப்பதோ? (க)
நின்மலக் குணத்தின னேய மிக்கவ
ணன்மையே விரதமா நயந்து நின்றவள்
புன்மையை நாடொறும் போக்கி யாண்டவள்
பன்மகார் துதிசெயப் பாரி னீங்கினள். (உ)
ஐயகோ வினியந மரசி போயினள்
செய்யகோல் செலுத்திய செல்வி போயினள்
வையகங் காத்தருண் மாது போயின
பெய்வாழ் வுடையபைந் தோகை போயினள்! (ஈ)

ஈ. இன்பதுன்பங்கள் சுர்மவசப்பட்டன என்று கூறியவனே, இன்மனம் -
இனிய மனம். இருந்தவன் (பின்னது) - பெரிய தவத்தைச் செய்பவன். உரை
வழங்கும் - பேசும். சரியா - கூம்பாத, எனவே மலர்ந்த. புன்னகை - மந்தகாசம்.
நின்மலச் செம்பொருள் - நின்மலமான செவ்விய பொருள், கடவுள். மிளிர்ந்த -
விளங்கிய. பரிசு - தன்மை. நிகழ்த்தற்பாற்றோ - சொல்லக் கூடியதோ.

க. இயைந்தவாறு - பொருத்தமான விதம். பாங்கு - அழகு. பரிந்து - அன்
புடன். ஒங்கு - உயர்ந்த. ஒளி - மன்னவர் உறங்காநிற்கவும் தாம் உலகங்காக்க
கின்ற அவர் கடவுட்டன்மை.

உ. "உறங்கு மாயினு மன்னவன் றன்னொளி

கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்," (சுந். 248).

உ. நின்மலக் குணத்தினள் - குற்றமற்ற குணமுடையவள். நேயம் - அன்பு.
விரதம் - மேற்கொண்ட கடமை. நயந்து - விரும்பி. புன்மை - தீமை. பன்மகார் -
பல மக்கள். பாரில் - இவ்வுலகினின்றும்.

ஈ. செய்யகோல் - செங்கோல். வையகம் - உலகம். தாய் - தாய். பைந்
தோகை - பசிய நிறமுடைய மயில் போன்றவள்.

அறுசீர்க் கழிநெடிவடி யாசிரியலிருத்தம்

பொங்குபுகழ் விசையெனுங் கோமாட்டி விண்ணுலகம் புக்க போழ்து
தங்குமொளிப் பரிதிசென்று தண்கடலில் வீழ்ந்திட்டான் றணந்த பாரின்
மங்கையுள நைந்திருளின் படாம்போர்த்து வருந்தினுண் மயங்கிப் பின்ன
ரெங்குமுள வெவ்வுயிரு மரசியி ரொற்றாம விரங்கிற் றம்மா: (ச)

சேம்மைநெறி திறம்பாது பல்லாண்டு தன்றலைவற் சேர்ந்து வாழ்வா
டம்மையகஞ் சென்றவழித் தாயிற்று போனதொரு தகைமை மானப்
பொம்மலிளம் புவிமகளு நீயிறப்பக் கண்டுமனம் புழுங்கு கின்றான்
விம்முயிர்த்துத் தொழுகின்ற னெழுகின்ற ளழுகின்றான் விழுகின் றானே. (சு)

இவ்வுலகின் மகளிரது மேன்மையினை யியையவினி தெயித்து நாட்டிச்
செவ்விபெற வாசாண்ட விசையெனுஞ் சீமாட்டி தேவர் வாழு
மவ்வுலகின் கணுமன்றார் மேதகவை யன்பினெடுத் தறையு மாறு
நவ்விழி மாதரசி விண்ணுலகிற் கெழுந்தருளி நடந்தாய் போலும். (சு)

பேண்ணைதற்கு முரியளல் டன்வயமு முடையளலன் பேதை யாவ
ண்ணியதன் றலைவனுக்குக் குற்றேவ லாட்டியென நானுந் தம்மு
ளெண்ணமிட்டுப் புன்மொழிகள் பலபிதற்றித் திரிதருஞ்சில் லெளியர் தேறும்
வண்ணமந்தப் போலிவசை மொழிபொய்ப்ப நீயாண்ட மகிமையென்னே! (சு)

ச. கோமாட்டி - அரசி. தணந்த - பிரிந்த. பாரின்மங்கை - பூமாதேவி. உளம்
நைந்து - மனம் கொந்து. இருளின் படாம் - இருளாகிய போர்வை. இரங்கிற்று -
வருந்தியது.

சு. செம்மைநெறி - சன்மார்க்கம். திறம்பாது - தவறாது. பல்லாண்டு - பல
வருடங்கள். தலைவற் சேர்ந்து - தலைவினைக்கூடி. தம்மை - தாய். தம்மையகம் -
தாய்விடே. தகைமை - தன்மை. மான - போல. பொம்மல் - பொலிவு, அழகு. புவி
மகள் - நிலமங்கை. விம்முயிர்த்து - அழுது; விம்மிப் பெருமூச்சு விட்டு.

சு. இயைய - பொருந்த. மேதகவு - மேன்மை. அறைதல் - பேசுதல். நவ்வி -
மான். சீமாட்டி, மாதரசி - வினி.

சு. உரியவன் அலன் - உரிமையுடையவனில்லை. தன்வயம் - ஸ்வாதீனம்.
பேதையாவன் :

௦1. " நண்ணி வுடையோர் நூலொடு பழகினும்
பெண்ணி வென்பது பெரும்பேதை மைத்தே"
(இறை. அகப். சூத். 23 மேற்.)

" நண்ணி வுடைய ராகி நூலொடு பழகினும்
பெண்ணி வென்ப தெல்லாம் பேதைமைத் தாத லால்."
(திருவினை. 45-34)

நண்ணிய - பொருந்திய. தலைவன் - நணவன். குற்றேவலாட்டி - வேலைக்
காரி. நானும் - தினமும். புன்மொழி - அற்பமொழி. எளியவர் - அறிவில், எழை
கள். தேறும் வண்ணம் - தெளியும்படி. போலி - உள்ளீடற்ற; பொருளில்லாத
வசை மொழி - பழிச்சொல். பொய்ப்ப - பொய்யாக.

மேற்படி—வேறு

அரசற் சூரிய மணையாட்டி யரசி யாவண் மற்றொளிநு
மரசிக் சூரிய தலைமகனே வரசு னல்லன் மெய்யிதெனப்
பரசு நினது நாட்டுவிதி பகரா நின்ற பரிசுதனன்
விரைசேர் குழலி னூர்பெருமை மிகுதி யென்றல் போதருமால். (அ)

தரவுகொச்சகக் கலிப்பா

தண்டாச் சிறப்புடைய தையானின் னானுகையிற்
கண்டாய் புதுமையெலாங் காரிகைமார் தந்தலையிற்
கொண்டாடு மாதே குவலயத்திற் பன்னலமு
முண்டாகும் வண்ண முவந்தருளி யாண்டனையே. (க)

பூண்டநின்கோ னல்லசெயல் பொல்லார்க்கு மாதலினன்
வேண்டியவெச் செல்வமுநீ வேட்டபடி பெற்றனைமுன்
ஊண்ட வரசரினு மம்மே நினக்குமிக
நீண்டபெரு வாழ்வினைநின் னேர்மையன் றொ நல்கியதால். (க0)

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

நயமுறு மன்னே நின்னை நாடெனு முடலி னுற்ற
வயிரென மொழிகோ வன்றி யொளியுடை விழியே யென்கோ
செயிரிலா வறிவே யென்கோ செவ்விய மனனே யென்கோ
வயமுருக் கொண்ட தன்ன வான்படைச் செல்வ மாதே! (கக)

அ. அரசன் (King) மனைவி அரசி (Queen) எனப் பட்டம் பெறுவன்; அரசி (Queen) யின் கணவன் அரசன் (King) எனப் பட்டம் பெறுன். இஃது ஆங்கில நாட்டு முறை. விக்டோரியா ராணியின் கணவனுக்கு ராஜகுமாரன் (Prince) என்ற பட்டமேயன்றி, அரசன் (King) என்னும் பட்டமில்லை. பரசும் - கொண்டாடும். நினது நாடு - ஆங்கில நாடு. விதி - சட்டம். பரிசு - தன்மை. விரை - மணம். குழல் - கூந்தல். குழலினார் - மாதர். போதரும் - வெளிப்படும்.

க. தண்டா - குறைவில்லாத. தையல் - பெண். தையால் - விளி. ஆளுகை - ஆட்சி. காரிகைமார் - மாதர்கள். புதுமையெலாங் கண்டாய் எனக்கூட்டுக. புதுமை - நீராவியந்திரம், தந்தி, மின்சாரசக்தி முதலிய பலவாம். குவலயம் - மண்ணுலகம். பல நலம் - பல நன்மைகள். உவந்து - களித்து.

க0. கோள் - கொள்கை. நல்ல செயல் - நல்லவற்றைச் செய்தல். பொல்லார்க்கும் நல்ல செயல் அவன் கோட்பாடு என்றபடி. வேட்டபடி - விரும்பியபடி. மிக நீண்டபெருவாழ்வு - இவன் அறுபத்துநான்கு வருடம் அரசாண்டமையின் இங்ஙனம் கூறினார். நேர்மை - நடுவு நிலைமை. நல்கியது - கொடுத்தது.

கக. நயம் - நன்மை. அன்னே - தாயே. நாடாகிய உடலுக்கு உயிர் போன்றவன் என்பேனே. ஒளியுடை விழி - காணுங்கண். என்கோ - என்பேனே. செயிர் - குற்றம். மணன் - மணம். வயம் - வெற்றி. உருக்கொண்டதன்ன - ஒருருவெடுத்தாற் போன்ற. வான்படை - மேலான சேனை. ஆங்கிலச் சேனை சென்ற இடங்கடோறும் வெற்றியே பெறுமியுல்பின் தென்றபடி.

[தமக்கு நண்பரும் பேராசிரியரும் யிருந்தவரும் சென்னை இராஜதானிக் கலா சாலையில் வடமொழித் தலைமைப் புலமையும் பாஷைதூற் புலமையும் ஒருக்கே முறைபெற நடாத்தினவருமாகிய தீ. மீ. சேஷ்கிரி சாஸ்திரியாரவர்கள், எம். ஏ., தேகவியோக மாயின ஞான்று இவர்தம் பிரிவாற்றாமையால் இரங்கிப் பாடியது.]

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவருத்தம்

கல்வியினிற் சேடனையு நற்குணத்திற் குன்றினையுங் கடித்து நின்ற செல்வமுறு கலைஞற்குச் சேடகிரிப் பெயரிட்ட செம்மை நோக்கிப் பல்விதத்துங் களிசிறந்தேம் பாரிடத்தி னின்சீர்த்தி பரவல் கண்டே மொல்வகையி னின்னன்புக் குரியேமாய் நாணா முவவா நின்றேம். (க)

எந்தமக்கோர் பற்றுக்கோ டெனவிரந்த மறையவனே யெம்மி னீங்கி விந்தையினும் விந்தையென மறைத்தற்கோர் புதுப்பொருளும் வியப்ப நாட்டி யந்தரர்கள் கைம்முகிழ்த்து நீனையழைத்தா ராதலினு னன்னார் மாட்டு மந்தநகை புரிந்துமன மகிழ்ந்தும்ப ருலகுசென்ற வகைமை யென்னே! (உ)

இவ்வாறி யாமன்றி யெம்போலு மேனையரு மிருத்த நேர்ந்து மெவ்வாறு பிரிந்தனெகொ லெம்மிரக்கங் கேட்டிலெகொ லின்சொ லாள வொவ்வாறு நினதுசெய லொருமொழியு மெமக்குரையா யோடிப் போதல் செவ்வாக யாவரே கொள்கிற்பார் சேடகிரிச் செம்ம லேயோ! (ஈ)

ஆரியமாக் கடல்கடைந்திட டாரமிழ்த மளித்தவெழி லண்ண லேயோ சிரியசெந் தமிழ்க்கடலிற் குளித்துமுத்த நல்கியவெஞ் செல்வ னேயோ பாரியலு மாந்திரத்தின் மணமனைத்துங் கொண்டுலவு பவன னேயோ வேரியபன் மலர்களெனு மொழிகளெலா மேற்கொண்ட வேந்த னேயோ! (ச)

க. சேடன்-ஆதிசேஷன். அனக்கலுந் துளக்கலு மாகாத் தன்மையினுஞ் சேனோர்க்கும் புலனா மாண்பினுங் குன்று குணத்திற் குவமையாயிற்று. கல்விச் செல்வமும் பொருட்செல்வமு மொருங்கு பெற்றிருந்த அருமை நோக்கிச் 'செல்வ முறு கலைஞ' என்றனர். தற்குறிப்பேற்றவணி. களி - மகிழ்ச்சி. பார் இடத்தில் - உலகில். சீர்த்தி - புகழ். ஒல்வகை - கூடியவாறு. உவவா - உவந்து.

உ. பற்றுக்கோடு - ஆதரவு. மறையவன் - வேதியன். எம்மின் - எம்மினின் தும். விந்தை - வியப்பு. புதுப்பொருள் - புதிய ஈருத்து. வியப்ப - அதிசயிப்ப. நாட்டி - நிறுவி. அந்தரர் - தேவர். கைம்முகிழ்த்து - கைகுவித்து. மந்தநகை - புன்னகை. உம்பருலகு - விண்ணுலகம். வகைமை - விதம்.

ஈ. ஏனையர் - பிறர். தேர்ந்து - தெரிந்து. இரக்கம் - புலம்பல். ஒவ்வாறு - பொருந்தாது. செவ்வாக - நேரிதாக. கொள்கிற்பார் - கொள்வார். செம்மல் - தலைவன்.

ச. ஆரியம்-ஸம்ஸ்கிருதம். மாக்கடல்-பெரிய சமுத்திரம். கடல் கடைந்து அமிழ்தம் அளித்தவின் நாராயணனை நிகர்ப்பாய் என்று குறிப்பித்தனர். முத்தம் - முத்தம் போன்ற அரிய விடயங்கள். பாரியலும் - உலகில் நடைபெறும். ஆந்திரம்-தெலுங்கு. உலவும் - சஞ்சரிக்கும். பவனன் - வாயு. காற்றிற்குக் கந்தவாகன என்னும் பெயருண்மை நோக்குக. வேரி-தேன். வேரிய - தேனையுடைய. மேற்கொண்ட-தரித்த வேந்தன் - அரசன்.

மேற்படி—வேறு

பழிநூ றுலகர் பகர்ந்தாலும் பாராட் டாமன் மேற்கொண்ட
வழியே சென்று கொள்கைகளின் வாய்மை கண்டு மகிழ்ந்தவற்றை
யெழுதா வெழுத்தி னிட்டெவரு மேற்கு மாறு செய்தவனே
மொழிநூல் வகுத்தாய் நின்செலவு முறையோ முறையோ முறையேயோ! (௫)
உண்மை தவறா வுத்தமனே யொழுக்க நலஞ்சான் றுயர்ந்தவனே
தண்மை செறிந்த வருட்கடலே தன்னை யடுத்தார் தமக்காரணே
வண்மை களிந்த கற்பகமே மயக்க விருளை நீத்தவென்றே
நுண்மை மிகுந்த வறிவுடையாய் நுவலா யெங்க நொளித்தனைகொல்? (௬)

நரவுகோச்சகக் கலிப்பா

ஏழிசைக்கு மிருப்பிடமே யெய்மொழியு முணர்ந்தவனே
யாழிசைத்தல் வல்லவனே யாவருக்கு நல்லவனே
யாழிபுடை சூழலகை யானந்த வுலகுசெய்தாய்
பாமென்ன நீயிறந்திப் பார்தோன்றச் செய்தலெவன்? (௭)
குணியிழந்த மதியென்னச் சுவையிழந்த கூத்தென்ன
வுணர்விழந்த வுடலென்ன வெளியிழந்த விழியென்ன
மணியிழந்த பணியென்ன மணியிழந்த மலரென்ன
வணியிழந்த மகளென்ன வருஞ்சென்னை தோன்றாமரோ! (௮)

சேஷகிரி சாஸ்திரியார் பதினெட்டுப் பாஷைகளை அவ்வவற்றின் இலக்கணத்தோடு நன்கறிந்திருந்தனர்.

௫. நூறு பழி - பல பழிச்சொற்கள். பாராட்டாமல் - பொருட்படுத்தாமல். வாய்மை - உண்மை. எழுதா வெழுத்து-அச்சு. ஏற்குமாறு - பெறுமாறு. மொழிநூல்-Philology. இவர் எழுதிய நூற்குத்'திராவிட சப்த தத்துவம்' என்று பெயர். செலவு-இறத்தல்.

௬. நலம் சான்று - நன்மையமைந்து. தண்மை - குளிர்ச்சி. செறிந்த-நீரம்பிய. அருட்கடல் - கருணையாகிய கடல். அரண் - காவல். அடுத்தார் - ஆதாரமென்று அடைந்தவர். வண்மை-சுகை. கற்பகம் - கற்பகம் போன்ற வள்ளல். நீத்த-நீக்கிய. என்று-சூரியன். நுண்மை - கூர்மை. நுவலாய் - கூறாய்.

௭. ஏழிசை-சூரல், துத்தம், கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன; ஸ, ரி, க, ம, ப, த, நீ, என்னும் ஸப்தஸ்வரம். சேஷகிரி சாஸ்திரியார் வீணை நன்றாக வாசிக்கும் பழக்கமுடையார். யாழ் - வீணை. இசைத்தல் - வாசித்தல். ஆழி - கடல். புடை - பக்கம். ஆந்தவுலகு - இன்பவுலகம், ஸ்வர்க்கம். பாழ்என்ன - பாழாக. எவன் - ஏன். 'நீ இறந்து இப்பார்பாழ் என்னத் தோன்ற' எனக் கூட்டுக.

௮. துணிவு - தெளிவு. மதி - புத்தி. சுவை - சிருங்காரம் முதலிய நவரஸம். கூத்து - நாடகம். உணர்வு - அறிவு. ஒளி-கட்புலன். மணி-மாணிக்கம். பணி-பாம்பு. அணி - திருமங்கலியம். மகள் - பெண். சென்னை - சென்னைமாநகரம்.

அறுசீக் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

பற்பல பாடை யுள்ளும் பரிவுட னுழைந்தா ராய்ந்து
சொற்பொருட் காரணங்க ளெறத்தோன்று மாறு
செற்பமும் விதண்டை தானுஞ் சேராது தெளிவி னேடுங்
கற்பவர் களிகூர் தென்றுங் கருகிடச் செய்த கோவே! (கூ)

மன்றினில் வாண னூர்த மலரடி புசுந்தா யேனு
தன்றிற னறிவு தூய்மை துவலரு செஞ்சொ நேர்ந்தோ
ருன்றனை மறத்த லுண்டோ டுயர்வினு முயர்ந்த வண்ண
னன்றெலா முருக்கொள் கேட கிரியெனு நங்கோ மானே! (க0)

கூ. பரிவு - அன்பு. நுழைந்து - உட்புகுந்து. சொற்பொருட்காரணம் - சொற்
களுக்குப்பொருள் அமைதியின் காரணம்; தானுக்களை யாராய்தல் என்றபடி. துகள்-
குற்றம். அற - நீங்க. 'செற்பம் - சாதன மிரண்டிள்ளதன்கண் வெல்லும் வேட்கை
யுடையான் கதை. விதண்டை-தன் கோட்பாட்டை நிலைபெறுத்தாத கதை. கதை
யாவது கூறுவார் பலரையுடைத்தாய்ச் சங்கை யுத்தரங்களைப் பயக்குந் தொடர்
மொழியின் கோவைப் பாடி,' என்பது தருக்க சங்கிரகவுரை. (தருக். சங். 100)
செற்பம் - ஜல்பம் என்னும் வடமொழிச்சிதைவு. ஜல்பவாதம் விதண்டாவாதம்
இரண்டும் தருக்கக் குற்றங்களுள் அமையும். களிகூர்ந்து - மகிழ்ச்சியிக்கு.

க0. மன்று - சபை. மன்றினில்வாணனூர் - நடராஜமூர்த்தி. வாணன் - வாழ்
நன் (வாழ்பவன்). எனும் - எனினும். திறன் - சக்தி. நுவல் அரும் - சொல்ல
முடியாத. செஞ்சொல் - இனிமை முதலிய பண்புகளையுடைய செவ்விய. சொல்,
தேர்ந்தோர் - அறிந்தோர். உயர்வினும் உயர்ந்த - உயர்ச்சியைக் காட்டிலும் உயர்ந்த,
அதாவது மிக உயர்ந்த என்றபடி.

சீ. "உயர்வினு முயர்ந்த தோளான்." (கம். ரா.)

மன்று - நன்மை. நன்மையெல்லா மோருருக்கொண்டால் ஒத்த. கோமான்-
சிறந்தவன்.

கடற்கரையுலா

[தற்காப்பு முறையென்னுள் சபாவியமத்தை வலியுறுத்துரைப்பான்
கருகித் தாம் 1900-ஆம் வருஷம் பாடியது.]

கடற்கரையுலா

கலிவருத்தம்

சொல்வளர் தமிழ்கமழ் தொண்டை நாட்டினி
னல்வளச் சென்னைமா நகர்க்க டற்கரை
வல்வெயின் மிக்கதோர் மாலைப் போழ்தத்தென்
செல்வியும் யானுமாச் சென்று சேர்ந்தனம். (க)

ஆவயிற் றண்புன லருகி னேகினே
மேவிய தளர்வொடு வியர்வு நீங்கினே
மோவலி லலைகளு மொலித்து மேல்வா
மாவிரை வொடுமெழீஇ மருங்கொ துங்கினேம். (உ)

ஒதுங்கிய பினர்ச்சிறி துற்று நோக்கினே
மதங்கினர் திரைகளின் வன்பு கண்டியாங்
கதங்கொள லின்றியுட் களிப்ப டைந்துபல்
விதங்குதி கொளுங்கடல் வியந்து நின்றனெம். (ங)

நின்றபா மிருவெழு நேர்ந்து லாவிய
சென்றனஞ் செல்வுழிச் சிறிய நெண்டுக
ளொன்றிய தண்மண லுழுது வந்தன
மன்றவே யதுகண்டு மறைந்து றைந்தனெம். (ச)

தற்காப்பு - தன்னைத்தான் காத்துக்கொள்ளுதல். இஃது ஒவ்வொரு ப்ராணிக்
கும் இயல்பு; இவ்வாசிரியரே 'தற்காப்பு நியமம்' (Law of Self-preservation)
என்பதைப்பற்றி யொரு கட்டுரை வரைந்துள்ளார்.

க. சொல்வளர் - சொற்கள் வளரும். இது தமிழிற்கு விசேடம். தமிழ் வளரும்
பாலை என்றபடி. தமிழ் இனிமை யென்று பொருள் படுவதாதலின் 'கமழ்' என்ற
னர். கமழ்தல் - மணம் வீசுதல், வல்வெயில் - மிக்க வெயில். போழ்தத்து - பொழு
தில்; அத்துச் சாரியை. செல்வி - மனைவி.

உ. ஆவயின் - அவ்விடத்து. ஓவல் இல்-நீங்காத. மாவிரைவு-மிக்க விரைவு.
எழீஇ - எழுந்து. மருங்கு - பக்கம்.

ங. பினர் - பின்னர், பிறகு. வன்பு - வலிமை. கதம் - கோபம். குதிகொளும் -
கூத்தாடும்.

ச. இருவெம் - இரண்டு பேர் (தன்மையிடம்). நேர்ந்து - கூடி. உலாவிய
உலாவுதற்பொருட்டு. செல்வுழி - செல்லும் பொழுது. நெண்டு-நண்டு. ஒன்றிய
தாங்கள் பொருந்திய. மன்ற - தெளிவாக.

இற்றைஞான் ஹைப்பல விரோடு ரோவிங்கன்
சுற்றன் வெழுதுபு சுருத்திற் போற்றறு
சுற்றொழி லலவனை நனிநி கர்க்குந
ருற்றவென் நலைவிரீ ருரைத்தி ரென்றனள். (டு)

என்னலு மற்றன்றெ னினிய மாதராய்
நன்னயக் கடலிறை குண்டென் கைகளாற்
றன்னில மகனெனுந் தலைவி மேனியி
லின்னெழிற் றெய்யினன் கெழுது கின்றனன். (சு)

எனவிள நகைபுரிந் தியானி யம்பலுந்
தன தழ கியமுகந் தையல் சேந்தன
ளெனதொரு வினாவினை யிகழ்ந்து நின்றனி
ரென்கொலோ வொளித்தலின் நிசையி னென்னவே (எ)

கூறிய வளவினிற் குறிப்பி யானென்றும்
வேறுறக் கொண்டிலேன் விளங்கு புந்தியாய்
சீறிநின் முகநிறந் திறம்பு கிற்பதென்
றேறிய லறிகலென் றெருட்டு கிற்பயோ? (அ)

நீயிரே நிகழ்த்துபு நின்ற செய்தியை
யாயுழி யதனினின் ருழக ருத்தொன்று
மேயதும் முளத்தென விளம்பு தற்கினி
தேயதோர் காரண மியம்பல் வேண்டுகோ? (க)

டு. ஞான் - பொழுது. சுற்றன் - சுற்றவை. எழுதுபு - எழுதி. சுருத்திற் போற்றறும் - மனத்திற் காப்பாற்றும். அலவன் - சுண்டு.

வி. "அனாவாழலவன் கூருகிர்வரித்தவீர்மணல்." (குறுந். 351.)

இனொருரோ அலவனை நனி நிகர்க்குநர் என்று கூட்டுக. நனி - மிகவும். நிகர்க்குநர் - ஒப்பாவார். உற்ற - அன்புற்ற. உரைத்திர் - உரைப்பீர். மனைவி எழுவாய்.

சு. அற்று அன் - அத்தன்மைத்தன்று. மாதராய் - அழகுடையாய், நயம் - நீதி, நியாயம், ஈண்டுஒழுக்கம். நன்னயக்கடல் இறை - நல்லொழுக்கினைபுடைய கடலாகிய தலைவன். குண்டு என் கைகளால் - நண்டாகிய கைகளால். நிலமகள் - பூமாதேவி. எழில் - அழகு. தொய்யில் - சந்தனக் குழம்பால் எழுதும் பத்திக்கீற்று. தம் குறிப்பேற்றவணி.

எ. இந்நகை - புன்னைகை. சேந்தனன் - சிவந்தனன். வினா - கேள்வி. என்கொலோ ஒளித்தல் - மறைத்தல் எனே. கொல், லு - அசை. இன்று - இப்பொழுது. இசையின் - கூறுங்கள்.

அ. குறிப்பு - சுருத்து. புந்தி - புத்தி. சீறி - கோபித்து. நிறந் திறம்புகிற்பது - நிறம் மாறுவது. என் - ஏன். தேறு இயல் அறிகலென் - நீ உணர்ந்த தன்மையை அறிகிலென். தெருட்டுகிற்பயோ - தெளிவிப்பாயோ.

க. நீயிரே - நீங்களே. நிகழ்த்துபு - நிகழ்த்தி. நிகழ்த்துபுநின்ற - சொல்லிய. செய்தி - விஷயம். ஆயுழி - ஆராயுமிடத்து. அதனில் நின்ற - அதனிடத்தினின்றும். ஆழ்க்குத்து - ஆழ்ந்தகருத்து, புதை பொருள். ஒன்று - வேறொன்று. உம் உளத்து மேயது - உமது மனத்திற் பொருந்தியது. இனிது - நன்றாக. எயதோர் காரணம் - பொருந்தியதாகிய வொரு காரணம்.

ஏனிர்த வீண்மொழி யென்னை தும்முளந்
தேனுந்து மின்றமிழ்ச் செய்ய பாவலீர்
ஞானந்த வாதவஞ் ஞண்டின் பாங்கர்ச்சென்
முனந்த மெய்துவ மன்பின் வம்மினே. (க0)

என்றென்றன் காதலி யிட்ட வானையை
நன்றென மேற்கொடு நண்ண லும்மவ
ணின்றஞண் டனைத்துமே நினைப்பி னும்விரைஇத்
தன்றின தொனாவெளித் தோன்ற ளின்றியே. (கக)

உதுகண்டென் மனைவிபு முற்ற தென்கொலோ
கதுமென றெண்டெலாங் கரந்த காரண
மிதுவெனச் சுட்டுத ளியலு மோபொருட்
புதுமையின் சுவைநலன் புகலு நாவலீர்! (கஉ)

செயலையந் தளிர்புரை சிறிய தானெழிற்
கயல்விழி நின்முழங் கால்கள் கண்ணுறீஇ
யயலவை நிற்கவு மஞ்சி போடின
வியல்பிது வாகவு மென்கொ ளின்வினா ? (கங)

அன்பினே டமுதருந் கார்ந்த மங்கையே
வன்பகை யாளரை வழியிற் கண்டக்கான்
மென்பொலி வுடையர் தாம் வெருளி யோடுவ
ரென்பது வையகத் தியற்கை யேயன்றே ? (கச)

க0. தும் உளம் என்னை - உமது சுருத்தென்ன. தேன் - இனிமை, உந்தும் -
வெளியாக்கும். பாவலீர் - கவிஞரே. ஞானம் தவாத - அறிவு கெடாத, பாங்கர் - பக்
கம். எய்துவம் - அடைவோம். வம்மின் - வாருங்கள்.

கக. என்று என்றன் - எனப்பிரிக்க. என்றன் - எனது. ஆனை - கட்டளை.
மேற்கொடு - மேற்கொண்டு. நண்ணலும் - (அந்நண்டுகளை) நெருங்கலும். நினைப்
பினும் - மனோ வேகத்தினும். விரைஇ - விரைந்து. தொன தன்றின - தொன
யின்கட் சேர்ந்தன. வெளித் தோன்றலின்றி - வெளிப்படலின்றி.

கஉ. உது கண்டு - அதனைப்பார்த்து. உற்றது என்கொலோ - என்ன நேர்ந்
தது. கதுமென - திடீரென்று. கரந்த - ஒளிந்த. சுட்டுதல் - குறித்தல். இயலுமோ -
கூடுமோ. பொருட்புதுமையின் சுவைநலன் - பொருள்களினிடத்துக் காணப்படும்
புதுமைகளின் அழகை. புகலும் - கூறும்.

கங. செயலை - அசோகம். தளிர் - இளவிலை. புரை - போன்ற. சிறியதான் -
சிறிடி, கயல்விழி - கயல்போன்ற விழியினை யுடையாய். கண்ணுறீஇ - கண்டு.
அயல் - பக்கத்தில். அவை - அந்நண்டுகள். தற்குறிப்பேற்றவணி. இயல்பு - தன்மை.
நின்வினா என்கொல் என்க.

கச. ஆர்ந்த - நிரம்பிய. வன்பகையாளர் - வலிய பகைவர். கண்டக்கால் -
பார்த்தபொழுது. மென் பொலிவுடையர் - மெல்லியலார், வையகத்து இயற்கை - உல
கவியல்பு.

போதும்போ துந்தமிழ்ப் புலவ ரேயினி
யோதுதற் சூரியதா யுற்ற காரண
மேதொன்று முண்டெனி லெடுத்துக் காட்டுதிர்
காதலின் மெய்நிலை கண்ட வந்தணீர்!

(கடு)

இவ்வுரை யான்செவி யேற்ற பின்னரென்
செவ்விய மடந்தையே சிறிது கேட்டியா
லெவ்வகை யுயிர்களு மினிது தாந்தமைத்
தெவ்வினிற் காத்திட நேர்ந்த மெய்ம்மையே.

(கசு)

ஆதலி னவையெலா மரிய தம்முயிர்க்
கேதமே தாயினு மெய்து மோவெனப்
போதலுந் தனமற்றுன் புந்தி தோன்றுவ
தீதென விசைத்தியோ வெனாது தையலே!

(கசு)

விந்தையே தும்முரை வேறு தீயெணாஞ்
சிர்தையிற் கொண்டிலேன் செம்மை சான்றநற்
பைந்தமிழ் வாணரே பகர்தி ராலவை
தந்தமைக் காத்தலோ தக்க காரணம்?

(கஅ)

நன்மையை நாடுறு ஞான வாணையு
மன்மையை யாற்றிடு மறிவி லாணையுந்
தன்மதி தனிலொப்பத் தான்கு நிக்கொளல்
புன்மைய தாமன்றிப் புலமைப் பாலதோ?

(கசு)

கடு. ஒதுதற்கு - கூறுதற்கு. உரியதாய் - பொருந்தியதாய். உண்டெனில் - இருந்தால். காட்டுதிர் - காட்டுவீர். காதல் - அன்பு. மெய்நிலை - உண்மை நிலை.

கசு. செவியேற்றல் - கேட்டல். பின்னர் - பிறகு. கேட்டி - கேட்டபாய். ஆல் - அசை. தாம் தமை - தாங்கள் தங்களை. தெவ் - பகை. தெவ்வினில் - பகைவரிடமிருந்து. தோர்ந்த - ஆராய்ந்த, அறிந்த. மெய்ம்மை - உண்மை.

கசு. அரிய - கிடைத்தற்கரிய. ஏதம் - துன்பம். ஏதாயினும் - என்னவாயினும். எய்துமோ - உண்டாகுமோ. போதல் உற்றன - போதலைப் பொருந்தின, போயின. புந்தி - அறிவு. ஈதென - இதுவென்று. இசைத்தியோ - கூறுவையோ.

கஅ. நும் உரை - நீர் பேசியது. விந்தையே - வியப்பைத் தருவதாம். வேறாகிய தீயெண்ண மென்க. செம்மை சான்ற - நற்குணம் அமைந்த. பைந்தமிழ் - பசுமை இளமை மேற்று; 'கன்னித் தண்டமிழ்' என்றபடி. தமிழ் வாணர் - தமிழ்ப் புலவர். பகர்திர் - கூறுவீர். ஆல் - அசை.

கசு. நாமும் - அறியும். ஞானவான் - அறிவாளன். அன்மை - நல்லதல்லாதது; தீமை. ஆற்றிடும் - செய்யும். மதி - புத்தி. குறிக்கொளல் - கருதுதல். புன்மையது - அறிவினமை. புலமை - அறிவுடைமை.

- அத்துணை யறிவந்த வலவற் குண்டுகொண்
முத்துறழ் முறுவனின் மொழிக ளின்பொருண்
மெத்தவு மழகிது மேன்மை சான்றநங்
கத்தன்றன் படைப்பினுங் காண்டி யோகுறை? (உ௦)
- இறைவனார் படைப்பினு மிருக்கு மோசில
குறையெனுங் கருத்தியான் கொண்டி லேன்மற்றெ
னறிவினிற் றேன்றிய வையப் பாட்டினம்
மறைதனைக் காணிய மனங்கொண் டேனரோ. (உ௧)
- அம்மம்ம யாமுரை யாடு மவ்வயிற்
றம்மையே தாநிகர் தன்மை யாளர்கள்
செம்மைசேர் மேனியர் சேந்த குஞ்சியர்
விம்மிய தோளினர் விளைந்த யாக்கையர். (உ௨)
- மயலென வுயிரினை மதிக்கு மாண்பினர்
செயலருஞ் செய்கைகள் செய்ய வல்லவர்
புயலென முழங்குபு போர்செய் வீரர்க
னையவுரை நண்ணலர் நால்வர் போந்தனர். (உ௩)
- போதரக் கண்டனர் பொருக்கென் றென்றையு
மோதல ளென்னிடை யோடி வந்தெனை
யாதர வொடுந்தழீஇ யயர்ந்து நின்றனண்
முதறி வுடையவென் முதல்வி மாணவே. (உ௪)

உ௦. அத்துணை அறிவு - அவ்வளவு அறிவு. அவ்வற்கு - நண்டிற்கு. உண்டு கொல் - உண்டோ. முத்து உறழ் - முத்தைப் போன்ற. முறுவல் - புன்னகையுடையாய். சான்ற - அமைந்த. கத்தன் - கர்த்தன்; கடவுள். குறை காண்டியோ - குற்றம் காண்பாயோ.

உ௧. இறைவனார் - கடவுள். படைப்பு - சிருட்டி. குறை - குறைகள். ஐயப் பாட்டின் - சந்தேகத்தினால். அம்மறைதனைக் காணிய - அவ்விரகசியத்தினை அறிய. மனங்கொண்டேன் - எண்ணினேன். அரோ - அசை.

உ௨. அம்மம்ம - வியப்புப்பற்றிய அடுக்கு. யாம் உரையாடும் அவ்வயின் - நாங்கள் பேசிவரும் அப்பொழுது. தம்மையே தாம் நிகர் தன்மையாளர்கள் - தமக்குத் தாமே நிகரான தன்மையினையுடையார். செம்மைசேர் மேனியர் - சிவந்த மேனியர். சேந்த - சிவந்த. குஞ்சியார் - தலையிரிணையுடையார். விம்மிய தோளினர் - பூரித்த தோளினை யுடையார். விளைந்த யாக்கையர் - பருத்துயர்ந்த தேகத்தினை யுடையார். இது குளகம்.

உ௩. மயல் - குப்பை. உயிரைத் திருண (துசி) மாக மதிப்பவர். செயல் அரும். - செய்தற்கு அரிய. புயல் - மேகம். முழங்குபு - முழங்கி. நயவுரை நண்ணலர் - இனியவுரை பேசாதவர்; வெடு வெடுப்பரம்ப பேசுபவர். போந்தனர் - வந்தனர். ஈண்டுக் கூறப்பட்டவர் ஆக்கிலப்போர்வீரர்கள் (Soldiers).

உ௪. போதர - வர. பொருக்கென்று - திடீரென்று. ஒன்றையும் ஒதலன் - ஒன்றையும் பேசாதவனாய். என்இடை - என்னிடம். ஆதரவு - அன்பு. தழீஇ - தழுவி. அயர்ந்து - வாடி. முதறிவுடைய - பேரறிவுடைய. முதல்வி - தலைவி, இவ்வான். மாண - மாண்பு.

பாகட்ட மென்மொழிப் பாவை யேயுற்ற
மாகட்ட மென்னைகொல் வருத்து ரைத்தீநீ
போகட்ட மலரிது புரிந்து கொள்ளென
வாகட்டு மென்றதை யன்பிற் கைக்கொண்டாள். (உரு)

என்னதா மிருப்பினு மிந்த வீரர்க
டன்னமும் பயமின்றித் தமக்குத் தோன்றிய
பன்னரு வழியெலாம் பயின்று லாவுத
லின்னல்செய் மாக்கள திழிந்த செய்தியாம். (உசு)

மடமையார் வீரர்கள் மகளிர் தம்மியல்
பொடுபயின் றவரல ருணருஞ் செவ்வியு
முடையவ ரல்லரா லுவரை நீசினந்
திவிவது சாலுமோ ஷினிய மஞ்ஞையே! (உஎ)

இனியிது நிற்கநா மிருவெ மும்முனர்
நனியுரை யாடிய நலத்த செய்திமீட்
டினிதினமேற் கொள்ளுதற் கியைதி யோவென்றன்
பனிமதி முகத்தினைய் பரிந்து சொற்றியால். (உஅ)

தாமெதை யோவெணித் தமவ ழிச்சென்ற
பாமரர் தமைக்கண்டு பயந்த தென்கொலாங்
காமர்பூந் தலைவிதற் காப்பெ னச்சொலு
மாமுறை யல்லது மற்றென் சாற்றுவாய்? (உக)

உரு. பாகு அட்டமென்மொழி - பாகினை இனிமையால் வென்ற இனிய
மொழி. மா சுட்டம் - மிகுந்த சுஷ்டம். என்னை கொல் - யாது. கொல் - அசை.
போகட்ட - போட்ட. புரிந்து - விரும்பி. கொள் - வாங்கிக்கொள். என - என்று
சொல்ல. ஆகட்டம் - அந்நனமே யாகுக.

உசு. என்னதாம் இருப்பினும் - எப்படி யிருந்தபோதிலும். தன்னமும் - சிறி
தும். பயின்று - சஞ்சரித்து. இன்னல் - துன்பம். செய்தி - செய்கை.

உஎ. மடமை - அறிவினமை. ஆர் - பொருந்திய. பயின்றவர் அலர் - பயிலா
தவர். உணரும் - தாமாகவே அறியும். செவ்வியும் - பண்பும். உவரை - அவர்களை.
சினந்திவது - கோப்பிப்பது. சாலுமோ - தருமோ. மஞ்ஞை - மயில் போன்றவள்;
ஆகு பெயர்.

உஅ. முனர் - முன்பு. நனி உரையாடிய - மிகப் பேசிய. நலத்த - நல்ல.
செய்தி - விடயம். இயைதியோ - மனம் பொருந் துவையோ. பனிமதி - குளிர்ந்த சுந்
திரன். பரிந்து சொற்றி - அன்புடன் கூறுவாய். ஆல் - அசை.

உக. தாங்கள் எதனையோ கருதினவராய்த் தம் வழியே சென்ற அறிவில்லிச
னக் கண்டு நீ பயந்தது எதனால்? காமர் - அழகிய. பூ - அழகு. காமர்பூ - மீமிசைச்
சொல்ல, விரும்பத்தக்க அழகுமாம். மாமுறை - பெரிய முறைமை. முறை - கிரமம்.

நங்கையர் மணியென நவிலு நன்மையாய்
தங்குமில் வலகினிற் றயங்கு யிர்ப்பொரு
டங்கட்காத் திடலவை தமவி யற்கையென்
றுங்குநின் செயல்களா னுணர்ந்து கொண்டியோ?

(௩௦)

ஒக்குமொக் கும்மும துரையெ னுமகிழ்ந்
தக்கொள்கை யேயுற வமைந்த தாமன் றித்
தக்கது வேறிலை சரத மென்றனள்
புக்கது தண்மதி புகழ்கொண் டோங்கியே.

(௩௧)

அப்புறம் யாங்களு மன்பி னுடினெந்
துப்புறழ் வாயின யே பாடல்க
டிப்பியக் குரலினிற் சிறிது பாடின
ளுப்பங்காற் கடற்கரை யுலாவிப் போந்தனெம்.

(௩௨)

௩௦. நங்கையர் மணி - மாதர் சிரோமணி. நன்மை - நற்குண நற்செயல் அழகு முதலிய. தயங்கு - விளங்கு. தங்களைக் காத்துக் கொள்ளுதல் அவற்றின் இயல்பான குணம். உங்கு - இவ்விடம் நிகழ்ந்த. உணர்ந்துகொண்டி - உணர்ந்து கொண்டனை.

௩௧. ஒக்கும் - பொருந்தும். அடுக்குத் தெளிவு பற்றியது. ஏயுற - பொருந்த. தக்கது - நகுந்தது. சரதம் - சத்தியம், உண்மை. தண்மதி புகழ் கொண்டோங்கிப் புக்கது. புகழ் - வெண்ணிறம். சந்திரோதயமாயிற்று என்றபடி.

௩௨. ஆடினெம் - விளையாடினெம். துப்பு-பவளம். உறழ் - போன்ற. தாய - சொல்லினும் பொருளினும் தாய்மையான. திப்பிய - தில்வியமான. உப்பங்கால் - உப்பங்காற்று. தடம் - தடாகம். வனப்பு - அழகு. கழ்பேருவகை - மிக்க மகிழ்ச்சி.

தாமரைத்தடம்

[இயற்கைவனப்பின்கண் ஈடுபட்டுக் கழிபேருவகை பூத்த தாம் அதனைப் பிறர்க்கும் வலியுறுத்துரைப்பான் கருதி 1900-ஆம் வருஷம் பாடியது.]

தாமரைத்தடம்

தரவுகோச்சகக் கலிப்பா

பொன்மயிலுள் சொன்மயிலும் போத மகிழ்சிறந்து
புன்மையின்றி நானும் பொருந்தி விளையாடு
நன்மையுறு பாண்டிவள நாட்டின் றலைநகரம்
வன்மைநனி பெற்றவெழின் மாமதுரை யம்பதிக்கண். (க)

வையைக் கரையில் வளர்ந்தோங்கி வாணுவலு
மையைத் தமகிலையான் வன்பிற் றலைப்பவவை
கையைப் பிசைந்து கலுழ்ந்துகண்ணீர் காலவிட்டுச்
செய்யிற் பயிர்வளர்க்குஞ் சீரார் தடங்காவில். (உ)

மன்னுமொரு செந்தா மரைத்தடத்திற் சென்றாட
நன்ன ரொருநூன்றை நாளந்திக் காலையினிற்
றன்னர் தனியேயான் சார்ந்தேனா வென்பின்ன
ரென்னை யறியாம லென்னினிய வில்லானும். (ஈ)

போந்து மறைந்துநின்றான் பொய்கைக் கரைசென்று
சேர்ந்து கடவுளையான் சிந்தித் திருப்புழிக்கொம்
பார்த்து பறவையெலா மன்பி னிசைகூட்டி
யேய்ந்து பரிதி யெழல்கண்டு கொண்டாடி (ச)

க. பொன்மயில் - இலக்குமி. சொன்மயில் - லாஸ்வதி. போத - மிக. மகிழ்
சிறந்து - களிப்புமிக்கு. புன்மை - வீரோதம். நன்மையுறும் - எல்லா நன்மைகளும்
பொருந்திய. தலைநகரம் - பிரதான நகரம். வன்மை - வலிமை; ஈண்டு அகழ், மதில்,
முதலிய காப்பின் வலிமை. நனி - மிகவும். எழில் - அழகு. இது குளகம்.

உ. வையை - வைகை நதி. வான் உலவும்-ஆகாயத்தில் உலாவும். மையை -
மேகத்தை. தமகிலையான் - தம்முடைய கிளைகளால். வன்பு-வலிமை. தலைப்ப-தடுத்தி
துச் சிறை செய்ய. கலுழ்ந்து - அழுது. காலவிட்டு - சொரிந்து. கையைப் பிசைந்து
கலுழ்ந்து கண்ணீர் காலவிட்டு - என்று கூறியது இலக்கண. செய் - வயல். சீர்
ஆர் - சிறப்புமிக்க. தடங்கா - பெரியசோலை. இதுவும் குளகம்.

ஈ. மன்னும் - பொருந்திய. தடம் - தடாகம். சென்று ஆட - சென்று நீராடும்
பொருட்டு. நன்னர் - நல்ல. ஒரு நூன்று - ஒரு தினம். நூன்றை - ஐ சாரியை.
நாளந்திக்காலே - வைகறை, விடியற்காலம். (அல்கந்தி - மாலே.) தன்னந்தனியே -
ஒன்றியாய். சார்ந்தேனா - சார்ந்தேனாக; சென்று அடைந்தேனாக. என் பின்னர் -
என் பிற்கே. இதுவும் குளகம்.

ச. சிந்தித்திருப்புழி - தியானித்திருக்கு ம்பொழுது. கொம்பு. ஆர்ந்து - கொம்
புகளிற்றங்கி. ஏய்ந்து - மனம் பொருந்தி. பரிதி - சூரியன். எழல்-உதித்தல். பறவை
யெலாந் கொண்டாடி நின்றன.

நின்றனவப் போழ்தத்து நீரின் முளைத்தெழுந்து
துன்றியசெந் தாமரையின் தாயநறும் போதனைத்து
மென்றாழ் வரல்கண் டினிதி னலர்ந்தனயான்
மன்ற விழிவிருந்து வாய்த்த தெனாமகிழ்ந்தேன். (ந)

தண்ணீர் ரருகிற் றனிச்சென்றேன் றாமரையி
னுண்ணீர்மை கண்டே னுளத்துவகை கொண்டேன்றங்
கண்ணீர் வடித்தவவை கண்ணுற்ற யானுயின்பக்
கண்ணீர் வடித்தேன் களிகூர்ந்து நின்றேனல். (க)

என்னே யியற்கைநல மென்னே யிறைமகிமை
யென்னேயென் னேயென்ன வின்பக்கூத் தாடினேன்
கொன்னே யிராதுகரங் கூப்பித் துதித்தேன்யான்
றன்னேரி லாத தனிக்கருணை வள்ளலையே. (எ)

கூடிவாழ் வோரே குறையா வலியினர்மற்
றேடிவில் கிட்டா ருறுவ துறுகனென்றே
நாடி யறியா நமரங்க டேரவன்றே
பீடுடைய தாமரைகள் பெட்டி னெருங்குறையீர்? (அ)

நும்மியல்பு கண்டு துனித்துணர்கி லார்பலரே
யிம்மையே யிவ்வுலகை யின்பவுல காக்குகிற்பீ
ரம்மம்ம துந்த மறிவுடைமை யென்னென்கோ
தம்மின் மலர்கா டமியேற் கொருமுத்தம். (சு)

இ. அப்போழ்தத்து - அப்பொழுது. துன்றிய - நெருங்கிய. நறும்போது - மகமுள்ள மலர். என்றாழ் - சூரியன். தாமரை மலர்கள் மலர்ந்த காட்சி தமக்குப் புதியதோர் உவகையளித்தமையால் அதனை விழி விருந்தென்றனர். வாய்த்தது - கிடைத்தது. என - என்று.

க. தனி - ஒன்றியாய். உள் நீர்மை-உள்ள இயற்கைப்பண்பு. உவகை-மகிழ்ச்சி. கண்ணீர் - கள்ளாகிய நீர், கண்ணீர் (சிலேடை). கண்ணீர் வடிப்பவரைக் காணு நருங் கண்ணீர் வடித்தல் இயல்பு. களிகூர்ந்து - களிப்புமிக்கு.

எ. இயற்கை நலம் - இயற்கையழகு. இறை - கடவுள். கொன்னேயிராது - சும்மா விராமல். கரங்கூப்பி - அஞ்சலிசெய்து. தன் நேர்இலாத - தனக்கு நீசர் இல் லாத. தனிக்கருணை வள்ளல்-ஒப்பற்ற கருணையை யுடைய வள்ளல்.

அ. தாமரைகள் கூட்டமாக முளைத்தெழுந்து மலர்ந்திருக்குந் தன்மை நோக் கிக் கூறியது. தாமரைக் கொடிகளினிடையே சிக்கிய வலிய பிராணியும் தப்புதலரிது. ஆதலின், கூடி வாழ்வோரே குறையா வலியின ரென்பதை யிஃது விளக்கிற்று. விலகிட்டார் - விலகினவர். உறுவது - அடைவது. உறுகண் - துன்பம். நாடி - ஆரா ய்ந்து. நமரங்கள் - நம்மவர்கள். தேர - உணர். பீடு - பெருமை. பெட்டின் - விருப்ப முடன். ஒருங்கு - ஒரு சேரக்கூடி. உறைவீர் - தங்குவீர்.

சு. இயல்பு - தன்மை. துனித்து - ஆய்ந்து. உணர்கிலார் - அறியார். இவ் வுலகு - மண்ணுலகு. இன்பவுலகு - பொன்னுலகு. தமியேற்கு - தமியேனுக்கு. தம்மின் - தாருங்கள்.

என்றுசொல்லி முத்த மீடுதலுமென் றன்பின்னர்
நின்றமனை யாள்யா னினையாத வண்ணமின்னே
யொன்றியவிவ் வின்ப மொழியுமென்ச் சொல்வாள்போ
லென்றன் விழியை யிமைப்பொழுதி லேபுதைத்தாள். (க0)

ஈதுணர்ந்த யானுமென்ற னின்னுயிர்நந் காதலியே
போதும் விடுதியெனப் பூவொன்று நீர்கொய்தென்
மீதுள்ள காதலுக்கு வேண்டு மறிகுறியாப்
பேதையேற் கீயிலொன்றும் பேசேன் விடுவென்றாள். (கக)

நன்றுநன்று நின்றன்மொழி யென்று நகையாடி
யென்றன் கருத்திஃ தெனயா னவிலுமுனந்
தன்நன்விருப் பிற்ருத் தடையொன்றுஞ் சொல்லாம
னன்றுநன் றென்றேனா நாடி விடுத்தின்றுள். (கஉ)

நங்கா யியற்கையெனு நல்லா ளழகெல்லா
நங்கண்ணற் கண்டு நனிநுகரத் தக்கனகாண்
பொங்கு மனத்துவகை பூத்தின்ப மெய்தாது
தங்கு மவளழகைத் தான்குறைத்த னேரிதுகொல்? (கங)

மக்களொலாந் கண்டே மகிழுறுதல் வேண்டுமென்று
தக்க கடவுளார் தாம்படைத்தா ரஃதுணரா
யிக்குமொழிக் காரிகையே யென்றலுமன் னுளொழுந்து
துக்க முறாவியற்கை தூய குணமுடையாள். (கச)

க0. பின்னர் - பின்புறம். யான் - நீனையாதவண்ணம் - யான் அறியாதபடி.
ஒன்றிய - கூடிய, ஒழியும் - நீங்கும். புதைத்தல் - பொத்துதல்.

கக. ஈது உணர்ந்த - இதனையறிந்த. போதும் - கண்ணைப்பொத்தியது
போதும். விடுதியென - விடுவாயென்று சொல்ல. நீர் பூ வொன்று கொய்து
என்று மாற்றுக். காதல் - அன்பு. அறி குறி - அடையாளம். பேதையேற்கு -
பேதையேனாகிய எனக்கு. ஈயில் - கொடுத்தால். விடுவல் - விடுவேன்.

கஉ. நன்று - நல்லது. கருத்து இஃதென யான் நவிலுமுனம் - யான் என்
எண்ணம் இன்னதென்று கூறுமுன்பு. 'நன்று நன்று' என்று கூறியதையே தன்
வேண்டுகோட் கிணங்கியதாகக் கொண்டு மேற்கூறக் கருதியதைக் கேட்பதன்முன்
கண்ணினின்றும் கைகளை நீக்கினள் என்றபடி. நாடி - கருதி.

கங. இயற்கை எனும் நல்லாள் - இயற்கைமாதா. நுகர - அநுபவிக்க.
பொங்கும் - யிரும். பூத்து - உண்டாகி. எய்தாது - அடையாது. குறைத்தல் -
சிறுத்தல். நேரிதுகொல் - நீயாயமோ.

கச. மகிழ் உறுதல் - மகிழ்ச்சியடைதல். படைத்தார் - சிருட்டித்தார்.
உணராய் - அறியாய். இக்கு மொழி - கரும்பு போலும் இனிய மொழி.
காரிகை - பெண். அன்னாள் - மனைவி. இயற்கை - இயற்கைமாதா. துக்கம் உருள்-
துன்பம் அடையாள்.

தன்னுடைய மக்களெலாந் தன்பக்கற் போந்துமிகத்
தன்னுடலைப் பற்றியுறத் தாவிமேல் வீழ்ந்திழுத்துத்
தன்னை மிதித்தாலுந் தாய்கனிப்புக் கொள்ளலன்றி
யென்னையணு காதி ரெனச்சிற்றங் கொள்வானோ? (கடு)

வாய்ப்பொதிந்த செப்பினிடம் வைகுமலர் போலாது
பாய்புனலு னின்றி பலருந்தன் பால்வந்து
தாய்போற் கருதியவர் நார்தாம் விரும்பியன
வாய்ப்புகொள வேண்டியன்றோ வன்னுண் முகமலர்தல்? (கசு)

அற்றன்றேற் கேண்மினென தன்புடையீர் நாமுண்ண
லுற்ற பொருள்களெலா முண்ணு கொழிந்திடுவா
நற்றண் புனலினிராம் நம்வாய் பருகலமே
சற்றுமசை யாதியற்கை தன்னழகு கண்டிருப்பாம். (கஎ)

இவ்வாறு வாதித் தெனுகின் னுயிர்த்துணைவி
யொவ்வா துமதுரைமற் றுந்தோல்விக் கோக
விவ்வேளை யோடிச்சென் றெற்கினிய பூவொன்று
செவ்வே கொணர்மினெனச் செப்பினு ளப்படியே. (கஅ)

கடு. தன் பக்கல் - தன்னிடம். போந்து - சென்று. உறப்பற்றி - கன்கு
பிடித்து. மக்கள் மேல்வீழ்ந்து விளையாடினாலும் இயற்கைத் தாய் கோபியாள்
என்றனர். அணுகாதீர் - நெருங்காதீர். சிற்றம் - கோபம்.

கசு. வாய்ப்பொதிந்த - மூடியால் மூடப்பெற்ற. செப்பினிடம் வைகு மலர்
போலாது - செப்பினிடத்து வைக்கப்பெற்ற மலர்போல் அழகு சூலையாமல்.
செப்பினுள் மலர் வைத்தல் இயல்பு.

ஈ. "தன்மணிச் செப்பினுள், மன்னு மாலை

கொடுத்தல் னுக்குய்த்தீ." (சுந். 1667.)

செப்பினுள் வைத்தமலர் புனையாமல் மூடி வைத்தால் புழுக்கத்தால் வாடும்.

ஈ. "வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போற்
றகைநலம் வாடி." (மணி. 4. 65.)

"மடைமாண் செப்பிற் றமிய வைகிய

பெய்யாப் பூவின் மெய்சா யினே." (குறுந். ௬.)

பாய்புனல் - பரவிய நீர். விரும்பியன - விரும்பிய மலர்கள். ஆய்பு - ஆய்ந்து.
கொள - எடுத்துக்கொள்ள. முகமலர்தல் ஆகும் என ஒருசொல் வருவிக்க.

கஎ. அற்றன்றேல் - அத்தன்மைத் தன்மெனில். கேண்மின் - கேளுங்கள்.
உண்ணலுற்ற - சாப்பிடப்பட்ட. நற்றண் புனல் - நல்ல இனிய தண்ணீர். நம்வாய் -
நமது வாயால். பருகலம் - குடியாது விடுவோம். சற்றும - சிறிதும். அசையாது -
அசையாமல்.

கஅ. வாதித்து - தருக்கித்து. இன்னுயிர்த் துணைவி - மனைவி. உமது உரை
ஒவ்வாது - உமது வார்த்தை பொருந்தாதாகும். சுடு - பதில். ஒடிச்சென்று
விரைந்து போய். எற்கு - எனக்கு. செவ்வே - நேராசு.

மலரொன்று கொண்டு வரநீரு ணீர்தி

யலகின் றலர்ந்த வலர்ந்தம்மு ணன்ன

ரிலகுற்று நின்ற வியல்வண்டு வீழா

நலன்மேவு பூக்கொய்து நாடுநாடி வந்தேனல்.

(கக)

வந்தென் றலையினை வாயார வாழ்த்தியெழி

னந்தாத தாமரையி னுண்மலரை யான்மகிழ்ந்து

தந்தே னவன்கரத்திற் றையலுமடிக் தேற்றினிய

மந்தரகை செய்து மலர்ந்தான் முககமலம்.

(உ௦)

தங்க ளினத்தாரைத் தாங்களே கண்டக்காற்

பொங்கு மனத்திற் புரிந்தன்பு பாராட்டி

யங்கே யுபசரித்த லன்னார் வழக்கன்றே

விக்கெனுளக் கஞ்ச மினிது மலர்ந்ததே.

(உக)

அப்போதென் னாருயிர்க்கொம் பன்னா ளெனைநோக்கி

யிப்போது காண்மினே விப்போதை யென்னாலின்

கைப்போதுந் தாமரைகாண் கட்போதுந் தாமரைகா

டுணைப்போதுந் தண்முகமு மொண்டொடியே தாமரைகாண்.

(உஉ)

போதாக் குறைக்குநின்றாட் போதுகளுந் தாமரைகா

ணுதலா னம்மலரு மன்பினழ கோங்கியதான்

மாத்தேநின் கைப்பரிசு மாண்புறுகண் னோக்கமுந்தம்

யீதே படப்பெற்றால் வீராவோ வெப்பொருளும் ?

(உக)

கக. அப்படியே மலரொன்று கொண்டுவர எனக் கூட்டுக. அலகின்று - அள வில்லாமல். அலர் தம்முள் - மலர்களுள். நன்னர் - நன்றாக. இலகுற்று - விளங்கி. இயல்வண்டு - பல மலர்களிலுஞ் சஞ்சரிக்கும் வண்டு. வண்டு வீழா - வண்டு வீழ்ந்து தேனை யுண்ணாக, எனவே அப்பொழுது மலர்ந்த. நலன் மேவு - அழகு பொருந்திய.

உ௦. எழில் நந்தாத - அழகு செடாத. நாண்மலர் - அன்றலர்ந்த மலர். அஃது ஏற்று - அதனைப்பெற்று. முககமலம் - மலர்ந்தாள் என்க. மந்தரகை - புன்னகை.

உக. இனத்தாரைக் கண்டால் களித்த வியல்பாதலால், அன்றலர்ந்த தாமரைமலரைக் கண்டதும் முககமலமும் உளக்கஞ்சமும் மலர்ந்தன. புரிந்து - விரும்பி. உளக்கஞ்சம் - மனத்தாமரை.

உஉ. கொம்பு அன்னாள் - பூக்கொம்பு போல்பவள். காண்மின் - பாருங்கள். இப்போது - தாமரை மலர். கைப்போது - கைம்மலர். கண் போது - கண்மலர் ஒப்பு ஒதும் - ஒப்பாகக்கூறும். தண்முகம் - குளிர்ந்த முகம். ஒண்டொடி - ஒள பொருந்திய வலையணிந்தவள்; அன்மொழித் தொகை.

உக. போதாக்குறைக்கு - இவையே யன்றி இன்னும். தாட்போது - காலாகிய மலர். காண் - முன்னிலையகை. அம்மலர் - அத்தாமரைமலர். அழகு ஒங்கியது - அழகு மிக்கது. கைப் பரிசும் - கையாற்றொடல். கண் நோக்கம் - கண்ணைப் பார்த்தல். கையாற்றொழிணும் - கண்ணாற்பார்க்கினும். எப்பொருளும் - சிறப்பினையடையாவோ? வீறு - சிறப்பு.

என்ன வுரைசெய்தெனியேனு மம்மலரை
யின்ன நளிர்க்கு மெழிற்பொருளே யென்றுமுத்தந்
துன்னி யிடுதலுமென் றேகைமுகங் கோட்டினு
னென்னினுமிப் போதுறுமக் கேர்மிக்குத் தோன்றுங்கொல்? (உச)

இந்தவுரை யென்செவியி லெய்து மளவிலே
சந்த வடிவுடைய தையாலித் தாமரைநின்
னிந்து முகத்தி னிடுமுத்தந் தானளிக்குள்
சுந்தைகொளின் பத்திற் சிறிதேனு யீயவற்றே? (உடு)

என்றிவான் வேண்டியா னிட்டே னொருமுத்த
மன்றியுமச் செந்தா மரையி னலந்தானு
நின்றன்கைப் பங்கயத்தி னேர்ந்தழகு மிக்கொளிப்பு
நின்றதனைக் கண்டேனு னின்மலச்செம் பொன்னையாய்! (உசு)

உண்மை யெனிலேவ் வுரைதானிப் பூந்தடத்திற்
றண்மை மிகுந்திலங்கு தாமரையின் போதொன்றை
யண்மியிவண் யானிலெனென் றுனந்த மாய்வளைத்து
முண்மகிழ்ந்து நீர்தா மொருமுத்த மிட்டதென்னே? (உசு)

தாது முகுத்துத் தனையவிழ்ந்து தேன்றுளிக்கும்
போதுகண்ட வென்மனந்தான் பொன்னே யுனதெழில்கொள்
சீத மலர்முகங்கண் சிந்தித்து நிற்பவெற்குக்
காதல் மிகுந்ததனாற் கண்ணையான் முத்தமிட்டேன். (உசு)

உச. உரைசெய்து - பேசி. அம்மலரை - அத்தாமரை மலரை. இன்னல் தவிர்க்கும் - துன்பத்தை நீக்கும். எழிற் பொருள் - அழகிய பொருள். துன்னி - நெருங்கி. முத்தம் இடுதலும் எனச் சேர்க்க. தோகை - மயில் போன்றவன், உவம வாகுபெயர். முகங்கோட்டினுள் - முகம் வளைத்தான், அன்றி முகமாறினான். என்னினும் - என்னைக் காட்டிலும். இப்போது - இம்மலர். எர்மிக்கு - அழகு மிகுந்து. தோன்றுங்கொல் - தோன்றுமோ.

உடு. எய்தும் - சேரும். சந்தம் - அழகு. இந்து - சந்திரன். அளிக்கும் - கொடுக்கும். சுந்தைகொள் - மனம் நிறைந்த. ஈயவற்றே - கொடுக்கும் வன்மையுடையதோ.

உசு. அறிவான் - அறியும்பொருட்டு. நேர்ந்து - கூடி, பொருந்தி. ஒளிப்பு - ஒளிவீசி. நின்மலச்செம்பொன் - மாற்றுயர்ந்த பொன். உயர்ந்த பொன்னிற் களிம் பேரூதாதலின் அதற்கு 'நின்மல' என்னும் அடை கொடுத்தார்.

உசு. இவ்வுரைதான் உண்மையெனில், இப்பூந்தடத்திற் போதொன்றை யண்மி, இவண்யான் இலேன் என்று ஆந்தமாய் வளைத்தும் மனமகிழ்ந்தும் ஒரு முத்தம் இட்டதென், என்க. அண்மி - நெருங்கி. இலங்கு - விளங்கும். உள் - மனம்.

உசு. தாது - மகரந்தப்பொடி. உகுத்து - சொரிந்து. முகம் கண் - முகத்தை யும் கண்ணையும். சிந்தித்து - நினைத்து. எற்கு - எனக்கு. காதல் - அன்பு. அத்தா மரை மலர் நினைது முகத்தையுங் கண்ணையும் நினைப்பூட்டியதால் அதன்பாலும் அன்பு கொண்டு அதனை முத்தமிட்டதெனக் கொள்க. சிந்தித்து - நினைப்பணி.

பூவிற கணிகலமோ பொங்குறுசெந் தேனாகும்
பாவிற கணிகலமோ பண்கொண்ட கற்பனைபூங்
காவிற கணிகலமோ கஞ்சமலர் வாவினென்ற
னாவிக்கணிகலமீ யன்றோவென் னானங்கே? (உச)

காம்புறழ்பைந் தோளுடைய காதலியு மென்மீது
தோம்புனைந்து சொல்லுதற்குந் தோன்றாம லீஃதுரைத்தா
டாம்புரிந்த வெச்செயற்குந் தக்கவா காரணங்க
டாம்படைத்துக் கூற றமிழ்வாணர் தம்பியல்பாம். (ந0)

இதுநிற்க யானோ ரெழின்மலர்கொய் பாக்குக்
கதுமென்ன வொன்றுங் கருதாது நீரிந்
புதுமலரி னாப்பட் புருந்துழியென் னாளி
லதன்கொடிசந் திக்கொண்டா லன்றோவென் போக்கென்கொல்?
நீயிதனைச் சற்று நினையா தொருமலர்க்காப்
போயதனைக் கொண்டு புகுவெந் பணித்தமையை
யாயும் பொழுதி னதுதா னெவர்தமையு
மேயேநி னுள்ளமீரும் பென்றெண்ணச் செய்யுமரோ. (நஉ)

செந்தா மரைக்கொடியாள் சிர்க்கற் புடையளவள்
கந்தமலர் கொய்வான் கங்கிவரு வோரையவர்
தந்தாள் செறித்திடா டானே விலகிநிற்பா
ளந்தோ துமதுமொழி யம்ம வதிசயமே! (நஃ)

உக. அணிகலம் - அழகு செய்வது. பூவினுக்கு அழகு தருவது அதன்பா
லுள்ள தேன் ஆகும்; பாவினுக்கு அழகு கற்பனை; காவினுக்கு அழகு கஞ்சமலர்
வாவி; அதுபோல ஆவிக்கழகு நீ, என்றது ஒப்புமைக் கூட்டவுவமை. பா - பாட்டு,
பண் - இசை, கா - சோலை, கஞ்சமலர் - தாமரைப் பூ, வாவி - தடாகம், ஆவி - உயிர்,
ஆர் அணங்கு - கிடைத்தற்கரிய தெய்வப் பெண் போல்பவள், ஓ - தெரிநிலை.

ந0. காம்பு - மூங்கில், உறழ் - போலும், பைந்தோள் - பசியதோள், தோம் -
குற்றம், புனைந்து - கற்பித்து, இஃது - பின்வரு மிதனை, புரிந்த - செய்த, செயல் -
செய்கை, தக்கவா - தகுந்தவாறு, படைத்துக் கூறல் - கற்பித்துக் கூறுதல்,
தமிழ் வாணர் - தமிழ்ப் புலவர்.

நக. எழில் - அழகு, கொய்பாக்கு - கொய்யும் பொருட்டு, கதுமென்ன -
திடீரென்று, நாப்பண் - நடுவில், புருந்துழி - புருந்தபொழுது, தாளில் - காலில்,
அதன்கொடி - அத்தாமரையின் கொடி, போக்கு - போகும் வழி; உயிர் வாழ்தலு
மாம்.

நஉ. இதனை - இவ்வுபாயத்தை, போய் அதனை - சென்று அம்மலரை,
புக - வர, எற்பணித்தமை - என்னைக் கட்டினாயிட்டது, ஆயும்பொழுதின் - ஆராயும்
பொழுது, உள்ளம் - மனம், எவர்தமையும் எண்ணச் செய்யும் என்க.

நஃ. தாமரையாள் கற்புடையாள் பதுமிநிலாதி ஆதலின், கந்தம் - மணம்,
கடுகி - விரைந்து, தாள் செறித்திடாள் - காலைய் பிணித்திடாள், அம்ம - வியப்பு
பிடைச்சொல்.

அல்லதவ டன்பாலோ ரன்னியனென் காதலனைச்
சொல்லலனோர் காரணமுஞ் சுற்றிலைவத்துக் கொள்வாளேற்
கொல்லும் வினையாள் கொடியா னெனும்பெயர்நா
னெல்லுமே யொல்லுமந்த ஐறு வினைப்பாட்கே. (௩௬)

காரணமொன் றில்லாதக் கன்னிப் பசுங்கொடியா
ளேரணங்கே யெண்ணே விருப்பாளென் றன்னாட்கியா
னேரணங்கு செய்கிற்பா னுற்றேனா லீதொன்றே
சீரணவு காரணமாஞ் சிந்தித்துக் காண்மாதோ. (௩௭)

விள்ளரிய தம்முயிர்க்கே வீதல் வருமேனு
முள்ளற்க வொன்ற னுயிரீத்த லென்றுகிரு
வள்ளுவனார் வாய்மலர்ந்த வண்மைத் திருக்குறணும்
முள்ளத்தி னின்று மொழிந்ததுகொ லொண்புலவீர்? (௩௮)

நீவிர் மறப்பினும்நீ நீன்கொடியா டான்மறவாள்
பாவலரே யென்று பரிசுகித்தா னென்னையென்றன்
பாவையனை யாள்யானத் தாமரைப்பூம் பைக்கொடிக்கு
மேவரிய கல்லறிவு முண்டோ விளங்கிழையாய்? (௩௯)

௩௬. அல்லது - அன்றி. தன்பால் - தன்னிடம். அந்நியன் - அயலான். ஓர் காரணமுஞ் சொல்லாளாய். கொல்லும் வினையாள் - கொல்லுந் தொழிலை யுடையவள். ஐறு - குற்றம்; தவறு. கொடியாள் - கொடியாகிய பெண், கொடியவள் (கிலேடை). ஒல்லும் - பொருந்தும், தரும். வினைப்பாள் - செய்பவள்.

௩௭. இல்லாது - இல்லாமல். கன்னி - இளமை, பெண். ஏர் அணங்கே - அழகிய அணங்கு போல்பவளே. காரணமொன்றில்லாது இருப்பாள் என்று என்னேல், எனச்சேர்க்க. ஓர் அணங்கு - ஒரு வருத்தம்; மலரைக் கிள்ளுதலாலாகிய துன்பம். செடிகட்குப் பரிசுவுணர்ச்சி யுண்டாதலின் இங்கனம் கூறப்பட்டது. சீரணவு - சிறப்பான. சிந்தித்து - கருதி.

௩௮. விள்ளரிய - நீங்குதற்கரிய. வீதல் - இறப்பு; அழிவு. உள்ளற்க - நீனையாதே. ஒன்றன் உயிரீத்தல் - ஒன்றினைக் கொல்லுதல். திருவள்ளுவனார் - திருக்குறளாகிரியர். வண்மை-பல வளப்பமும் உள்ள. வாய்மலர்ந்த - கூறிய. திருக்குறள் - அழகிய குறள் வெண்பா.

“ தன்னுயிர் ிப்பினுஞ் செய்யற்க தான்யறி
தின்னுயிர் ிக்கும் வினை.” (திருக்குறள். 337)

என்னுங் குறளே ஈண்டுக் குறித்தது.

௩௯. நீவிர் - நீங்கள். அந்நீர் கொடியாள் - அந்த நீண்ட தாமரைக்கொடியாள். அக்கொடியாள் குறளை மறவாள் என்றதால், அவள் உம்மைக் காலேத் தளைத்துக் கொல்லாள் என்பது பெறப்பட்டது. பாவலர் - கவிஞர். பாவை - பதுமை. அணையாள் - பேர்ன்றவள். மேவரிய - பொருந்துதற்கரிய. கல்லறிவு - பகுத்தறிவு.

எனவினவி நிற்க வெனது தலைவி

தனதுமேற் கோணைவலி தானுறுத்தல் வேண்டி

யுனது சொலப்புருந்தி ரொக்குமுந்தம் வாத

மனதிகளுக்கெட்டாடும் வான்றருக்க வண்மையென்றான். (௩௮)

வாளா விகழ்ந்தாலும் வன்மைபெறா தன்வாதம்

வாளார் விழிவெருட்டல் வைதலிவை யாவுமுன்கோ

நொக்குந் தோல்விநிலை சூழ்ந்தறிதி மங்கையர்தன்

சூளா மணியாகத் தோன்று மடவனமே! (௩௯)

நீற்பீர் சிறிது நியாயநூல் வல்லீர் துஞ்

சொற்படியப் பைங்கொடிக்குத் துன்ப மிகவுதம்மா

உற்பவித்து மன்னை நாமக்கொன்றுஞ் செய்யாமை

வற்புறுத்து மன்றோவென் வாதத் தினைப்புக்களீர்? (௪௦)

என்றோ வெருபொழுதி லென்னதுமுன் றன்னதுமா

முன்னால் வினைதுணையா முட்டுப்பா டில்லேனா

துன்னருகர்ப் போந்ததன்றி நோக்குமிடத் துன்மெற்கோ

ளென்னணமோ வன்மைபெற லெற்கியம்பு வாய்மயிலே?

௩௮. வினவி - கேட்டு. எனது - என்னுடைய. மேற்கோள் - கொள்கை. வலி யுறுத்தல் வேண்டி - பலப்படுத்த எண்ணி. உனது - உன்னது, கருதாது. ஒக்கும் - பொருந்தும். உம் வான் தருக்கவண்மை - உமது மேலான தருக்க சாஸ்திர ளன்பம். மனதிகளுக்கு - மனம் முதலியவற்றிற்கு. எட்டாது - புலப்படாது.

௩௯. வாளா - சம்மா. வன்மை - வலிமை. உன் வாதம் வன்மை பெறாது என்க. வாளார் விழி - வாளின் தன்மை பொருந்திய கண். வெருட்டல் - அச்சுறுத்தல். வைதல் - ஏசுதல். கோள் - கொள்கை. தான் ஆக்கும் - பொடிப்படுத்தும்; அழிக்கும். தோல்வி நிலை - தோல்வித்தானம், வாதம் பேசுவார் தோல்வி யுறுத்த கேது. அவை மேற்கோளழிவு முதல் ஏதுப் போலி யீறாகப்பலவாம். தர்க்க சங்கிரகம் சுசம் பக்கம் பார்க்க. சூழ்ந்து அறிதி - ஆலோசித்து அறிவாய். சூளாமணி - வேண்டியதளிக்குந் தேவமணியி லென்று; சிகா ரத்தினம் என்பது பொருள். மடவனம் - இளமைத் தன்மையுடைய அன்னம்.

௪௦. சிறிது நீற்பீர் - சிறிது உங்கள் பேச்சை நிறுத்துங்கள். நியாயநூல் வல்லீர் - தருக்கம் வல்லவரே. உற்பவித்தும் - உண்டாகியும். அன்னான் - அவன். வற்புறுத்தும் - வலியுறுத்தும். என்வாதத்தினை வற்புறுத்தும் அன்றோ என மாற்றுக. புகலீர் - சொல்வீர். காரியத்தாற் காரணம் பெறப்பட்டது.

௪௧. என்றோ - ஏதோ. ஒரு பொழுதில் - ஒரு சமயம். என்னதும் - என்னுடையதும். உன்தன்னதும் - உன்னுடையதும். ஆம் - ஆகிய. முன் நல்வினை துணையா - முற்செய்துள்ள நல்வினையின் உதவியால். முட்டுப்பாடு இல்லேன் ஆக - இடையூறில்லாதேனாக. துன் அருகர்ப் போந்தது அன்றி - நினது பக்கஞ் சேர்ந்ததே யல்லாமல். நோக்குமிடத்து - ஆராயும்பொழுது. உன் மேற்கோள் - உனது கொள்கை. வன்மை பெறல் - வலிமை பெறுவது. என்னணமோ - என்ன விதமோ. ஏற்கு இயம்புவாய் - எனக்குக் கூறுவாய். துன் - நின்.

௫. "நுன்பழம் பகைதவ தூறு வாயென." (சிங். 324.)

துன் - என்பது திசைச்சொல் என்பர் நச்சினூர்க்கினியர். துன் - கன்னட பாஷையில் வழங்குகிறது. "நம்பநின் பெருமை துன்னிடை யொடுக்க" (சுருஷர் - திருவிசைப்பா).

மேலொன்றுஞ் சொல்லாள் வெகுண்டாடன் மெய்சியர்த்தாள்
 வேலொன்று கண்ணாள் விதனமீக் கூர்ந்தவணை
 பாலொன்றி நின்றாள் பனிமுகம்வா டக்கண்டென்
 பாலொன்று மின்மொழியாய் பைவரன் செய்கியதென்? (சஉ)

கூறாயெ னின்சொற் சூயிலே யெனதுமன
 மாறாதிப் போழ்தே யறிவுறுத்து வாயென்னை
 வேறாகக் கொள்ளாய் விளம்பா யெனவுரைத்தோ
 ராறேனுங் காணே னவட்டழீஇ முத்தமிட்டேன். (சங்)

இட்டேன் முகமலர்ந்தா னென்மீது தன்கரம்வேய்ந்
 துட்டேன் றுளித்தெழல்போ லுற்றவழி நீர்பெய்தான்
 மட்டேறஞ் செங்குமுத வாய்மலர்ந்து பாடினாள்
 விட்டா டனதுடன் மின்னே றிடையாளே. (சச)

எமமிக வைய்தினேன் யானு மிவைகாணாஉத்
 தேமலர்க்கஞ் சக்கிழவன் செம்பரிதி விண்ணிவர்ந்தான்
 காமருசெந் தேமொழியென் கைப்பிடித்துக் கோடலும்யாந்
 தாமரைப்பூம் பொய்கைவிட்டுச் சார்ந்தோ மெமதிலமே. (சரு)

சஉ. மேல் - அதற்குமேல். வெகுண்டான் - கோபித்தான். வேல் ஒன்று
 கண் - வேலின் தன்மை பொருந்திய கண். விதனம் - விசனம். மீக் கூர்ந்து -
 மிகுந்து. பால் ஒன்றி - பக்கஞ் சேர்ந்து. பனிமுகம் - குளிர்ந்த முகம். என்பால் -
 என்னிடம். பால் - விதியுமாம். ஒன்றும் - கூடும். பைவரல் - துன்புறல். என் -
 'ஏன்' என்பதன் திரிபு.

சங். ஆறது - வருத்தத்தணியாது. போழ்து - பொழுது. அறிவுறுத்துவாய் -
 தெரிவிப்பாய். வேறாக - உன்னில் வேறாக;விரோதியாக எனினுமாம். ஆறு - வழி.
 காணேன் - காணேனாய். அவட்டழீஇ - அவளைத் தழுவி.

சச. இட்டேன் என்று மீட்டுந் கூறியது உடனே முகமலர்ந்த விரைவினைக்
 குறிக்கும். வேய்ந்து - மாலேபோல் அணிந்து. உள் தேன் - மனத்திலுள்ள களிப்
 பாகிய தேன். துளித்து எழல்போல்-மேலே துளித்துப் புறப்படுவதுபோல. வழி நீர்
 பெய்தது உலகையால். மட்டேறும் - தேனூறும். செங்குமுதம் என்றதுவாயினே.
 தனது ஊடல் விட்டான் - தனது சிறிய கோபத்தை நீக்கினான். ஊடல் - பிரணய
 கலகம். மின் நேர் - மின்னலையொத்த.

சரு. எமம் - மகிழ்ச்சி. எய்தினேன் - அடைந்தேன். காணாஉ - கண்டு.
 தேமலர்க் கஞ்சம் - தேன் பொருந்திய தாமரை மலர். கஞ்சக்கிழவன் - பத்ம
 பாந்தவனாகிய சூரியன். செம்பரிதி - சிவந்த சூரியன். விண் இவர்த்தான் - ஆகாயத்
 தில் ஏறினான். காமரு - விருப்பம் மிக்க; அழகிய எனினுமாம். கோடல் - கொள்
 எல், சார்ந்தோம் - சேர்ந்தனம். இலம் - வீடு.

VI

கலங்கரை விளக்கம்

[சென்னைமாநகரின் கண் உயர்நீதிசாலையின்மீது நின்று சுழன் றொளிரும் விளக்கத்தை நோக்குந்தோறும் தம்மனத்தின்க ணுதித்த சில கருத்துக்களை யமைத்து அரச விசுவாசந் தோன்ற 1900-ஆம் வருஷம் பாடியது.]

கலங்கரை விளக்கம்

கலிவீருத்தம்

ஓது செல்வமிக் கோங்கிய சென்னையி
னீதி சாலை நிமிர்ந்தரு சேட்சிமை .
மீது நின்று மினிர்ந்திருள் போழுபு
சோதி யொன்று சுழன்றொளிர் கின்றதால். (க)

அளக்க ரிற்செல வார்ந்துவங் கம்மெலாந்
துளக்க முற்றுக் துயரடை யாவண
மளக்க ரும்புக ழாளர் கலங்கரை
விளக்க மென்னவொன் றிட்டனர் மேலைநாள். (உ)

அன்ன வெண்ணங்கொண் டாக்கின ரேனுமல்
தின்ன மும்பல வின்பய னல்குபு
மன்னு கிற்றன் மதிக்கு மெமதுள
முன்னி யுன்னி யுவகை சிறக்குமால். (ஈ)

கலங்கரை விளக்கம் - சுப்பலை யழைக்கும் தீநா வென்னும் விளக்கு (Light-house.) கலம் - சுப்பல். கரை - அழைக்கும். விளக்கம் - விளக்கு. 'நிலையறியாது ஓடுங்கலங்களை அழைத்தற்கு இட்ட விளக்கு' என்பர் அடியார்க்கு நல்லார்; 'திக்குக் குறிகாட்டிக் கலத்தை அழைக்கிற விளக்கம்' என்பர் சிலப்பதிகார அரும்பத வுரையாசிரியர்.

cf. "இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்." (சிலப். சு—கசக.)

க. ஓது - சிறப்பித்துச் சொல்லப்படும். ஓங்கிய - சிறந்த. நீதிசாலை - ஹைகோர்ட் சுட்டிடம். நிமிர்ந்தரும் - நிமிர்ந்த. சேண் சிமை - உயர்ந்த உச்சி. மீது - மேல். மினிர்ந்து - விளங்கி. இருள் போழுபு - இருளைப் பிளந்து. போழ்தல் - கிழித்தல், பிளத்தல். சோதி - ஒளி, பிரகாசம். சுழன்று - சுற்றி. ஒளிர்கின்றது - விளங்குகின்றது. ஆல் - அசை. சென்னை ஹைகோர்ட் சுட்டிடத்தின் உச்சியிற் சுழலுமாறு அமைக்கப்பட்டுள்ள பெரிய விளக்கே ஈண்டுக் குறிக்கப்பட்ட கலங்கரை விளக்கம்.

உ. அளக்கர் - கடல். செலவு - ஆர்ந்து - செல்லுதலுற்று. வங்கம் - சுப்பல். துளக்கம் - நடுக்கம். துயர் அடையா வணம் - துன்புறுதலிதம். அளக்க அரும்புகழ் ஆளர் - அளத்தற்கரிய புகழினை யுடையார்; என்றது அரசாங்கத்தாரை. இட்டனர் - அமைத்தனர். மேலை நாள் - முற்காலத்தில்.

ஈ. அன்ன - அந்த. ஏனும் - எளிணும். பல இன் பயன் - பல இனிய பயன்கள். நல்குபு - நல்கி, கொடுத்து. மன்னுகின்றல் - நிலை பெறல். மதிக்கும் - கருதும். ஈனனி - நினைத்து. உவகை - மகிழ்ச்சி.

உலக மாந்தர்க் கொளியே யுயர்ந்ததென்
நிலகு முண்மை யினிது விளக்குபு
மலைக வின் றுயர் மாடத்து மீயிசைப்
பலக திர்த்திரள் பண்பிற் பரப்புமே. (ச)

ஆக்க மோங்கூந் மாங்கில மன்னவர்
தாக்கு தம்பிர தாபம் பகையிருள்
போக்கு தற்குப் பொருந்து மறிகுறி
யாக்கொள் கிற்ப தமைவுடைத் தேயரோ. (ரு)

மன்ற மேறுபு வாய்மொழி கூறுநர்
நின்று தங்கொள்கை நேர்ந்து நீறுவுந்
ரொன்று மெய்மை யுணர விழையுந்
ரென்றின் னோர்கட்கு மேனைய மக்கட்கும். (சு)

கரவு செய்யலீர் கட்டுரை கூறும்
ஒருவன் நேவ னுளன்கண்ட ரென்றுதன்
கிரி வந்துயர் செவ்விய கோலெனும்
விரலிற் சுட்டி விளம்புதன் மாணுமே. (எ)

மக்கட் கின் னுரை மாண்பின் வழங்குந்
ரொக்க யாரு மொருங்குறக் கேட்டற்குத்
தக்க தோருயர் தானத்தின் மேலெழீஇத்
தொக்க தங்கைகள் சொல்லுழி நீட்டல்போல். (அ)

ச. மாந்தர் - மனிதர். இலகும் - விளங்கும். விளக்குபு - விளக்கி. மலைக வின் று உயர் - மலைபோல் அழகுற்றுயர்ந்த. மாடம் - பெரிய கட்டிடம். மீயிசை - உச்சியில். கதிர்த்திரள் - கிரணக் கற்றை.

ரு. ஆக்கம் - செல்வம். தாக்கு - பகைவரைத் தாக்கும். பிரதாபம் - இது செந்நிற முடைய தென்று கூறுவது புலவர் நாட்டிய பெருவழக்கு. அறிகுறி - அடையாளம். கொள்கிற்பது - கொள்வது. அமைவுடைத்து - பொருத்த முடையது. அரோ - அசை.

சு. மன்றம் - நியாய சபை. ஏறுபு - ஏறி. வாய்மொழி கூறுநர் - உண்மை பேசுபவர்; வாதி, பிரதிராதி, சாக்ஷி முதலியோர். நின்றுதன் கொள்கை நேர்ந்து நிறுவுநர் - நியாயசபையில் எழுந்து நின்று தமது கொள்கைகளைச் சட்ட விதிக்குப் பொருத்தப் பேசி நிலைநாட்ட ராதிக்கும் வக்கீல்கள். ஒன்றும் - பொருந்திய. மெய்மை யுணர விழையுநர் - உண்மையை அறிய விரும்பும் நியாயாதிபதி, ஜூரிகள் முதலியோர். எனைய மக்கள் - மற்றொரு சபையிலுள்ளவர்கள்.

எ. கரவு - வஞ்சகம். கட்டுரை - உண்மை. ஒருவன் தேவன் - ஒருவனாகிய கடவுள். சுண்டீர் - முன்னிலையசை. கிரம் - தலை. நிவந்து - நியிர்த்து. செவ்விய கோல் - செங்கோல். விளம்புதல் - கூறுதல். மாணும் போலும்.

அ. இன்னுரை - இனிய உபநீயாசம். ஒக்க - பொருத்த, ஒருங்குற - ஒரு சேர். உயர்தானம் - உயர்ந்த ஸ்தானம், பிரசங்க மேடை (Pulpit). எழீஇ - எழுந்துத் தொக்க - கூடிய. சொல்லுழி - பேசும்பொழுது.

வன்பு மாக்கள் வழிப்பட்ட முழலுபு
 துன்புற் றுரைத் துயர்களை நீதித்தா
 யின்ப மீசுவ லென்வயிற் போதுதி
 ரென்ப வடபோன் றிருங்கதிர் வீசமால். (க)

கடமை யிற்பிறழ் கல்லார் பொதுளிவிண்
 டடவு மாடத் தலைக்கண் விளக்கந்தான்
 படமெ தேத்துயர் பார்த ளரையன்றன்
 சுழிகை மேவுஞ் சுடர்மணி போலுமே. (க0)

உம்பர் நோக்கி யொளிசெய்து சுற்றிவர்
 திம்ப சிவ்விளக் கெங்கணு மின்னலா
 நம்ப னந்த நறுந்தமிழ் வேட்டவ
 வெம்பி ரான்சடை யென்றலு மொக்குமே. (கக)

சுற்றி நின்று சுடர்க்கற்றை வீசலா
 னுற்று நோக்குந ருள்ள மலர்த்தலான்
 மற்றி ராப்பொழு தத்தின் வயங்கலான்
 வெற்றி வேணியன் மேலொளிர் திங்களோ? (கஉ)

க. வன்பு மாக்கள் வழி - கொடியவரிடம். பட்டு - அகப்பட்டி. உழலுபு - உழன்று, வருந்தி. துன்புற்றார் - துன்பமடைந்தவர். துயர் களை - துயரினைக் களையும். நீதித்தாய் - நீதியாகிய தாய். ஈசுவல் - கொடுப்பேன். போதுதி - வருகு வாய். என்பவட் போன்று - என்று கூறுபவனைப் போல. இருங்கதிர் - பெரிய கிரணக் கற்றைகள்.

க0. பிறழ்கல்லார் - தவறாதவர். பொதுளி - கூடி. விண் - ஆகாயம். தடவும் - தொடும். மாடத் தலைக்கண் - மாடத்தினுச்சிவியில். விளக்கம் - விளக்கு. பார்தன் - பாம்பு. அரையன் - அரசன். சுழிகை - உச்சி. மேவும் - பொருந்திய. சுடர்மணி - ஒளியுள்ள மாணிக்கம்.

கக. உம்பர் - மேலிடம், இம்பர் - இவ்வுலகு. மின்னலால் - ஒளி வீசலால். நம்பன் - கடவுள். நம் தம் நறுந்தமிழ் வேட்டவன் - நமது நறிய தமிழை விரும்பினவன். எம்பிரான் - எமது பெருமானாகிய சிவன். நம்பனாகிய வேட்டவனாகிய எம்பிரான் என்க. சிவன் சடை செந்நிறமுடையதாவதின் நிறமும் வடிவும் பற்றிய உவமை.

கஉ. சுடர்க்கற்றை - ஒளிப்பிழம்பு. சுற்றி நின்று - சுற்றுதலைப் பொருந்தி நின்று. உற்று நோக்குநர் - உற்றுப்பார்ப்பவர். பொழுதத்தின் - பொழுதில். வயங்கலான் - விளக்குதலால். வெற்றி வேணியன் - வெற்றியையுடைய சடைமுடியாகிய சிவபெருமான். மேலொளிர் - தலைமீது விளங்கும். திங்கள் - சந்திரன். இது செம்மொழிச் சிலேடை.

ஓரும் போழ்தினி லுவ்விளக் கம்புடை
சாரும் பற்பலி றனிமலை தானடுத்
தேரி யன்றய ரின்னலஞ் சான்றபொன்
மேரு மாமலை மேலொளி ரீசனோ?

(கக)

எண்ணு மிந்நக ரேயிவ் விளக்கமே
கண்ணி மாந்தரைக் காக்குங் கறைமிடற்
றண்ண லார்த மருள்கெழு மாவலக்
கண்ணெ னுவிது கண்ணீம் பொங்குமால்.

(கச)

இங்கி ருக்குமெ மின்றமிழ்ப் பாவலர்
தங்க ருக்குக் தழைத்துவந் தெம்முள
மிங்கி தத்தி நெழுந்து குதித்தறப்
பொங்கு மாறு புகலுதற் பாலதே.

(கடு)

வேன்றி ப்படை வீரர் புரந்திட
நன்றிவ் வாங்கில ராச்சிய ஞாலத்தி
னென்று மென்றுழ் மறைகுத லில்லையா
மென்று கூற விபையு மியையுமே.

(கசு)

கக. ஓரும்போழ்து - ஆலோசிக்கும்பொழுது. உவ்விளக்கம் - அந்தக் கலங்கரை விளக்கு. புடைசாரும் - பக்கங்களிற் சாரும். பற்பலி றனிமலை - பற்பல தனி யான மலைகள்; ஈண்டிற் கூறியன இமயம், மந்தரம் முதலிய அஷ்ட ருலாசலங்கள். ஏர் இயன்று - அழகு பொருந்தி. இன் கலம் - இனிய நன்மை. சான்ற - அமைந்த. ஒளிர் - விளங்கும். ஈசன் - சிவன். பக்கங்களிற் சூழ்ந்துள்ள ஸ்தூபிகளுக்கு அஷ்ட ருலாசலங்களும், இவைகட்கிடையே மிக உயர்ந்து விளக்குடன் விளங்கும் ஸ்தூபிக்குப் பொன் மேருவும், தலையில் விளங்கும் விளக்கிற்கு அழலுருவாய்ந்த சிவனும் உவமை.

கச. எண்ணும் - சிறப்பாக எண்ணப்படும். ஏய் - பொருந்திய. கண்ணி - கருதி. கறைமிடற் றண்ணல் - நீலகண்டனாகிய சிவன். கறை - விடம்; மிடறு - கழுத்து. அருள்கெழு - கருணை பொருந்திய. மாவலக்கண் - பெருமை வாய்ந்த வலதுகண்; சூரியன். எற - என்று. உளம் - மனம். பொங்கும் - மகிழ்ச்சியிலும்.

கடு. இங்கு - இவ்விடம். உளம் - மனம். இங்கிதம் - இனிமை. ஆறு - விதம். புகலுதற்பாலதே - சொல்லுந் தரத்ததோ. ஏகாரம் எதிர்மறை வினா.

கசு. வென்றி - வெற்றி. மாப்படை - பெரிய படை; குதிரைப் படையுமாம். புரந்திட - பாதுகாக்க. நன்று - நன்றாக. ஆங்கில ராஜ்யம் - British Empire. என்றும் - எக்காலத்தும். என்றுழ் - சூரியன். பகலிற் சூரியனும் இரவில் சூரியனைப் போன்ற இக்கலங்கரை விளக்கமும் ஒளி செய்தலால் எப்பொழுதும் சூரியப் பிரகாசமுண்டென்றனர். என்று கூடல் - cf. "The Sun never sets in the British Empire." ஆசான் - ஆசிரியன்; (இங்கு டாக்டர் மில்லர் அவர்களைக் குறித்தது. உருநிலை - Statue.

VII.

ஆசாநுநிலை

[தமக்கு ஆங்கிலதாற் போதகாகிரியரும், தாம் தலைமைத் தமிழ்ப்புலமை நடாத்தும் கிறிஸ்தவ கலாசாலைத் தலைவருமாகிய கனம்பொருந்திய வில்லியம் மில்லர் துரையவர்களது சிலை நாட்டிய போழ்த்துத் பாடியது.]

ஆசாநுநிலை

கலிவிருத்தம்

குருவெனச் சென்னையிற் கூடி னுணுக்கெந்
திருநலன் சான்றொளிர் செய்ய மாணிக்க
வருமணி யனையவ னாகு மில்லருக்
குருநிலை யெடுத்தன ருவத்தி நெஞ்சமே! (க)

ஒருபொருண்மேன் மூன்றடுக்கிவந்த ஆசிரியத்தாழிசை
உண்மைவழி காட்டியுல சூய்விக்க வந்தவனை
யண்மினா ருள்ளத்தி லன்பு விதைப்பவனைப்
பண்மலர யாமாடிப் பாடுகம்வா நெஞ்சே!
மாணுக்க ரென்னும் வளர்கொடிக ளெஞ்ஞான்றும்
பூணுக் கறிவுமலர் பூப்பவெழு மாதவனைப்
பாணற் பரிந்தாடிப் பாடுகம்வா நெஞ்சே!
மெல்லியலார் தம்வலையில் வீழாக் குருமணியை
வில்லிய மில்லரேனும் வித்தகனை யாம்புகழ்ந்து
பல்லிய மார்த்தாடிப் பாடுகம்வா நெஞ்சே! (உ)

க. குரு - ஆசிரியன். கூடினான் - பொருந்தினவன். திரு - கண்டாரான்
விரும்பப்படும் தன்மை. நலம் - நன்மை. சான்று - அமைந்து. ஒளிர் - விளங்கும்.
மாணிக்க - அருமணி - அரிய மாணிக்கமணி. அனையவன் - போன்றவன். உவத்தி -
உவப்பாய்.

உ. உண்மை வழி - சத்தியமார்க்கம். உலகு - உலகை. உய்விக்க - ஈடேற்ற.
அண்மினார் - நெருங்கினார். உள்ளத்தில் அன்பு விதைப்பவன் - உள்ளமாகிய நிலத்
தில் அன்பாகிய விதையை விதைப்பவன். பண் - இசை. மலர - பரந்து பொருந்த.
பாடுகம் - பாடுவோம். பூண் - அணி. அறிவுமலர் - அறிவாகிய மலர். ஆதவன் -
சூரியன். மலர்கள் மலர்தற்குச் சூரியனொளி இன்றியமையாதது. பாண் - இசைப்
பாட்டு. பரிந்து - விரும்பி. மெல்லியலார் - மென்மைத் தன்மையுடையார்; மாதர்.
வலை - ஈண்டு மோகவலை. குருமணி - ஆசாரிய ரத்தினம். வித்தகன் - அறிவாளன்.
பல் இயம் - பல வாதத்தியங்கள். ஆர்த்து - ஒலித்து.

கலிவிருத்தம்

அண்ட ரும்புக ழாசிரி யன்னெழில்
கொண்ட மேனி குறித்திவண் வெண்கலத்
தெண்ட வாவுரு வேய்திசை கிற்பது
கண்டு நெஞ்சம் களிக்கட லாமோல்.

(௩)

கலிநிலைத்துறை

துணிந்த கேள்வியுந் கல்வியுந் சூழ்ச்சியு முடையார்
பணிந்தி ருப்பரென் றடிக்கடி பகர்ந்தசொற் காட்டாத்
தணந்தி ராதமா ணைக்கீற் றரையுறத் தாழ்ந்து
தணிந்தி ருந்தனை போலுமாங் கிலத்தினு சானே !

(௪)

நீதி சாலையுந் கலையில சாலையு நிரலே
பேத மின்றபின் முன்னராப் பிறங்கநின் னிலைதா
னோத லாவதால் கற்றபிற் றாயரா யொழுதி
யாதரத்தினீர் நீதிகைக் கொண்டினென் றறையும்.

(௫)

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியலிருத்தம்

வினாகலை நலங்க ளோங்கி மேதக வுடையை யாகி
மிளிர் தரு முனக்கு மேலோர் மிக்கதம் முவகைக் கேற்ற
வெளியறி குறியாச் செய்த வெண்கலச் சிலையை மாந்த
ரொளிநிலை யென்னார் நின்ற னுருநிலை யென்ற லென்னே!

(௬)

௩. அண்டரும் - தேவரும். எழில் - அழகு. குறித்து - மனத்தாற் கருதி
எண் தவா - மனத்தை விட்டு அகலாத. தவா - தவாத், கெடாத. ஏய்த்திசைகிற்பது -
பொருந்தி விளங்குவது. களிக்கடல் - ஆனந்த சாகரம். ஆடும் - மூழ்கித் தினைக்கும்.
ஆல் - அசை.

௪. துணிந்த - தெளிந்த. சூழ்ச்சி - ஆராய்ச்சி. பணிந்திருப்பார் - அடக்க
முடையரா யிருப்பார். சொற்காட்டா - சொல்லுக்குத் திருவ்தாந்தமாக. தரையுறை-
பூமியிற் பொருந்த. தாழ்ந்து தணிந்திருந்தனை - தாழ்வுடன் கீழிடத்திற் பொருந்தி
யுள்ளாய். தற்குறிப்பேற்றம். கிறிஸ்டியன் காலேஜ் சுட்டிடத்திற்கும் ஹைகோர்ட்
சுட்டிடத்திற்கும் இடையேயுள்ள வெளியிடத்தில், மில்லர் திருவுருவச் சிலை நாட்
டப்பட்டிருந்ததின் இங்ஙனம் கூறினர்.

௫. நீதிசாலை - ஹைகோர்ட். கலையில் சாலை - கிறிஸ்டியன் காலேஜ்.
நிரலே - முறையே. முன்னர் - முன்பு. மில்லர் உரு நிலைக்குப் பின்புறம் நீதிசாலையும்
முன்புறம் கலாசாலையும் உள்ளன. பிறங்க - விளங்க. நீல் நிலை - நிற்கும் நிலை.
துயராய் - பரிசுத்தராய். ஆதரத்தின் - அன்புடன். கைக் கொண்டின் - கைப்பற்றுந்
கள். அறையும் - கூறும். தற்குறிப்பேற்றவாணி.

௬. கலை வினாகலம் - கலைகளால் விளையப்பெற்ற நன்மைகள். மேதகவு -
மேன்மை. மிளிர் தரல் - விளங்குதல். மேலோர் - பெரியோர். உவகை - மகிழ்ச்சி.
ஏற்ற - பொருக்கிய. வெளி அறிகுறி - சுட்புலனாகும் அடையாளம். வெண்கலச் சிலை -
Bronze Statue. மாந்தர் - மனிதர். ஒளிநிலை - ஒளி நிலைபெற்ற உருவம். ஒளி
ஒருவன் உளரைய காலத்து மிக்குத்தோன்றுதலுடைமை.

cf. " ஒளியொருவற் றுள்ள லெறுக்கை." (திருக்குறள். 971)
என்னே - என்ன வியப்பு.

எழுகீர்க் கழிநெடிவடி யாசிரியவிருத்தம்

உலகிய லனைத்து மொருங்குணர் தருநீ யுதக்கினை நோக்குபு நின்ற
லலைகட னடுவ ணைசந்துசெல் கலங்க ளாருந்துய ரகன் றுநற் றுறைக்க
ணிலைபெறச் செலுத்தும் வடக்குநோக் குறமோர் நிகரறு கருவியைப் போல
வலகிளவ வாழ்வி னுருயி ரினிதி னடைநெறி காட்டிடு மன்றே. (எ)

அறுசீர்க் கழிநெடிவடி யாசிரியவிருத்தம்

நின்னடிக்கீழ் நிரந்தபல மாணுக்கர் தமதுளத்தி னினக்கு நேர்ந்த
பொன்னியன்ற சிலையினுமே லானதொரு கருவிகரப் புரிவி லாது
நன்னரொளி மல்குதனிச் சிலையெடுத்து நாட்டினார் நாமு நந்தம்
பன்னரிய தமிழ்மொழியி லுன்னுருவம் புனைதந்துபாடி னேமால். (அ)

வஞ்சிவிருத்தம்

எங்கண் மில்ல ரிசையொடுந்
தங்கி வாழ்க தரையிசைப்
பொங்கி யோகை பொலிகவே
யெங்கு மன்ப மிபைகவே. (க)

எ. உலகு இயல் - உலகத்தின் இயல்பு. ஒருங்கு - முற்றிலும், அனைத்தும்.
உதக்கு - வடக்கு. நோக்குபு - நோக்கி. அலைகடல் - விளைத்தொகை. நடுவண் - நடு
வில். கலம் - மரக்கலம். அருந்துயர் - புயல். திசைமாறுத வாதிசைவற்றால் வருந்துள்
பம். அகன்று-கீங்கி. துறை-துறைமுகம் (Harbour). நிலைபெற - நிற்க. வடக்கு நோக்
கும் கருவி - வடக்கு நோக்கி; Mariner's Compass. நிகர்அறு - சமானமில்லாத.
அலகுஇல் - அளவில்லாத. இவ்வாழ்வு - உலக வாழ்க்கை. ஆருயிர் - பெற்றுகரிய
உயிர். இனிதின் - செவ்விதாக. அடைநெறி - அடையும் வழி. அன்ற, ஏ - அசைகள்.

அ. அடிக்கீழ் இருந்த மாணுக்கர் - ஆசிரியன் அடியில் இருந்து கல்வி கற்ற
மாணுக்கர்.

cf. "To sit at the master's feet."

நேர்ந்த - அமைத்த. பொன் இயன்ற சிலை - பொன்னுள் இயன்ற சிலையுரு.
சிலையினும் - சிலையைக் காட்டினும். கருவி கரப் புரிவு இலாத-உளி முதலிய கருவி
களாலும் கைகளாலும் செய்யப்பட்டாத. நன்னர் ஒளிமல்கு தனிச்சிலை எடுத்து நாட்டி
னார் - நல்ல ஒளியிருந்த ஒப்பற்ற உருவச்சிலையினை நிலைபெறச் சேர்த்தினார். மாணுக்
கர் தமது மனத்திற் கருத்தான் அமைத்துள்ள ஒளியுருவம் பண்ணிக் கூறப்பட்டது.
நாமும் - ஆசிரியர் தம்மைக் குறிக்கின்றனர். தமிழ் மொழியில்- தமிழ் மொழியினால்.
புனைதந்து - புனைந்து, அலங்கரித்து.

க. தரையிசை இசையொடும் தங்கி வாழ்க, ஓகை பொங்கிப் பொலிக, இன்
பம் எங்கும் இயைக எனக் கூட்டிக, ஓகை-மகிழ்ச்சி.

VIII

பட்டினக் காட்சி

[சென்னைத் துறைமுகக் காட்சியைப் புனையுமுகத்தாற் பழுவீணை முறையையும் ஊழ்க்கோளையும்பற்றி ஆராய்ந்து அவற்றின்கட் பொதிந்துள மாசு கழீஇத் தன்வய விழைவு முறையை வலியுறுத்தி நகைமொழிநிலை தோன்றப் பாடியது.]

பட்டினக் காட்சி

கலிநிலைத்துறை

மன்னு தொல்புகழ்த் தமிழ்மக னாடமிடும் வளஞ்சால்
சென்னை மாநகர்க் கடற்கரைப் பட்டினஞ் சென்று
நன்னர்க் காணிய நின்றன நானுமெற் கினிய
பன்ன நும்பல னூல்களிற் பயின்றமா னவனும். (க)

பொங்கு மாக்கட லிறைகிரைக் கையின்முத்தம் பொலிய
வெங்க ணுந்தன நீர்த்துளி யினிமையின் வீசச்
சங்கு லாங்கரைக் கண்வளி சாமரை யிரட்டத்
தங்கி னேமவண் யாங்களுந் தருமகிழ் சிறந்தே. (உ)

வெள்ளைக் காரர்கள் பற்பலர் மிக்கவுல் லாசக்
கள்ள ருந்திய படைஞர்கள் கவினுற வுலவ
வெள்ளி னும்பிற ரதைச்சிறி தேனுமெண் ணுகிலாக்
கொள்ளி வாய்ப்புகைச் சுருட்டினர் சிலரவட் குழும்; (ஈ)

பட்டினம் - துறைமுகம் (Harbour.) cf. "பட்டினப் பாலை" புனைதல் - வருணித்தல். ஊழ்க்கோள் - விதியைப்பற்றிய கொள்கை. தன்வய விழைவு - தானாக அடையும் விருப்பம். மாசு - குற்றம். கழீஇ - கழுவி, களைந்து. நகை மொழி நிலை - Humour.

க. மன்னு - நிலைபெற்ற. தொல் புகழ் - பழமையான புகழ்வினை யுடைய. தமிழ் மகள் - தமிழாசிய மகள். னாடம் இடம் - களிக்கத்தாடும். வளம் சால் - வளப்பம் அமைந்த. நன்னர் - நன்றாக. காணிய - காணுதற் பொருட்டு. எற்கு - எனக்கு. பன் அரும் - சொல்லுதற்கரிய. மாணவன் - மாணக்கன்; ஈண்டு மாணவன் என்றது இங்குக் குறிப்புரை எழுதி வரும் எளியேமை.

உ. பொங்கும் - அலையெழும். மாக்கடல் - கரிய கடல். இறை - இறைக்கும். கிரைக்கை - அலையாகியகை. முத்தம் பொலிய - முத்துக்கள் போல விளங்க. பொலிய - ஈண்டு உலாவவுருபு. எங்கணும் - எவ்விடத்தும். தன - தன்னுடைய. நீர்த்துளி - நீர்த்துளிகளை. உலாம் - உலாவும். கரைக்கண் - கரையிடத்து. வளி - காற்று. இரட்ட - வீச. அவண் - அவ்விடத்தில். தரும் - தக்க. மகிழ்சிறந்து - மகிழ்ச்சியிக்கு.

ஈ. வெள்ளைக்காரர்கள் - ஜரோப்பியர்கள். உல்லாசக் கள் - மகிழ்ச்சியைத் தரும் மதுபானம். அருந்திய - உண்ட. படைஞர் - Soldiers. கவின் உற - அழகு பொருந்த. எள்ளினும் - இகழ்த்தாலும். பிறர் எள்ளினும் என மாற்று. எண்ணுகிலா பொருட்படுத்தாத. கொள்ளிவாய்ப்புகைச் சுருட்டினர் - கொள்ளிக்கட்டையை வாயிற் கொண்டது போலும் புகையிலைச் சுருட்டையுடையவர். அவண் - அங்கு குழும் - கூட.

அன்னந் தாமென வருநட மஞ்ஞைக் ளென்னப்
பன்னும் பாவல ருவமைகள் பாரினிற் றமையே
துன்னு மென் றுதம் மேனியின் றோற்றநற் பொலிவாற்
சொன்ன வாங்கில மாதர்க ளாயிடைத் துறம்; (ச)

வெண்ணி நத்தினின் மினிர் தரு மேனியு முடையு
நண்ணு கிற்றலாற் கல்வியி னலங்களா னினிய
பண்ண வின்னிசைப் பாட்டினுற் பரிவுடை மையினுற்
பெண்ணென் பெற்றியாற் கலைமக ளாரெனப் பிறங்க; (சு)

ஆந்தி ரம்பயில் வார்களோ டரியபைந் தமிழ்
ரோந்து கன்னடம் பேசுந ரெவற்றையு மூக்காற்
சேர்ந்தி சைத்தி மீமிசைச் சிசைமலை யாளர்
போந்து தார்த்தனித் தனிக்குழாக் கூடுபு புருத; (சு)

துண்டிற் கையினர் வலைஞர்கள் வீசுபு தோன்ற
நீண்ட தாடியர் குஞ்சியில் சிரத்தினர் நெருங்க
வேண்டு மெய்யெலாந் தொனைசெய்து பலவணிமேற்கொண்
டரண்டுப் பன்னிறத் தரிவைய ரகமுவர் தடைய; (எ)

ச. அன்னம் - அன்னப்பறவை. வெள்ளுடையணிந்து வெளிய நிறத்துடன் செல்லும் மேனாட்டு மாதர்கட்கு உவமை. அருநடம் - அரிய நடனத்தைச் செய்யும். மஞ்ஞை - மயில். தமது கூந்தலை விரித்துச் செல்லும் மணமுடிக்காத ஜ்ஜோப்பிய மாதர்கட்கு உவமை. பாவலர் - கவிஞர். துன்னும் - பொருந்தும். பொலிவு - அழகு. சொன்ன - சிறப்பாகச் சொல்லப்பட்ட. ஆங்கில மாதர்கள் - English Ladies. ஆயிடை - அவ்விடம். துறம் - நெருங்க.

சு. இஃது சிலேடையுடையமை. நண்ணுகின்றல் - பொருந்துதல். நலம் - அழகு. பண்ண - பண்ணையுடைய. பரிவு - அன்பு. பெற்றி - தன்மை. வெளியமேனியும் வெளிய உடையும் பொருந்தியதால், கல்வியுடைமையால், இசைப்பாடல்களை யிசைத்தலான் அன்புடனிருத்தலால், பெண்ணைத் தன்மையால் இவர்கள் கலைகளை யொத்தனர் என்க. கலைமகளார் - சரஸ்வதி. ஆர் - சிறப்புப்பற்றிய விருதி. பிறங்க - வீளங்க.

சு. ஆந்திரம் பயில்வார்கள் - தெலுங்கு பேசுபவர்கள். அரிய - இது தமிழுக்கு அடைமொழி. ஏந்து - உயர்ந்த. கன்னடம் - கன்னட பாஷை. பேசுநர் - பேசுபவர். எவற்றையும - எவ்வெச் சொல்லையும். மூக்காற் சேர்ந்திசைத்திடும் - மூக்கொலியொடு சேர்த்துச் சொல்லும்; with nasal twang. மீமிசைச் சிசை - உச்சிக் குடுமியையுடைய. மலையாளம் பேசுபவர்க்கு இம்மூக்கொலி யியல்பு. போந்து - வந்து. தனித் தனித் குழாம் - தனித்தனியே வெவ்வேறான கூட்டங்கள். கூடுபு - கூடி. புருத - சேர.

எ. துண்டில் - மீன் பிடிக்குந்நோல். வலைஞர்கள் - வலைகளை யுடைய செம்படவர்கள். வீசுபு - வீசி. நீண்ட தாடியர் குஞ்சியில் சிரத்தினர் - மகம்மதியர்கள். குஞ்சி - குடுமி. மெய்யெலாம் பல தொளை செய்து பல அணிகளை யணியும் வழக்கம் மகம்மதிய. மாதர் முதலியோரிடத்துண்டு. பல் நிறத்து அரிவையர் - பல் வேறு நிறங்களை யுடைய மாதர்கள். அகம் உவந்து - மனங்களித்து. அடைய - சேர.

வேலைக் காரர்கள் கலஞ்சென்று மீளவல் வீருப்புப்
பாலத் தோவிலாப் பண்டிகள் பற்பல போத
ஞாலத் தாருயிர் யாவையு நனிமகிழ் தருமம்
மாலைக் காலமின் புறம்படி வயங்கிய தன்றே. (அ)

அந்த வேளையி லாழ்கட லகத்தொரு நாவாய்
வந்து கொண்டிருந் ததனைப்பன் மாந்தர்கள் கண்ணுற்
றுந்து முண்மகிழ் வெடுமவ னுரைநயந் துலவித்
தந்த நண்பர்க டம்மொடுங் குலாய்க்கனி தந்தார். (ஆ)

நவிலு ம்புகைக் கலனும் பட்டின நண்ணக்
கவினு றப்பொலிந் தனாசில காரிகை மார்கள்
சவிபெ றீஇத்திகழ் தந்தசின் மடந்தையர் முகங்க
ளுவகை பொங்கின முவைகண்ட யாங்களு முடனே. (க)

போந்த கப்பலு நின்றது புரிந்துபல் படவு
மாந்த ரேற்றியும் வண்பொரு ளேற்றியு மாண்பிற்
சூழ்ந்து லாவுபு வருதல்காண் டோகைய ரெழிவி
யார்ந்து வானுறக் கண்ணுறு மணிமயி லானார். (க)

யாண்டு நோக்கினு மின்பொளிர் முகங்களே கண்டேம்
பூண்டு நன்மகிழ் பூத்தனம் யாங்களும் புகழ்ந்தேங்
காண்டற் கெட்டருங் கடவுளார் படைப்பினுட் கருத்து
மேண்ட வாவின்ப மேகொலோ வெனவெண்ணி னேமால். (க)

அ. வேலைக்காரர்கள் - துறைமுகத்து வேலை செய்பவர். கலம் - மரக்கலம்.
மீள - திரும்ப, வல் இருப்புப் பாலம் - வலிய இரும்பா னியன்ற பாலம். ஓவிலா -
நீங்காத. பண்டி - வண்டி. போத - செல்ல. ஞாலம் - உலகம். நனி மகிழ்தரும் - மிக
மகிழும். வயங்கியது - விளங்கியது. அன்று ஏ - அசைகள்.

ஆ. கடலகத்து - கடலிடத்தே. நாவாய் - மரக்கலம். மாந்தர்கள் - மனிதர்கள்.
கண்ணுற்று - கண்டு. உந்தும் - வளரும். உண்மகிழ்வு - உள்ளக்களிப்பு. உரை நயந்து
உலவி - விரும்பிப் பேசி யுலாவி. குலாய் - குலாவி.

க. நவிலும் - சொன்ன. புகைக்கலன் - Steamer. பட்டினம் - Harbour.
நண்ண - நெருங்க. கவின் - அழகு. பொலிந்தனர் - விளங்கினர். காரிகைமார்கள் -
மாதர்கள். சவி - ஒளி. பெறீஇ - பெற்று. திகழ்த்தந்த - விளங்கின (முற்று). உவை -
அவற்றை. யாங்களும் உடனே உவகை பொங்கினம் என்க.

க. போந்த - வந்த. புரிந்து - விரும்பி. மாண்பு-மாட்சி. புரிந்துகாண்
எனக் கூட்டுக. தோகையர் - மயில்போன்றமாதர். எழிலி. மேகம். ஆர்ந்து - நிறை
ந்து. வான்உற - ஆகாயத்திற் பொருந்த. கண்ணுறும் - காணும். அணிமயில் -
அழகிய மயில். ஆனார் - ஆயினர்; போன்றனர். மேகங்காண் மயில்போன்றனர்
என்றபடி.

க. யாண்டு - எவ்விடத்தும். இன்பு ஒளிர் - மகிழ்ச்சி விளங்கும். மகிழ் பூண்டு
மகிழ்ச்சி கொண்டு. பூத்தனம் - முகமலர்ந்தனம். காண்டற்கு - அறிதற்கு. எட்ட
அரும் - எட்டுதற்கு அரிய. கடவுளார் - 'ஆர்' சிறப்பு விசுதி. படைப்பு - சிருஷ்டி
கருத்து - அபிப்பிராயம். ஏன் தவர இன்பம் - வலிமை நீங்காத மகிழ்ச்சி; மிகக்
இன்பம், எண்ணினேமாய்ப் புகழ்ந்தேம் என்க.

மக்கள் யாவரு மகிழ்தரல் கருதியே மகிமை
தொக்க பேரருட் கடவுளார் கடவினைச் சூழ்ந்து
தக்க தோரின்பப் பெருந்தனிக் கருவியாத் தந்தா
ரிக்க ருத்தினை யுணர்கிலா ரென்கொலோ வழிதல்? (க௩)

என்ற வென்மொழி கேட்டவென் னினியமா ணவனு
நன்று நன்றஓ தேயென நயந்தன னம்ம
தன்ற னின்மனத் தினுயிர் தத் தனிக்கருத் துதித்த
தென்றிவ் வுண்மையோர் பாவினி ளிசைப்பலென் றுரைத்தான்.

ஒருவிகற்ப நேரிசை வெண்பா

“ஓவாது நீமகிழ்த ஹற்றுணர்ந்து மாகடலே
யாவா வநேக ரருந்துயர்க்கா—ளாவாரா
றேவாதி தேவன் திருமுறையின் பண்பறியார்
சாவார்பார் தீதென்று தாம்.” (க௪)

கலிநிலைத்துறை

இவ்வெண் பாவென செவித்துணை யெய்தலு யினிய
செவ்வி வாய்ந்தநல் வழித்தெனச் சிறந்துளங் களிப்ப
வவ்வி டத்தொரு கலம்புறத் தகன்றிடக் கண்ட
நவ்வி நேர்விழி மாதாரர் நலந்தொலைந் தழுதார். (க௬)

அமுத வக்ரூல் கேட்டனம் பதைத்தன மந்தோ
வெழுது மோவிய மெனுயிந்த மகனிர்க ளினைதல்
பழுது மற்றிதன் காரணம் யாதெனப் பரிந்து
முழுது முய்த்துநோக் குழிச்சில முதுமொழி மாக்கள்; (க௭)

க௩. மகிழ்தரல் - களித்தல். மகிமை தொக்க - பெருமை கூடிய. பேரருட் கடவுளார்-மிக்க அருளினையுடைய பகவான். சூழ்ந்து - உலகத்தைச் சுற்றி. இன்பப் பெருந்தனிக் கருவி - இன்பம் அளித்தற்குக் காரணமான பெரிய ஒப்பற்றகருவி. உணர்கிலார் - அறியாதார். அழிதல்-மனம் வருந்துதல்.

க௪. நயந்தனன்-விரும்பினன். அம்ம - உரையசைச் சொல் தன்றன் - தன்னுடைய. இன்மனம் - இனிய மனம். தனிக் கருத்து - நிகரற்ற அபிப்பிராயம். உதித்தது தோன்றியது. பா - பாட்டு. இசைப்பல் - கூறுவேன்.

க௬. ஓவாது - நீங்காது, எப்பொழுதும். நீ மகிழ்தல் - நீ களித்தல். உற்று உணர்ந்தும் - உற்றுநோக்கி டறிந்தும். மாகடலே - பெரிய கடலே. ஆஆ - இரக்கப் பொருட்டு. துயர்க்கு ஆள் ஆவார் - துன்பத்தின் வசமாவர்; துன்புறுவர் என்ற படி. ஆல் - ஆசை. திருமுறை - சிருஷ்டிக்கிரமம். பண்பு - தன்மை. அறியார் - அறியாராய். பார் தீதென்று தாம் சாவார் - உலகம் பொல்லாது என்று மன மழிவார்.

க௭. என - என்னுடைய. செவித்துணை - இரு செவியினும். எய்தலும் - சேர்தலும். செவ்வி - சவை. கலம் - மரக்கலம். புறத்து அகன்றிட - பட்டினத்தை விட்டுப் பயணமாக வெளியே செல்ல. நவ்வி - மான். நலம் - களிப்பு.

க௮. ஓவியம் - சித்திரம். இனைதல் - வருந்துதல். பரிந்து - விரும்பி. உய்த்து நோக்குழி - அறிவைச் செலுத்தி யாராயுமிடத்து. முது மொழி மாக்கள் - பழம் பேச்சாளிகள்.

ஊந்த மாருயிர்த் தலைவர்க ணுமையிவண் விடுத்ததுத்
தந்த நற்றொழி றலைக்கொண்டு புகைக்கலஞ் சார்ந்தா
ரிந்தத் தீமையே மிக்கதோ ரியல்புடை யுலகி
னிந்து வாணுத ஶீரிது றந்தலை யெழுத்தே;

(கஅ)

அம்ம நையலி ராருளம் பதைக்கலி ரயரீர்
நம்ம முற்பவத் தீவினை நமைவந்து நலியு
மம்மை யாஞ்செயு மெச்செயல் கருமதன் பயனே
செம்மை மாதரீர் சிந்தையிற் றெளிமினோ வென்றார்.

(கக)

உரைத்த வாசகங் கேட்டலு மொய்யென யானுஞ்
சிரித்து நின்றனெ னதுகண்ட மாணவன் றெளியான்
நிருத்த முற்றிலா நென்னகொ ளிவர்மொழி செறிந்த
கருத்து மென்கொலோ கட்டுரை மின்னெனக் கழற;

(உ௦)

ஐய மாணவ யான்சொல லன்பினிற் கேண்மோ
செய்ய வாருயிரிச் செயலெலாஞ் செய்வினைப் பயனே
லுய்யு மாநிலை யுய்த்துணர் வாயிதை மைந்த
மையல் கொண்டுநீ மயங்கலை வாய்மையை யறிதி.

(உக)

ஈது நல்லது மற்றது தீயதா மென்ன
யாதை யாயினுங் கேள்வியின் மட்டுநீ யியம்பே
லீது மெய்யன்றே லெழுதிவை யாரென வெண்ணோ
லாதி தொட்டிஓ டைதிகு மாமென நம்பேல்.

(உஉ)

கஅ. நும்தம் - உங்கள். உயிர்த் தலைவர் - பிராண நாயகர். இவண் - இங்கு. தலைக்கொண்டு - மேற்கொண்டு. இந்து வாணுதல் - பிறைச்சந்திரன் போன்ற ஒளியுள்ள நெற்றி. தலை எழுத்து - பிரமன் அவரவர் அதுபவிக்க வேண்டியதைத் தலையில் எழுதுவதாக நம்மவர் கூறுவர்.

கக. அம்ம - முன்னிலையகை. நையலிர் - வருந்தாதீர். ஆர் உளம் - அன்பு நிறைந்த உள்ளம். பதைக்கலிர் - கலங்காதீர். முற்பவம் - முற்பிறப்பு. நலியும் - வருத்தும். இம்மை - இப்பிறப்பில். அதன் - முன்செய்த தீவினையின். பயன் - காரியம். தெளியின் - தெளியுங்கள்.

உஓ. ஓய்யென - விரைந்து. திருத்தம் - திருந்திய அறிவு. என்னை கொல் - யாதோ. செறிந்த-பொருந்திய. கட்டுரையின் - விளக்கி யருளுங்கள். கழற - கொல்ல.

உக. அன்பினில் - அன்புடன். கேண்மோ - கேட்பாயாக. உயிரிச்செயல் - உயிரினது செய்கை. உய்யுமாறு - பிழைக்கும் விதம். இலை - இல்லை. உய்த்து உணர்வாய் - அறிவைச் செலுத்தி அறிவாய். மைந்த - மாணவ (விளி). மையல் - மயக்கம். மயங்கலை - கலங்காதே. வாய்மையை அறிதி - உண்மையை அறிவாய்.

உஉ. கேள்வியின் மட்டும் - பிறர் கூறக் கேட்பதான் மாத்திரம். இயம்பேல் - பேசாதே. மெய் அன்றேல் - உண்மையில்லாவிடில். ஆதி தொட்டு - பண்டைக் காலமுதல். ஐதிகம் - பழங் கொள்கை.

உலகிற் பற்பலர் நம்பலா னுண்மையென் றுணரே
 ஶீலரு மோருவ மானத்தி னெதையுமேற் கொள்ளே
 லலகின் ரூய்விநிற் ததிகய மாய்விளங் கிடலா
 னலதெ னுவதை நம்பலை நயந்தறி குதியால். (உ௩)

மெய்ம்மை யாளன்சொன் மென்மையாற் பொய்யெனத் தோன்றப்
 பொய்ம்மை யாளன்சொல் வன்மையான் மெய்ம்மையே போலு
 மெம்மொ ழிக்கணும் யாவர்தங் கூற்றையு மினிது
 தம்ம னத்தினிற் றகவுற வாய்குநர் தக்கோர். (உ௪)

ஆத லானென தன்புடை மாணவ வன்னா
 ரோதி னாரென வுண்மையை யுணர்தலின் றுரையே
 லேதை யெவ்வெவ ரியம்பினு மதன்கண்மெய்ப் பொருளை
 நீதி ருத்தமாக் காண்டலே நேரென நினைத்தி. (உ௫)

அன்னர் சொற்படி யாருயிர்ச் செயலெலா மந்த
 முன்னை யேய்வினைத் தொகுதியின் பயனென மூளு
 மென்ன யாங்கொளி நெய்துறு பிழைகளு மிவையாற்
 றுன்னு மந்தமுற் பவவினை யதற்குமுன் றொடரும். (உ௬)

அதுவு மந்தமுற் பிறப்புக்கு முற்பிறப் பவாவு
 மதன்க ணுறயி ரகப்படு மெனிவதற் குய்வெவ்
 விதத்தி னாகுமோ வொருமுறை தவறுபு விளங்கா
 மதிம யக்கிணுள் வீழ்ந்தபின் வாழ்வதற் குண்டோ? (உ௭)

உ௩. உபமானத்தின் - திருவட்டாந்தத்தால். மேற்கொள்ளுதல் - ஒப்புதல்.
 அலகு - அளவு. நலதென-நல்லதென்று. நயந்து - நீதியுணர விரும்பி.

உ௪. ஸீ. "மெய்யுடை யொருவன் சொலமாட்டாமையாற் பொய்போலும்",
 "பொய்யுடை யொருவன் சொல்வன்மையான் மெய்போலும்" (நறுந்தொகை.)

மொழிக்கணும் - வார்த்தையிடத்தும். கூற்று - பேச்சின் கருத்து. தகவு உற -
 தகுதிபொருந்த. ஆய்குநர் - ஆராய்பவர்.

உ௫. உணர்தலின்று - அறிதலின்று. ஏதை - எதனை. எவ்வெவர் - யார் யார்.
 திருத்தமா - உள்ளவாறு. நேர் - சரி.

உ௬. அன்னர் - முதுமொழி மாக்கள்.

உ௭. எய் - பொருந்திய. தொகுதி - கூட்டம். மூளும் - சேரும். பிழை -
 தவறு. இப்பிறப்பிற் செய்யும் தீவினை முற்பிறப்பின் தீவினைப் பயன் என்று கொண்
 டால், அப்பிறப்பின் தீவினை அதற்கு முற்பிறப்பின் தீவினைப் பயனும். அஃது
 அதற்கு முற்பிறப்பின் காரியமாம். அவர்வும் - சேரும். அதன்கண் - அத்தீவினையின்
 பால். உய்வு - தப்பிப் பிழைத்தல்; ஈடேறுதல். தவறுபு-தவறி. விளங்கா மதிமயக்கு -
 பேதைமையாலுண்டாகும் மயக்கம். வீழ்ந்தபின் - அத்தீவினையில் அசப்படிண்.
 வாழ்வு - ஈண்டுத் தீவினையி னின்றும் விலகி ஈடேறுதல்.

இப்பி றப்பினில் யாஞ்செயும் வினைகளின் பயனே
பிற்பி றப்பினி னால் வழியினிற் பெயர்ந்து
தப்பி யுய்வொட் டாதுநர் தமசெய றகைக்கு
மப்பி றப்புறு செயல்களு மன்னவா மதன்பின்; (உஅ)

தீய செய்தன தீயவே செய்குபு செலுமா
லாய வல்வழி விடுத்தவை யயற்புறத் தகலா
மேய நற்செயல் செய்தன மேலவை விரும்பு
மேய விவ்வழி விடுத்திவை யெங்கணு மியங்கா. (உக)

வினையெ னுஞ்சுழற் பட்டவா ருயிரெலா மீட்டு
நினைவு நல்லன மேவியச் சுழலினி னீங்கித்
துனைவின் மேதக வெய்துவான் கருதிய தொல்லோர்
புனைவி னல்கிய நீதிநூல் யாவையும் பொருந்தா. (உஊ)

மக்க டம்பழ வினைகளின் பயனென வந்து
புக்க குற்றத்தின் பொருட்டந்த மக்களைப் புடைத்த
லெக்க ருத்தினு னேரிதா மியம்புதி யொறுத்த
றக்க தன்றெனி லுலகினிற் றகைமையு மின்றும். (உக)

உஅ. பிற்பிறப்பு - இனி வரும் பிறப்பு. பிறப்பினில் நாம் என்றுபிரிக்க. நல்ல வழி - சன்மார்க்கம். பெயர்ந்து - மீண்டு. தகைக்கும் - தடுக்கும். அம்மறுபிறப்பிற் செய்யுந் தீவினைகள் அதன் பிறகு உண்டாம் பிறப்பிலும் நல்ல வழியிற் செல்ல வொட்டாமற் றடுக்கும். அன்னவாம் - அத்தகுதியுடையவாம்.

உக. செய்குபு - செய்து. கு சாரியை. அயற்புறம் - தீவினையின் அயலதாகிய நல்வினையின். தீவினை செய்த ஆன்மா அவ்வினை வயப்பட்டுத் தீவினையே செய்து போகும்; அங்கனமே நல்வினை செய்தது நல்வினையே செய்து செல்லும். இவ்வழி- இம்மார்க்கத்தினே. எங்கணும் - வேறெவ்விடத்தும். இயங்கா - செல்வா.

உஊ. சுழல் - நீர்ச்சுழி. பட்ட - அகப்பட்ட. நினைவு நல்லன - நல்லனவாகிய எண்ணங்கள். மேவி - பொருந்தி. துனைவு - விரைவு. மேதகவு - மேன்மை. எய்து வான் - அடையும்பொருட்டு. தொல்லோர் - பழைய ஆசிரியர். புனைவின் - அழகாக. நல்கிய - கொடுத்த. புனைவின் நல்கிய - செய்து கொடுத்த எனினுமாம். நீதி நூல்- திருக்குறள் முதலியவை. ஆன்மா, வினை வயப்பட்டுத் தீவினை செய்தது தீவினையையே செய்து கொண்டும், நல்வினை செய்தது நல்வினையையே செய்து கொண்டுந் செல்லுமாயின், நீதி நூல்களால் ஆன்மாக்கட்கு உண்டாகும் பயன் யாதொன்று மில்லை என்றதாம்.

உக. பழவினை - முற்பிறப்பின் வினை; ஊழ். புக்க-உண்டான, ஆன்மா செய்த என்றபடி. முற்செய்த தீவினை வயப்பட்டஆன்மா அதன் பயனாக வேர் குற்றத்தைச் செய்யுமெனின், அக்குற்றத்தின் பொருட்டு அவ்வான்மாவைத் தண்டித்தல் நேரி தன்று என்றபடி. புடைத்தல் - ஒறுத்தல், தண்டித்தல். நேரிதாம் - நியாயமாகும். இயம்புதி - கூறுவாய். தக்கதன்று - நியாயமன்று. தகைமை - தகுதி. ஒருவன் ஒரு வனைக் கொலை செய்தால், கொலை செய்தமையும் கொலைபுண்டமையும் ஊழ் வினையால் நிகழ்ந்த வென்று கொள்ளின், அத் தன்வயமற்ற ஆன்மாவிற்குக் கொலைக் குற்றஞ் சாட்டிக் கொலைத் தண்டனை விதித்தல் நியாயமில்லை. உலகிற் செய்யப்படும் ஒவ்வொரு குற்றமும் ஊழ்வினையால் நிகழ்ந்துழித் தன்வயமற்ற ஆன்மாக்களைத் தண்டித்தல் எவ்வாற்றாலும் பொருந்தாதாம். ஆகவே, நீதிநூல்களும் நீதி மன்றங்களும் உலகிற் றேவையேயில்லையென்று முடியும். இம்முடிவு தகுதியற்றதே.

தரவுகோச்சகக் கலிப்பா

அற்றேற் பழவினைக எவ்வவ் வுயிர்களைத்தாம்
 பற்றுவோ கூறுமினிப் பாருலகி நெங்குருவே
 யெற்றேனு மிவ்வுண்மை யானறிதல் வேட்டேனாற்
 கற்றோர்தங் கோவே கனிவாய் மலர்கவென்றான். (௩௨)

கலிநிலைத்துறை

தொல்லைச் செய்வினை யாவையு நமைவந்து தொடரும்
 வல்லை யென்பது வாய்மையே மற்றவை நந்தம்
 வல்ல நம்மனந் தமைத்தம வழிகளிற் றிருப்ப
 லொல்லு மென்பது போலீவா சகமென வுணர்தி. (௩௩)

இன்ன நாட்டினி லின்னலு ரினிலின்ன பெயரி
 லின்னர் தாய்தந்தை மார்களு மின்னர்சோ தாரு
 மின்ன ளில்லறக் கிழத்தியு மாவின்ன ருலத்தி
 லின்ன வாழ்க்கையி லிருக்கெனப் பழவினை யிருத்தும். (௩௪)

அன்றி நம்மனத் துகித்திங் கருத்தினை யந்தத்
 துன்று செய்வினை மாற்றுவ வல்லவென் றாய
 நன்றி யேயொரு வடிவென நண்ணுமா னாவனே
 யென்று கூறலு மிளநகை யரும்பினன் மாதோ. (௩௫)

உள்ள நூற்புல வோர்களு முரைத்தன ரிதையே
 மெள்ள மெள்ளவெப் பொருள்வந்து மயக்கிலும் வியந்த
 வுள்ள மப்பொருள் விழைதலும் விடுத்தலு முரைத்த
 ளுள்ளு மாருயிர்ச் செயலென வுணர்தியென் மைந்தா. (௩௬)

௩௨. அற்றேல் - அங்கனமாயின். பழவினை - விதி, ஊழ். உயிர்களை - ஆண்
 மாக்களை. பற்றுவோ - பிடியாவோ. இப்பாருலகிற் பற்றுவோ என்க. குரு - ஆசாரி
 யன். எற்றேனும் - எவ்விதத்தானும். வேட்டேன் - விரும்பினேன். கோ - தலைவன்.
 கனிவாய் - கனியினையவாய். வாய் மலர்தல்-பேசுதல்.

௩௩. தொல்லைச் செய்வினை - பழவினை. வல்லை - விரைவில். வாய்மை -
 உண்மை. வல்ல - வன்மையுடைய. தம - தம்முடைய. ஒல்லும் - கூடும். போலி
 வாசகம் - பொய்மொழி. உணர்தி - உணர்வாய்.

௩௪. இன்னர்-இன்ன தன்மையினர், இன்னவர், இவர் என்றபடி. சோதரர் -
 சகோதரர். இல்லறக் கிழத்தி - மனைவி. இருக்க என-இருப்பாயாக என்று. இருத்
 தும் - அமைக்கும்.

௩௫. கருத்து - எண்ணம். துன்று - பொருந்திய, கெருங்கிய; ஆன்மாவைப்
 பற்றிய என்றபடி. மாற்றுவ அல்ல - மாற்றும் தன்மையுடையனவில்லை. நன்றி-
 நன்மை. இளநகை-புன்னகை. மாது ஓ - அசைகள்.

௩௬. உள்ள நூல் - Mental Science. புலவர் - அறிஞர். வியந்த - வியப்பி
 னால் ஈடுபட்ட. விழைதல் - விரும்புதல். விடுத்தல் - வெறுத்தல். உள்ளும்-கருதும்.
 உயிர்ச்செயல்-உயிரின் செய்கை.

அயிர்க்கும் புந்தியி னடைந்தவிவ் வைபுற வகற்றி
மயக்க நீங்குகி வாய்மையி னொளிதவ மேவி
புயிர்க்குத் தன்வய விழைவுள தெனலுண்மை யுதனாற்
செயிர்க்கு மக்களை யொறுத்திடல் செவ்விதா மன்றே. (௩௭)

மனிதன் வேட்கையிற் றன்வயம் வாய்ந்தவ னாதன
னினிய நற்செய லின்னவென் றறிந்தவை புரியி
னனிசி றந்தவ னயப்புக முடையனும் பொல்லாத்
துனிய தீச்செய லுளுற்றிடிற் றுயரமுற் றிழிவான். (௩௮)

இச்சொற் கேட்டவென் மாணவ னின்பமா ருளத்த
னிச்சை கொண்டெழுந் தாடின னென்றனை வணங்கி
மெய்ச்சி றின்றன் வியந்தனன் மெய்ப்பொருள் பெற்றே
னச்ச மன்றைய மகன்றனே னையனே யென்றான். (௩௯)

தரவுகோச்சக்க கலிப்பா

இத்துணையி லிதுநிற்க வெற்கிசைந்த மாணவனே
முத்தமிக்கக் கொழித்தொலிக்கு முநீரைக் காணுதியாற்
சித்தமிசை மகிழ்சிறந்த சிறியமகா ரெனவோடிப்
பத்தியொடுந் துதிபாடும் பரமனடி யார்போலும். (௪0)

பட்டினத்தி னுள்ளிருக்கும் பனிநீரெல் லாமடக்கப்
பட்டிருக்கத் தண்கடலிற் பரவுநீ ரலைதருமாற்

௩௭. அயிர்க்கும் - சந்தேகமடையும். புந்தி - புத்தி. ஜயுறவு - சந்தேகம்.
வாய்மையின் ஒளி - உண்மையின் பிரகாசம். தவமேவி - மிகப்பொருத்தி. தன்வய
விழைவு - ஸ்வாதீநமான விருப்பம். விருப்பமும் வெறுப்பும் ஆன்மாவுக்குச் சொந்த
மான இயல்புக் குணங்கள். உதனல் - அதனல். செயிர்க்கும் - குற்றம் புரியும்.
ஒறுத்திடல் - தண்டித்தல். செவ்விது - தக்கது. அன்று, ஏ - அசைகள்.

௩௮. வேட்கை - விருப்பம். தன்வயம் - ஸ்வாதீநம். வாய்ந்தவன் - உடைய
வன். இன்ன - இவை. புரியின் - செய்தால். நனி - மிக. நயப்புகழ் - நல்ல புகழ்; நியாய
மான புகழ். துனிய - துன்பத்தைச் செய்யும். உளுற்றிடில் - செய்யின். இழிவான் -
மேல் நிலையினின்றும் இழிநிலை யடைவான்.

௩௯. இன்பம்ஆர் - இன்பம் நிறைந்த. இச்சை - அன்பு. மெய்ச்சி - புகழ்த்து.
மெய்ப்பொருள் - உண்மைப்பொருள். ஜயம் அகன்றனென் - சந்தேகம் நீக்கப்பெற்
றேன்.

௪0. இத்துணை - இவ்வளவு. இது - ஊழைப்பற்றிய ஆராய்ச்சி. எற்கு -
எனக்கு. முத்தம் - முத்து. கொழித்து - சிதறி. ஒலிக்கும் - ஆரவாரிக்கும். முநீர் -
கடல்; ஆக்கல், அளித்தல், அழித்தல் என்னும் மூன்று தன்மைகளை யுடையதாத
லின் இதற்கு இப்பெயர் என்பர் நச்சினூக்கினியர். காணுதி - காண்பாய். சித்த
மிசை - மனத்தில். இனிச் சித்தம் இசை எனவும் ஆம். சிறிய மகார் - இளங்
குழந்தைகள். பரமனடியார் - சிவனடியார்.

௪௧. பட்டினம் - Harbour. பனிநீர் - குளிர்ந்த நீர். அடக்கப்பட்டிருக்க -
நாற்புறமும் அணைகளாலும் கரையாலும் சூழப்பட்டு அலையின்றி அடக்கியிருக்க;
தண்கடல் - குளிர்ந்தகடல். பரவு நீர் - விரிந்த நீர். அலைதரும் - அலைவீசும்.

கட்டுசிறைக் கோட்டமுளார் கையற்று நிற்பமற்றோ
ரொட்டுதய ரொன்றுமின்றி யோடியெங்குந் திரிவரன்றோ? (சக)

ஆழ்ந்தகருத் தாளரொலா மடக்கமுடை யோராவர்
தாழ்ந்திருந்தார் தமக்கொன்றுந் தாழ்வினையா மாறுநிறீஇச்
சூழ்ந்துவனே மதிலுடைய துறைமுகத்துட் புனன்முழுது
மோய்ந்தொடுங்கி நிற்பதனை யுற்றுணர்ந்தி மாணவனே. (சஉ)

உடல்சிறிய ராயிடினு முள்ளடங்கி னோர்தமையே
விதெலின்றி நாணாந் மேவியணு குவர்மார்தர்
கடல்வெளியி னில்லாது கலங்களொலா முட்புகுந்து
படர்வெளிய பட்டினத்தின் பாலடைந்து தங்குவவால். (சஉ)

கலிவிருத்தம்

பூவொடு சேர்ந்து பொருந்திய பிணைநார்
மேவிடம் வாசம் விரும்புறும் விதமாப்
பாவிய வாரி பயின்றலை புனலுந்
தூவிய லார்த்து துறைத்தலை யமையும். (சச)

நரவுகோச்சகக் கலிப்பா

நல்லோரை நண்ணினரு நல்லோரே யாவதுபோ
லெல்லோனைச் சேர்ந்தபொரு ளெல்லினொளி யேய்வதுபோ
னில்லாது பேரொலிசெய்ந் நீள்கடலி னீர்துறைபோய்ச்
செல்லாது தான்மையுஞ் சீர்காண்டி மாணவனே. (சடு)

கட்டு - கட்டப் பெற்ற. சிறைக் கோட்டம் - சிறைச்சாலை. கையற்று - செயலின்றி.
ஒட்டு - சார்ந்த.

சஉ. கருத்து - எண்ணம். அங்கனம் தாழ்ந்திருந்தவர் என்க. தாழ்வு இலை-
குறைவு இல்லை. ஓ. “தாழ்ந்தோருயர்வர்” — (பிரபுலிங்கலீலை) ஆறு - விதம்.
நிறீஇ - நிறுவி; ஸ்தாபித்து. மதில் - ஈண்டு Pier. புனல் - நீர்.

சஉ. உள் அடங்கினோர் - மனம் அடங்கப் பெற்றவர்.

ஓ “உருவுகண்டெள்ளாமை வேண்டும்.”

— (திருக்குறள்)

நாள் நாளுந் - தினமும். அணுகுவர் - சேர்வர். கடல் வெளி - கடற் பரப்பு.
கலம் - மரக்கலம். படர்வு எளிய - செல்லுதற்குச் சலபமான. பட்டினத்தின்பால் -
துறைமுகத்தில். துறைமுகத்தில் மதிலு (Pier) க்குட்பட்ட நீரில் அலையிராது;
புறம்பான இடங்களில் அலை வீசும் என்பது பார்க்குநர்க்குப் புலனும்.

சச. பூவொடு சேர்ந்த நாரும் மணம் பெறும். பிணை - மலர்களைப் பிணைக்கும்,
கட்டும். வாசம் - வாசனை. விரும்புறும் விதமா மேவிடம் என்க. பாவிய - பரந்த.
வாரி - கடல். தூவியல் - தூய இயல்பு. ஆர்ந்து - நிறைந்து. துறைத்தலை - துறை
பிடம். அமையும் - அடங்கும்.

சடு. எல்லோன் - சூரியன். எல்லினொளி - சூரியப் பிரகாசம். நீர் துறையின்
கட்டுசென்று அமையும் என்க. சீர் - சிறப்பு. தக்குணம்.

சென்னைமக ளருள்சூர்ந்து செவ்விழை மலர்ந்தொளிர்ந்
தன்னிரண்டு கைகளையுந் தாட்குழவி யணைப்பதுபோன்
முன்னிரையுங் கடலோக்கி மொய்த்துவருந் திரைவிலக்கி
நன்னர்வளைக் குழுகலங்க ணையந்தணைத்தல் காணுதியால். (சக)

வஞ்சிவிருத்தம்

என்றன் மாணவ னேரிரு
ஒன்று கின்றது தோமிளீர்
சென்று சேர்குவம் வம்மினே
வென்றி யம்பலு மேகினேம். (சஎ)

அறுகீர்க் கழிநெடிலடி யாசிரியலிருத்தம்

விண்ணகத்து நின்றும்ளிர் மீன்கணத்தி னொளியானும் விளங்கு நாவாய்க்
கண்ணிருக்கும் பலவிளக்கத் தொளியானும் பட்டினத்ததைக் கடந்து சென்னை
நண்ணுதெருக் கடைகுறுகு மளவிலெமை யவணிறுவி நடுக்க பாடங்
கண்ணில்கு மொழியனடைத் தரைமணிமேற் புகைச் சகடங் கடுகிற் றம்மா.

கலிவிருத்தம்

அவ்வண மருங்கத வடைத்து நின்றனர்
செவ்விய கட்டுடிச் செருக்கு வாய்ந்தவர்
கௌவிய விதழினர் கடைதி றந்தன
ரவ்வழி யவரரு ளடைந்து போந்தனம். (சச)

சக. சென்னை மகள் - சென்னையாகிய மகள். அருள் கூர்ந்து - கருணையிக்கு.
செவ்வி - அழகு. ஒளிர் - விளங்க. கைகளையும் நீட்டியென ஒரு சொல் வருவிக்க.
தாய் குழந்தையை அணைத்தல் போல. "தாய்முலை தழுவி ய குழவி போலவும்"
என்ற பட்டினப் பாலையடி இவ்வுவமையைத் தந்ததுபோலும். துறைமுகத்தின்
இருபுறங்களிலும் நீண்டு வளைந்து கடலிற் செல்லும் மதில்களை (Pier)ச் சென்னை
மகளின் கரங்களாகக் கூறினர். தற்குறிப்பேற்ற வுவமையணி. முன் - எதிரில்.
இரையும் - ஆரவாரிக்கும். மொய்த்து - அணியணியாக. திரை - அலை. நன்னர் -
நன்றாக. வளைக்குடி - வளைத்து. கலங்கன் - மரக்கலங்களை. நயந்து - வீரும்பி.

சஎ. ஏர் இருள் - உண்டாகிய இருள். ஏர்தல் - எழுதல், தோன்றுதல்.
துன்றுதல் - மிகுதல். தோம் இலீர் - நல்லீர். தோம் - குற்றம். சேர்குவம் - சேர்
வோம். வம்மின் - வாருங்கன்.

சஅ. விண் அகத்து - ஆகாயத்தில். மிளிர் - விளங்கும். மீன்கணம்-நகரத்திரக்
கூட்டம். நாவாய்க்கண் - மரக்கலங்களில். விளக்கம் - விளக்குக்கள். தெருக்கடை -
தெருவீடம். ஈண்டுக்குறித்தது Beach Road. எமை - எங்களை. அவண் - அங்கு.
நிறுவி - நிறுத்தி. நடுக்கபாடம் - Level Crossing ல் இட்டிருக்கும் ரெயில்வே
கதவு. கண்ணில் - தாக்கணயமில்லாத; யோசனையில்லாத எனினுமாம். ரெயில்
வருவதற்கு அரை மணிக்கு முன்னரே கதவடைத்து ஒருவருங் குறுக்கிட்டுச் செல்
லாது அங்கு நின்றமையின் இங்ஙனம் கூறினர். கடுமொழியன் - வெடு வெடுப்
பான பேச்சினை யுடையான். புகைச் சகடம் - நீராவி வண்டித் தொடர். கடுகிற்று -
விரைந்தது.

சக. அவ்வணம் - மேற்கூறிய விதம். செவ்விய - மிகுந்த. கட்டுடிச் செருக்கு -
மதுபானத்தாலுண்டாம் செருக்கு. கௌவிய இதழினர் - பற்களாற் கௌவிய
உதட்டினர். கடை திறந்தனர் - வாயில் திறந்தனர். அவ்வழி - அவ்விதம். அவர் -
Gatekeepers. அருள் அடைந்து - கருணையைப் பெற்று. இருவரும் இல்லம்
அடைந்து உணவு கொண்ட பின்னர், ஆசிரியர் இப் பட்டினக் காட்சி யைத்
தாம் துயிலு முன்னரே எழுதி முடித்தனர்.

மதுரைமாநகர்

[தாய்மொழியாகிய தமிழினை மறந்து செல்வப்பொரு ளீட்டலிலேயே காலம்போக்கி யுழனும் மதுரையாகிய தாம்பிறந்த நகர்க்கிரங்கி யாற்றாது பாடியது]

மதுரைமாநகர்

நிலைமண்டில வாச்ரியப்பா

உலக மெங்கு மிலகு நகர்பல
கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயரத்
தான்மாத் திரையின் வான்மீத் திரியும்
வளமழை பொய்த்து வினோபொருள் குன்றி
மயங்குறு காலை வயங்குமேற் றிசையோர் (நி)
மகீதலத் தின்கட் பகீரதன் போலப்
பேரியா றதனை மாரியு நாணிமெய்
விளர்ப்ப வையையோ டளவக் கூட்டி
வினாவெலா மலியுமா விரும்பிச் செய்வொளிர்
மதுரைமா நகரே! மதுரைமா நகரே! (க0)

க. இலகு - விளங்கும். கழிபெரும் - மிகப்பெரிய; மீயிசைச் சொல், செல்வக் கள்ளாட்டு - செல்வமாகிய கள்ளையுண்டு வினாயாடுதல். ஆயர - வினாயாட.

cf. "கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்த்து" (மணி,சு. 102)

ங. தான் மாத்திரையின் - தன்னளவில், 'தான் மாத்திரம்' - தான்மட்டும். வான்மீ - விண்மேல். திரியும் - சஞ்சரிக்கும். வளமழை - உலகம் வளம் பெறுதற்குக் காரணமாகிய மழை. மழை பொய்த்து - மழை பெய்யவேண்டிய காலத்திற் பெய்யாமற்போய்.

cf. "வானம் பொய்யாது" —(மணிமேகலை).

ச. வினோபொருள் - செல் முதலியவை. குன்றி-குறைந்து. மயங்குறுகாலை - உலகக் கலக்கத்தை யடைந்தபொழுது. "மாறனும் புலவரும் மயங்குறு காலை." (சுல்லாடம் 5-11). வயங்கு - விளங்கும். மேற்றிசையோர் - மேல் நரட்டினர்; சண்டு ஆங்கிலேயரை யுணர்ந்திற்று. மகீதலம் - பூமி. பகீரதன் - திலீபன் மகன்; கயில முனிவரின் கோபத்தியாற் பட்ட தன் முன்னோராகிய சகரரை நற்கதியிற் சேர்த்தற் பொருட்டுக் கடுந்தலம் புரிந்து கங்கையை யிவ்வுலகிற்குக் கொணர்ந்தோன். பேரியாறு - ஓர்யாறு; இஃது பெருமுயற்சி செய்து ஆங்கிலேயர் மதுரை இராமநாதபுரஞ் ஐய்லாக்களின் பாசனத்தின்பொருட்டுக் கொணர்ந்தது. விளர்ப்ப - வெளுப்ப; மாரி தான் தோற்றதால் நாணி மெய்விளர்த்ததென்றது தற்குறிப்பேற்றம். வையை - வைகைகதி. அளவ - கலப்ப. வினாவெலாம் - வினோபொருள்கள் யாவும். மலியுமா - மலியுமாறு; மிகும்படி. ஒளிர் - விளங்கும்.

செல்வப் பொருளே சிறப்புடைப் பொருளென
வொல்வகை யுண்மை யுணர்கிலை கொண்டனை.

அதனை யாக்கும் விதமறிந் தவற்றிற்
றலைப்பட் ழுழலுந் தனிப்பெரு நகரே!
நிலைப்பட் டிருக்கு நீர்மையெய் துனையோ?

(கரு)

நினைக்குறித் தந்தோ நினைக்குந் தோறுந்
துன்ப மிருந்து சோரு மென்னுளம்!
இன்பமீ தூரு மெவர்க்குந் தாந்தாம்
பிறந்த நகரெனில்; பேசிய விர்திலை
யென்னிட மாறிய தென்னைகொல்? அறியேன்.

(உ௦)

நின்னிற் பிரிந்து நெடுங்கலை கற்பேன்
சென்னை போந்துஞ் சிறியனே னுள்ளம்
பன்னாள் சென்றும் பரிந்து நிற்காண்
வேட்கை மேவி விரைந்தாண்டு தோறு
மிருமதி நின்வயி னிருந்தேன். அம்ம! நீ

(உரு)

யுயர்நிலை தவறி நயமெலாந் தொலைந்து
வீழ்நிலை யுற்றனை! மேதக்க மதுராய்
எவன்கொலோ. விவ்வா றவநிலை யெய்துனை?
நச்சிப் பாண்டியர் மெய்ச்சி வளர்த்த
சங்க மிருந்து பொங்கிய நன்னகர்

(ஊ௦)

கக. சிறப்பு உடைப் பொருள் - சிறப்பினையுடைய பொருள்; சிறந்த பொருள், ஒவ்வகை - கூடும் விதம்; மனத்திற்கொத்தபடி. உணர்கிலை - உணராமல் (முற்றெச்சம்). அதனை - செல்வத்தை. ஆக்கும் - வளர்க்கும். விதம் - வகை, வழி. தலைப்பட்டி - முதன்மையாய். உழலும் - வருத்தி முயலும். நீர்மை - தன்மை. எய்தினையோ - அடைந்தனையோ. குறித்து-கருதி. என்னுளஞ் சோரும் என்க. எவர்க்கும் தாம் தாம் பிறந்த நகர் எனின் இன்பமீதூரும். மீதூரும் - மிகும். பேசிய-கூறிய. இந்நிலை - இந்த நிலைமை.

உக. நின்னில் - நின்னிடமிருந்து. நெடுங்கலை - காலேஜ் படிப்பு. கற்பேன்-கற்க (முற்றெச்சம்). போந்தும் - சென்றும். பன்னாள் - பல நாள். பரிந்து - அன்புற்று. நிற்காண் வேட்கை உன்னைக் காணும் ஆசை. மேவி - பொருத்தி. ஆண்டு தோறும் - ஒவ்வொரு வருடமும். இருமதி - இரண்டு மாதம். இது கோடைக்கால விடுமுறை நாட்களைக் குறித்தது. நின்வயின் - உன்னிடம்.

உசு. நயம் - நியாயம், நன்மை. வீழ்நிலை - இழந்த நிலைமை. மேதக்க - மேன்மை வாய்ந்த. மதுராய் - மதுரை என்னும் பெயர் விளி எற்றது.

உஅ. எவன்கொலோ - ஏனோ. இவ்வாறு - இவ்விதம். அவம் நிலை - பயனற்ற நிலைமை. நச்சி - விரும்பி. மெய்ச்சி - புகழ்ந்து. சங்கம் - முதல் இடை க்ளையாம். முத்தமிழ்ச் சங்கங்கள். பொங்கிய - மேலோங்கிய; சிறப்புற்ற. நன்னகர் - நல்ல நகரம்.

மதுரையென் றுன்றோர் வருத்துக் கூறிய
தெதிர்ப்பறை யிலக்கணை யென்பது பற்றியோ ?
வஞ்சப் புகழ்ச்சியோ ? மற்றெனோ ? அறியேன்.
நஞ்செனக் கருதியோ நற்றமி முமுதைப்
பேதைமை கந்தா மாதூய ருறுவாய்

(௩௫)

பருகலை யதன்சவைக் குருகலை யிருத்தி ?
மறையெலாம் புகழு மிறையனா ரென்னு
நறுந்தமிழ்ப் புலவர் சிறந்துவிற் றிருந்த
வளநக ராகிய மதுரையு றீகொலோ ?
ஆல வாயி னவீர்சடைக் கடவுளை

(௪௦)

யேலவா தித்த வின்றமிழ்க் கீரன்
வந்தவ தரித்த மதுரையு றீகொலோ ?
தமிழ்மண மிருந்து கமழு நாடெலா
முள்ள பாவல ருள்ளிநின் பெருமையைத்
தந்தம தூல்களை விரதை யரங்கினி

(௪௫)

லேற்றி தூற்பொருள் சாற்றல் வேண்டியு
மரசர்பாற் பற்பல பரிசு கருதியுந்
காடெலாந் கடந்து நாடொறும் போந்து
முதுதமிழ் கொழித்த மதுரையு றீகொலோ ?
பதினெண் கூலமு மிதன்க ணுளவெனச்

(௫௦)

ஆன்றோர் - எல்லா நற்குணங்களும் அமைந்தோர். எதிர்மறை யிலக்கணை - Irony. 'கல்லைக் கறிக்க நன்றாய்ச் சமைத்தாய்' (நன்றாய்ச் சமைக்கவில்லை) என்று மறைப்பொருள்பட வருவது. வஞ்சப் புகழ்ச்சி - புகழ்வதுபோலி கழித்தல், மற்றெனோ - வேறிய யாதோ. நஞ்சு - விடம்.

௩௪. நற்றமிழ் அமுது - நல்ல தமிழாகிய அமுதம். பேதைமை கந்தா - அறியாமை காரணமாக.

cf. "பிணங்குதூள் மார்பன் பேதுகந் தாக, ஆழ்வினை வந்திவ னுயி
ருண்டு கழிந்தது." (மணி - ௪. 151)

மாதூயர் - மிக்க துன்பம். பருகலை - குடித்தாயில்லை, தமிழமுதைப் பருகலை எனக் கூட்டுக. உருகலை - உருகுவாயில்லை, பருகலையாய் (பருகாமல்) உருகலையாய் (உருகாமல்) இருத்தி என்க. மறை - வேதம். இறையனார் - சிவபெருமான்.

௪௦. ஆலவாய் - மதுரை. அவீர் சடைக் கடவுள் - விளக்குஞ் சடை முடியை புடைய சிவன். ஏல - பொருந்த. வாதித்த - வாதிட்ட. இன் தமிழ்க் கீரன் - இனிய தமிழ்ப் புலமை வாய்ந்த நக்கீரன். ஈண்டுக் கூறிய வாதம், "கொங்கு தேர் வாழ்க்கை;" (குறுக். க.) என்னும் பாசரம் குறித், தெழுந்தது. (திருவிளையாடற் புராணம் நோக்குக.) நக்கீரர் மதுரைக் கணக்காயனார் மகனார் ஆதலின், அவர் ஊர் மதுரை என்பது தேற்றம். தமிழ் மணம் மிருந்து கமழும் நாடு - தமிழகம். பாவலர் - கவிஞர். உள்ளி - கருதி. நின் பெருமையை உள்ளி என்க. தந்தம - தற்குள் தங்களுடைய; தாந்தா மியற்றிய, விரதை அரங்கு - வித்தியாரங்கம்; புலவர் சபை; ஈண்டுக் குறித்தது தமிழ்ச் சங்கம். தூற்பொருள் சாற்றல் - தூற்குப் பொருள் கூறுதல். பரிசு - வெகுமதி. நாடொறும் - தினந்தோறும். முது தமிழ் - பழமையான தமிழ். கொழித்த - மிகுத்த.

சாற்றுவார் போலச் சாத்தனா ரென்னு
மேற்றகைப் புலவர் வேட்டினி திருந்து
மதுரதூல் யாத்த மதுரையு நீகொலோ?
நால்வர் குரவரு மேல்வகைத் தமிழிற்
பண்ணிசைப் பாட்டிற் பரிந்து புகழ்ந்த

(௫௫)

மண்ணில்விண் ணகரெனு மதுரையு நீகொலோ?
அமிழ்தினு மினிய தமிழி னின்சுவை
புணர்ந்தரீர் வையை மணந்த பாண்டியன்
பதியென வயங்கிய மதுரையு நீகொலோ?
வல்லாள ரேத்துங் கல்லாடர் தாஞ்செய்

(௬௦)

கல்லாட மென்னுங் கனித்தமிழ் தூலுட்
சொல்லாயுஞ் சங்கத் தொல்பெரு நகரென
வெல்லாருங் கொள்வா னின்னிசை யகவற்
பாத்தொறு முரைத்துப் பரிவுடன் புகழ்ந்த
மதிசூல வேந்தர் மதுரையு நீகொலோ?

(௬௫)

செந்தமிழ்ப் பாற்கடற் புந்திமத் தாற்கடைந்
துட்பொரு ளாகிய தட்பநல் லமுதை

௫௩. பதினெண் கூலம்: கூலம் - நெல் முதலிய தானியங்கள்.

௫௪. “பதினெண் கூலமு முழுவர்க்கு மிகுக.” (மதிவாணர்நாடகத் தமிழ்.)

சிலப்பதிகாரம் கடலாகொதை - வரி ௩௫-௩௬உரை நோக்குக. மேற்றகைப் புலவர் - மேலான தகுதிவாய்ந்த புலவர். இவர் மதுரைக் கூலவாணிகள் சாத்தன் எனப் படுதலின் இவர் பிறந்தஊர் மதுரையென்பது போதரும். வேட்டு - விரும்பி. மதுரதூல் - மணிமேகலை. இந்நூலின் இனிய நடையில் ஆசிரியர் மிகவும் ஈடுபட்டவர் ஆதலின் இதனை மதுரதூல் என்றே கூறினர்.

௫௫. நால்வர் குரவர் - சைவ சமய குரவராகிய நால்வர்; சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர். மேல்வகைத் தமிழ்-மேலாம் ஆன்ம ஞானத்தைத் தரும் வகைமை பொருந்திய தமிழ். பண் இசைப்பாட்டு - பண் பொருந்திய இசைப்பாட்டு. பரிந்து - அன்புற்று. மண்ணில் - இப்பூவுலகில். விண் நகர்-அமராவதி. தமிழின் இன்சுவை உணர்ந்த ரீர் வையை - பாண்டியன் முன்னிலையிற் சம்பந்தரும் சமணரும் புனல்வாதஞ் செய்தபொழுது, சம்பந்தர், “வாழ்க வந்தணர் வானவரானினம்” என்னுந் தொடக்கத்த பாசுரமெழுதிய எட்டை வைகையிலிடத் தமிழின் சுவையுணர்ந்த வையைரீர் அவ்வேட்டை எதிரேறக் கொண்டு சென்ற வரலாறு ஈண்டுக் குறிக்கப்பட்டது. மணந்த - கூடிய. மணந்த பதி எனக் கூட்டுக. பதி - நகரம்.

௬௦. வல்லாளர் - கல்வி கேள்விகளில் வல்லவர். எத்தும்-கொண்டாடும். கல்லாடர் - இவர் வரலாற்றைப் புறநானூற்று முகவுரையிற்காண்க. கல்லாடம் - அகப்பொருணவகு செறிந்த நூற்றிரண்டு அகவற்பாக்களான் இயன்ற அருமையும் இனிமையும் வாய்ந்த கொரு தமிழ் நூல். இஃது கல்லாடரியற்றியது. கனித்தமிழ் - கனிபோலும் இனிய தமிழ். சொல்லாயும்-சொற்களையாராயும். எல்லாரும் கொள்வான் யாவரும் கொள்ளும் வண்ணம். பாத்தொறும் - ஒவ்வொரு பாவிலும். பரிவுடன் அன்புடன். தமிழ்ப்பாற்கடல் - தமிழாகிய பாற்கடலை. புந்திமத்து - புத்தியாகிய மத்து. பொருளாகிய அமுது. தட்பம் - குளிர்ச்சி.

யுரையெனத் தந்த நரைமூ தாள
ரந்தண குலத்தின் விந்தையிற் றேன்றி
யன்னூப் பற்றிய வின்னூப் பழமொழி (எ௦)

போலி யுரையெனச் சால விளக்கிய
வுச்சிமேற் புலவர்கொ ண்ச்சினூக் கினியர்
மாண்புட விருந்த மதுரையு நீகொலோ?
புலத்தமிழ் தோற்ற போலி மதுராய்!
நலத்தெரி வில்லாய்! நாணிலை போலும். (எ௫)

அன்னே வென்றன் மெய்நடுநிக் குறுமால்!
அஞ்ஞான்றை யுயர்வென்! இஞ்ஞான்றை யிழிவென்!
மனைவிசொற் கேட்டுத் தனையின் நெடுத்த
தாயினைப் பசியிற் றீய விசிக்கும்
பதகனை யொத்த மதுரைமா நகரே! (அ௦)

பொருத்தமின் முரணினுள் போக்கியெந் குஞ்சீர்
திருத்தமென் பரிதி திகழ்ந்து தோன்றியும்
பயிலுந் தமிழ்த்தாய் வெயிலுறத் தள்ளித்
துயிலுகின் றினையோ? தொல்சீர் மதுராய்!
நன்றி யறிவிலாய்! குன்றிய சிந்தையாய்! (அ௫)

குறையே நயமெனக் கொண்டு பிதற்றுவோய்!
உன்வயிற் பிறந்தேன் யானென வுரைக்கவும்
வெள்கினேன்! அந்தோ! வெள்கினேன்!! அந்தோ!!
இன்னணம் வெள்குவோ ரின்னு மெத்துணைப்
பெயரோ? அறியேன். மயலார் மதுராய்! (க௦)

அழிநிலை யடையா தெழுதி; துயிலுத
லொழிதி; தமிழ்நிலை விழிகொடு காண்டி;

நரைமூதாளர் - முதியவர். அந்தண குலம் - பிராமண குலம். விந்தையில் - யாவரும் வியந்து பேச. அன்னூப்பற்றிய இன்னூப் பழமொழி - வேளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் வழி வழி என்பது. அன்னூர் - அவர். போலியுரை - பொய்யுரை. சால - நன்றாக. உருவகவணி. மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினூக்கினியர் என்ற பெயரான் இவர் ஊர் மதுரை யென்பது புலனும்.

எசு. புலம் - அறிவு. தோற்ற - இழந்த. நலத்தெரிவு - நன்மையறிதல். நாணிலை - வெட்கமடைந்தனையல்லலை. போலும் - ஒப்பில்போலி. அன்னே - இரக்கக் குறிப்பு. ஞான்று - பொழுது. ஈன்றெடுத்த - பெற்றெடுத்த. தீய - வேஷ. பசியாகிய தீயில் வறந்த என்றபடி. பதகன் - பாதகன். பொருத்தமில் - தகுதியற்ற. முரண் இருள் - மாறுபாடுற்ற யுருள். சீர்திருத்தம் ஆகிய பரிதி என்க. உருவகம், பயிலும் - பழகும். வெயில்உற - வெய்யிலிற் கிடப்ப, தொல்சீர் - பழைய சிறப்பு. குன்றிய சிந்தை - Narrow mindedness. நயம் - நன்மை. வெள்குவோர் - வெட்க மடைபவர். மயல் - மயக்கம். ஆர் - நிரம்பிய. எழுதி - எழுவாய். ஒழிதி - நீங்குவாய்.

அவளிகைத் தேறல் செவிவாய்ப் பருகுதி;
நந்தலி லேன்பஞ் சிந்தையிற் பெறுதி;
என்னோ சொற்றே நென்ன வெண்ணலை. (கூடு)

அருந்தமிழ்த் தாயின் நிருந்திய வன்பினுற்
சிறியனே னித்துணை நெறியெனக் கூறினேன்.
என்னை வெகுளலை; என்னன் பதனை
வேண்டு மெனினீ வெகுள்க; மற்றுச்
'சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்திடல் (கூ00)

நல்வினை கோறலின் வேறன்' நென்ன
வுரைத்த புலவனு முளனல். தமரே
யெனினு மவர்பிழை யினிதெடுத் துரைத்தல்
கடனே யன்றே? கழறும். அன்றியு
நின்பா வெனக்குள வன்பால் யானுரை (கூ00)
செய்த விதனைநீ நொய்தெனக் கருதி
வாளா காலம் போக்கலை. மதுராய்!
மீளாய் தமிழ்நலம் விரும்பியுய் வாயென.

இசைத்தேறல் - இசையாகிய தேன். செவிவாய்ப் பருகுதி - செவிவாயாகப் பருகுவாய்.

கூச. நந்தல் இல் இன்பம் - அழிலில்லாத ஆனந்தம். பெறுதி - பெறுவாய். என்னோ - யாதோ. சொற்றேன் - சொன்னேன். எண்ணலை - கருதாய். இத்துணை - இவ்வளவு. நெறி - கிரமம். வெகுளலை - கோபியாதே. வேண்டுமெனில் - வேண்டுமாயின். சொல்வன்மை - வாக்கு வல்லபம். கொன்னே - பயனின்றி; சம்மா. விடுத்திடல் - விட்டுவிடல். கோறல் - கொல்லுதல்; ஈண்டு அழித்தல். உரைத்த புலவன் - குமரகுருபர சுவாமிகள். "சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல், நல்வினை கோறலின் வேறல்ல - வல்லுத்தம், ஆக்கங் கெடுவ துளதெனினு மஞ்சப வோ, வாக்கின் பயன்கொள்ப வா." (நீதிநெறி விளக்கம்-69)

கூ00. தமரே யெனினும் - சுற்றத்தா ரென்றாலும். கடன்-கடமை. நொய்து- அற்பம், இலேசு. வாளா - சம்மா. மீளாய் - முன்னைய வுயர் வழியில் மீள்வாய். உய்வாய் - ஈடேறுவாய். 'என' - அசைச் சொல். இவ்வசைச் சொல்லால் ஆசிரியப்பா முடிதல் சிறப்புடைத் தென்பர்.

போலியாராய்ச்சியன்

[ஊலாராய்ச்சியென்பது ஊலிற் குற்றங் கூறுதலே யென்று பொருள் கொண்டும், மெய்யான குற்றங்களைக் காண்டலின்றிப் போலிக்குறை கூறிக் கொண்டும், ஊலின் நயங் கண்டு நுகர்தலின்றி நவைகாண்டலே தொழி லெனக்கொண்டும், வாளா திரிதரும் ஒருவனைச் சட்டிப்பாடியது]

போலி யாராய்ச்சியன் - False Critic. இப் 'போலி யாராய்ச்சியன்' டெனிஸன் மகாகவி ஆங்கிலத்தில் வரைந்துள்ள, 'The Poet's Mind' என்னுஞ் செய்யுளினிப் பெரிதும் தழுவி எழுந்தது. அது வருமாறு:

THE POET'S MIND

(First Published in 1830)

By

Alfred Lord Tennyson.

Vex not thou the poet's mind
With thy shallow wit :
Vex not thou the poet's mind ;
For thou canst not fathom it.
Clear and bright it should be ever,
Flowing like a crystal river ;
Bright as light, and clear as wind.
Dark-brow'd sophist, come not anear ;
All the place is holy ground ;
Hollow smile and frozen sneer
Come not here.
Holy water will I pour
Into every spicy flower
Of the laurel-shrubs that hedge it around.
The flowers would faint at your cruel cheer.
In your eye there is death,
There is frost in your breath
Which would blight the plants.
Where you stand you cannot hear
From the groves within
The wild-bird's din.
In the heart of the garden the merry bird chants ;
It would fall to the ground if you came in.
In the middle leaps a fountain
Like sheet lightning,
Ever brightening
With a low melodious thunder ;
All day and all night it is ever drawn
From the brain of the purple mountain
Which stands in the distance yonder :
It springs on a level of bowery lawn,
And the mountain draws it from Heaven above,
And it sings a song of undying love ;
And yet, tho' its voice be so clear and full,
You never would hear it ; your ears are so dull ;
So keep where you are : you are foul with sin ;
It would shrink to the earth if you came in.

போலியாராய்ச்சியன்

கலிலிருத்தம்

நூலை யுள்ளபடி யாய்வலென நொய்யமகனே
போலி யாய்பல தோமுரைசெய் புன்மைநெறியாய்
சீல முள்ளபுல வேர்மனதின் செவ்வியுணராய்
வேலை யொத்தநின வீண்மொழி விடுத்தியொழிதி. (க)

பாந்த னேபிறிது பாந்தளின பாதமுணரும்
வாய்ந்த மாதறி மகாரருமை வந்தியுணரா
ளாய்ந்த செய்புணல மான்மகவி வாணரறிவா
ரேய்ந்த ஆறுணரு மோர்விழிய வெங்கனறிவாய்? (உ)

மதுர மிக்கொழுரு மாங்கனி வடித்தசுவையார்
முதுத மிழ்க்கவியை முற்றுணர்கி லாதுபிசுதத்
துதித ருங்கனியை யொத்தகுறை யோருமுறையாற்
கொதிசுணை றுறுகொடுக்கொடிநிகர்ப்பைகொடியோய்? (ங)

க. ஆய்வல் - ஆராய்ச்சி செய்வேன். நொய்ய - அற்பமான. போலியாய - மெய் போலத் தோற்றி உள்ளவாறு நோர்க்கு மிடத்துப் பொய்யான. தோம் - குற்றம். உரைசெய் - கூறும். புன்மை நெறி - இழிந்த வழி. சீலம் - நல்லொழுக்கம். செவ்வி - நல்லியல்பு. உணராய் - அறியாய். வேலை யொத்த - வேலாயுதம் போல வருத்தும் இயல்புள்ள. நின - நின்னுடைய. வீண் மொழி - பயனற்ற சொல். விடுத்தியொழிவாய் - விட்டொழிவாய். விடுத்தி-முற்றெச்சம்.

உ. பாந்தள் - பாம்பு. பிறிது - மற்றொரு. பாதம் - கால்.

ஊ. "பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும்,"

"புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்ச்சே புலனும்—நலமிக் க
பூம்புன் னூர பொதுமக்கட் சாகரதே
பாம்பறியும் பாம்பின் கால்."

—(பழமொழி.)

வாய்ந்த - பெற்ற. மாது - தாய். மகார்-குழந்தைகள். வந்தி-மலடி.

ஈ. "குழந்தையருமை தாய்க்குத் தெரியும்."

"மகவருமை மலடி யறியாள்."

ஆய்ந்த - ஆராய்ந்த. செய்யுள் நலம் - செய்யுளின் அழகு. ஆன்ற - அமைந்த; கல்வி கேள்வி யமைந்த என்றபடி. கவிவாணர் - பாவலர். ஏய்ந்த - பொருந்திய. ஊறு - குற்றம். இவன் குற்றமே யுணர்பவனாகவின் 'ஓர் விழியன்' எனப்பட்ட டனன். ஓர் விழியன்' - ஒரே பார்வை (One-sided view) உள்ளவன். ஆசிரியர் குறிப்பித்துள்ள 'வாளா திரிதரும் போலியாராய்ச்சியனும் ஒருவனுக்கும் ஏகாக்ஷம் போலும்.

ங. சுவையார் - சுவை பொருந்திய. பிசுதம் - வேம்பு. உதிதரும் - உண்டா கும். ஓரும் - ஆராயும். கொதிசுண் - தீய சுண்.

கொடுக்கொடி. - கொடிய காசும். கொடுமை வாய்ந்திருப்பதோடு கொடி (காக்கை)யையும் நிகர்ப்பையாதலின், 'கொடியோய்' என்ற பெயர் நினக்கே தரும், என்றது குறிப்பு. காக்கைக்குக் கண்மணி யொன்று என்பது காகாக்ஷகோள் நியாயத்தாலும், "காசுத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர்;" (திருக் கோவையார்-71) என்பதாலும் அறிக.

களிநிறைக்கினியவைப்புறழ் கவிசன்மனமிக்
கொளிபடைத்துமறு வின்றுதெளிவுற்றுலவுமர
றெளிபளிங்கினையதெள்ளறழி னூறலெனவான்
வளியெனக்குலவுவான் கஞ்செளி மானுமெனவே. (சு)
கண்ணி லாதுழல் கசட்டநிவி னுயணுகலை
யெண்ணு மிவ்விட மெலாமினிய தூய்மையுடைய
வுண்ணி லாமெலமு தந்ததுகொ லுன்றனகைதான்
மண்ணி விவ்விடையின் வாரலை மயங்குபொறியாய்! (சு)
தூய நீர்மலர்க டோறானி பெய்துவருவேன்
மாயு மம்மலர்கண் மாகொடியை நுன்றனகையா
லேயு நின்விழியி லெய்துறு மிறப்புமிகவும்
வீயு மூச்சினுறு வெய்யபனி மேவியவையே. (சு)

சு. களி நறை - களிப்பினையுண்டாக்கும் தேன். வைப்பு - வைக்குமிடம். உறழ் - போன்ற; உலமச்சொல். கவிசன் - கவிஞர்களுக்குத் தலைவன். வைப்புறழ் மனம் எனச் சொக்க. மறுவின்று - குற்றமின்றி. தெளிவுற்று - தெளிவுபொருந்தி. உலவும் - சஞ்சரிக்கும். தெளிபளிங்கு - தெளிந்த பளிங்கு. (Clear crystal). தென் அறவின் ஊறல்-தெளிவான நீரூற்று. வான்வளி-உயர்ந்த ஆகாயத்திலோடும் காற்று. ஊறலென வளியென வான்கண் ஒளியென உற்றுலவும் என முடிக்க. பூமிக்குச் சமீபத்திற் சூழ்ந்துள்ள வாயுவில் தூசு பொருத்தியிருக்குமேயன்றி மேலிடத் தள்ள வாயு நீர்மலம் யிருக்குமாதலின் வான்வளி உவமையாயிற்று.

வான்கண் - சூரியன். கண்கள் மூன்றில் வீண்ணிற் செல்லுங்கண் சூரியனே.

ஈ. “கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர்,
விண்ணினைச் சமுல வோடும் வெய்யவ னென்னும் பேர.”

(குளாமணி - மந்திர. ௩௦).

சூரியனொளியில் அணுக்கள் ஒன்றுபட்டுக்கலவா, மாணும் - போலும்.

சு. கண் இலாது - கட்பொறியின்றி. உழல் - உழலும். கசடு - குற்றம். அணுகலை - நெருங்கலை. தூய்மையுடைய - பரிசுத்தமானவை. உள்நிராமல் - மனத்தில் அடங்காமல். எழுந்தது - எழுந்தது. கொல் - அகை. உன்றன் கைக - உனது இகழ்ச்சி நகை. மண்ணில் - உலகில். இவ்விடையின் - இங்கு. வாரலை - வராதே.

மயங்கு பொறியாய் - உள்ளதை உள்ளவாறு காணுந் தன்மையின்றி மயங்கும் கண்ணாகிய இத்திரியத்தை யுடையவனே.

இச் செய்யுளில் ‘இவ்விடம்’ என்று குறித்தது, ஆசிரியர் தம்பரத் தமிழ்ப்பயிலும் இயற்றமிழ் மாணவர்கட்கும் பாடந் கூறும் இடத்தினே.

சு. தூய - பரிசுத்தமான. நீர் - நீரினே. நனி - மிக. மா கொடியை - மிகக் கொடுமை யுள்ளாய். நுன்றன் - நினது. அம்மலர்கள் நுன்றன் நகையால் மாயும் என்க. ஏயும் - பொருத்திய. நின் விழியில் - உன் பார்வையால். நினது விழியால் மிகுதியும் இறப்பினே அடையும். மூச்சின் உறுவெய்ய பனி - உனது மூச்சினுண்டாகும் கொடிய பனி. மேவி - பொருந்தி. வீயும் - அழியும். அவை வெய்யபனி மேவி வீயும் என்க.

பாடம் பயிலும் மாணுக்கர்களின் மனத்தை மலராகவும், தாம் பாடந் கூறலைத் தூய நீர் பெய்தலாகவும் குறித்துள்ளனர்.

ஈ. “குளா நன்னீர் நன்கனத் தெளித்துத்
தேனூ ரோதி செவிமுதல் வார்த்து.”

(மணிமேகலை, 23—138)

மன்னி வானளவு காந்தமலை மாகமுறுமா
 மின்னு மேகமடை விற்குமுறி வீழ்மழையினு
 னன்ன ரோடைபல நாற்புறம் விடுத்தபரிசே
 யென்ன வான்புலவ ரின்னுள மெழுந்தொளிருமால். (எ)

நீயி ருக்குமிட நின்றியெனி நேசநிலவு
 மாயி ருஞ்சினை படைத்தபொழில் வந்திசைசெயுந்
 சேய வின்குயில்கள் பாடுதல் செவித்தொனையுறய்
 பாய பூம்பொழிலி னுப்பணவை பாடியெழுமால். (அ)

கீட்டி வந்தையெனி லம்மவவை தேயமினையக்
 கெட்ட பிந்தையிடு மாலினிசை கேட்டுமகிழன்
 மட்டு மல்கறிவி னிற்குறுதல் வாய்வதிலையா
 னட்டு நல்லறிவு நாளுமுனை நண்ணுகில்தே! (சு)

எ. மன்னி - நிலைபெற்று, வான் அளவு - ஆகாய மளவிய, காந்த மலை - காந்தக் கல்லாகிய மலை, மாகம் - விண், உறும் - பொருந்திய, மா மின்னு மேகம் - கரு நிறத்தோடு மின்னலைச் செய்யும் மேகம், அடைவில் - முறைமையாக, குமுறி - இடி யொலி செய்து, வீழ் மழையினால் - பெய்யும் மழையால், நன்னர் - செவ்வீதாக, ஓடை - நீரோடை, ஓடை - ஐ வினைமுதற்பொருள் விசுதி, பல ஓடை என்க, நாற்புறம் விடுத்த - நான்கு புறங்களிலும் ஒழுக்கிய, பரிசே யென்ன - விதமே போல, வான்புலவர் - சிறந்த புலமை வாய்ந்த பாவலர்தம்; இன் உளம் - இனிய மனம், எழுந்து ஒளிரும் - மேலோங்கி விளங்கும், கேட்போர் நெஞ்சைத் தன்பா லிழுத்துப் பிணிக்கும் 'வன்மையால் 'இன்னுள்' த்திற்குக் 'காந்தமலை' யுலமையாயிற்று.

அ. நீ இருக்கும் இடம் நின்றியெனின் - நீ இருக்குமிடத்திலேயே யிருந்துவிடின், நேசம் நிலவும் - அன்புபொருந்திய, மாயிரும் - மிகப்பெரிய, சினை - கிளைகள், பொழில் - சோலை, இசை செய்யும்-பாடும், சேய - செவ்விய, இன்குயில்கள் - இனிய குயிற்பறவைகள், பாடுதல் - கானஞ் செய்தலை, செவித்தொனையுறய் - நினது காதிற் கேளாய், பாய - பரந்த, பூம்பொழிலின் நாப்பண் - பூக்கள் மலர்ந்த சோலை நடுவே, அவை பாடி எழும் - அக்குயில்கள் சிறப்பாகப் பாடும்.

'நேச நிலவும் குயில்கள்' எனவும், 'வந்திசை செய்யும் குயில்கள்' எனவும் தனித்தனிக் கூட்டுக, 'இயற்றமிழ் மாணவர்' கல்வி பயிலிடத்தை யொரு பூஞ்சோலையாகவும், மாணவரை 'இன்குயில்கள்' எனவும் குறிப்பித்துள்ளார்.

சு. கீட்டிவந்தையெனில் - நெருங்கி வந்தாயென்றால், அம்ம - இரக்கக் குறிப்பு, அவை - அக்குயில்கள், கேயம் - பாட்டு, இனைய - வருந்த, கெட்டு அழிந்து விடும் - சீர் குலைந்து கெடும், ஆல் - அசை, இன் இசை கேட்டு மகிழல் மட்டும் - இனிய கானத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைதன் மாத்திரம், அக்கு அறிவின் நிற்கு - குறைந்த அறிவினையுடைய நினக்கு, உறுதல் - பொருந்துதல், வாய்வது இலை - பொருந்தாது, ஆல் - அசை, நாளும் நல்லறிவு உன்னை நட்டு நண்ணுகில்தே - கிணமும் நல்ல புத்தி உன்னை விரும்பி அடையாது, குற்றமே யுணரு மியல் புடைய நினக்குக் குணம் ஒரு சிறிதும் புலனாகாது.

௧௧. " குற்ற மேதெரி வாரகுறு மாமுனி
 சொற்ற பாவினு மோர்குறை சொல்வரால் "

(கந்த, அவை, 6)

XI

ஓர் ஐயப்பாடு

[தாம் திருக்குறள் நாலடியாராதி நீதி நூல்களிற் கூறிய உலக நிலையாமை யைப்பற்றிச் சிந்தித்துழித் தமக்கு நிகழ்ந்த தோர் ஐயப்பாட்டினை யமைத்துப் பாடியது]

ஓர் ஐயப்பாடு

நிலைமண்டில வாசிரியப்பா

கட்புல னில்லா விட்புலத் தோர்குர

னேரிய பெற்றிப் பேரறி வாளந்

குலகமு மதன்க ணிலகுந யாவையு

நிலையுந வல்லவோர் நிகழ்கண மேனு

மென்று முழங்கலுந் துன்றியோ ரிரப்போன்

(நு)

ஐயப்பாடு - சந்தேகம்.

இச்செய்யுள் ஆங்கிலத்தில் டெனிஸன் மகாகவி எழுதியுள்ள 'A Voice Spake out of the Skies' என்ற கவியின் மொழி பெயர்ப்பாகும். அது வருமாறு:

"A Voice Spake out of the Skies."

By

Alfred Lord Tennyson.

A voice spake out of the skies

To a just man and a wise—

'The world and all within it

Will only last a minute!'

And a beggar began to cry

'Food, food or I die!'

Is it worth his while to eat,

Or mine to give him meat,

If the world and all within it

Were nothing the next minute?

கட்புலன் இல்லா - கண்ணுக்குப் புலனாகாத. விட்புலத்து ஓர் குரல் - ஆகாய விடத்தில் ஒரு குரல். அசீரியாகிய ஆகாயவாணியின் குரல் என்றபடி. கேரிய - ஒழுங்கான. பெற்றி - பண்பு. பேர் அறிவாளற்கு - பெரிய அறிவியுடையான் ஒருவனுக்கு. உலகமும் அதன்கண் இலகுந யாவையும் - இந்த மண்ணுலகமும் அதன் காண் வரும் சராசரப் பொருள்கள் எல்லாம்.

நிகழ் ஓர் கணமேனும் - இப்பொழுது நிகழும் ஒரு கணப் பொழுதேனும். நிலையுந அல்ல - நிலைபெற்றிருப்பன அல்ல, அழிந்துபோம் என்றபடி.

என்று முழங்கலும் - என்று முழங்கினபொழுது. துன்றி - நெருங்கி. ஓர் இரப்போன் - ஒரு பிச்சைக்காரன்.

சோறுசோ நின்றேற் பாறிப் படுவென
 லென்னுக் கூயின னிதுகேட் டறினா
 மன்றோ வுணவுண் டவனிவண் வாழ்தலும்
 யானவற் கின்னுண் விடுதலு மாகிய
 விவற்றாற் பயனெனை யெய்திய வுலகு (க0)
 மதன்க ணுர்பொரு ளானத்து மறுகணத்
 தழியு மேலென வையமுற் றனனே.

சோறு சோறு இன்றேல் பாறிப்படுவன் நான் - சோறு போடுங்கள் சோறு போடுங்கள் இல்லாவிடின் நான் பசியான் இறந்தொழிவேன். என்னுக் கூயினன் - என்று கூயினன்.

இது .கேட்டு அறிஞனும் - இம்மொழியைக் கேட்டு அவ்வறி வுடையவனும். அன்றோ - அந்தோ. உணவு உண்டு - சோற்றினை யுண்டு. அவன் இவன் வாழ்தலும் - அபிச்சைக்காரன் இவ்வலகத்தில் வாழ்தலும். யான் அவற்கு இன் உணவு இடுதலும் - நான் அவனுக்கு இனிய சோறு போடுதலும். ஆகிய இவற்றால் பயன் எனை - ஆகிய இச்செயல்களால் யாது பயன். எய்திய - பொருந்திய. உலகம் - இவ்வலகமும். அதன்கண் ஆர் பொருள் அனைத்தும் - அதனிடத்துப் பொருந்திய எல்லாப் பொருள்களும். மறு கணத்து - அடுத்த நிமிஷத்திலேயே. அழியுமேல் - அழிந்து போகும் என்றல். என - என்று. ஐயம் உற்றனன் - சந்தேகம் அடைந்தனன். ஏ - ஈற்றசை.

இப்பிச்சைக்காரன் சோற்றையுண்டு பசிரீங்கி உயிர்வாழ்தலானும் இவனுக்குச் சோற்றளித்துப் புண்ணியம் பெறுகலானும் யாது பயன் உண்டாகும், இவ்வலகமும் அதன்பாலுள்ள எல்லாப் பொருள்களும் மறுகணத்தே அழிந்துபோமாயின், என்ற சந்தேகமே ஈண்டுக் குறித்த ஐயப்பாடாகும்.

கர்ணன் இறக்குந்தறுவாயில் தன்பால் வந்து இரந்த அந்தணனுக்குத் தான் அதுகாறும் செய்துள்ள தருமத்தையெல்லாம், அது தன்னுயிர்க்கு அரணாய் நின்ற லையும் பொருட்படுத்தாது, தானஞ் செய்திருப்பவும் அம்மகாதான பலன் அவனைக் காத்ததில்லை; அம்மகாதானபலன் சித்திப்பதற்கு முன்னரே அதனையுஞ் சேர்த்துத் தானஞ்செய்தல் எங்ஙனம் அமைவுடைத்தாகும்? என்றின்னோரன்ன ஐயத்தை யொருவாறு நிகர்த்தது மேற்குறித்த ஐயப்பாடும். எல்லாம் நிலைபெறின்றி யழியுமாயினும் அவனவன் செய்யற்பால கடமைகளைச் செய்தலே தக்க தென்பது ஆசிரியர் கருத்துப்போலும்.

XII

ப ரி ந் து ரை

[இஃது இரட்டணைத் தமிழ்ப் பண்டிதையார் அசலாம்பிகையம்மை யவர்கள் தமதருமைத் தந்தையாரை யிழந்து மனங்கலங்கியவழி அவர்கள் பாற்பரிந்து அவர்கள் ஆற்றியிருத்தல் வேண்டி நீருபமென வரைந்து விடுத்தது]

ப ரி ந் து ரை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
 இரட்டணைப்பே ருரின்கண் வேதியர்தங் குலமினிதி
 விலங்கத் தோன்றி
 மருட்டுவிழி மடவார்த முரிமையெலாங் கவாந்துகொடு
 மயங்கிப் பேசந்
 திருட்டுமொழி யாளர்தமை வாதித்துப் புறங்காட்டிச்
 செலத்தொ லைத்துத்
 தெருட்டுரைகள் பலவெழுதித் திகழ்சலாம் பிகையம்மைத்
 தெரிவை காண்க.

(க)

வஞ்சிலிருத்தம்

கலைநல மல்கிய காரிகையீ
 ரலைகடல் சூழ்தரு மம்புவியின்
 மலைகளும் வன்மைய மாநிலமும்
 நிலைகுலை தந்தழி நீரனவே,

(உ)

க. இரட்டணை - திண்டிவனந் தாலாகாலைச் சேர்ந்த ஓரூர். பேரூர்-பெருமை வாய்ந்த ஊர். வேதியர்தங் குலம் - பிராமணகுலம். மருட்டு விழி-கண்டாரை மருட்டு மியல்வினையுடைய விழி. இஃது மடவார்க்கு அடை. மடவார்தம் உரிமை - மாதர் சுதந்தரம். கவாந்து கொடு - பிடுங்கிக்கொண்டு. மயங்கி - கலங்கி, அறிவின்றி. திருட்டு மொழியாளர் - வஞ்சகப்பேச்சினர். வாதித்து - வா தஞ்செய்து. புறங்காட்டிச் செல - தோற்றோட. தொலைத்து - அழித்து. அவர்களை வா தப்போரில் வென்று என்றபடி. தெருட்டுரைகள் - அறிவினைப் பயக்கும் மொழிகள். பல எழுதி - பல வற்றை எழுதி. அசலாம்பிகை : செந்தமிழ்ப் புலமை செவ்விதின் வாய்ந்த இவ் வம்மையார் இனிய கற்பனை நலஞ்செறிந்த செய்யுட்களை விரைவின் இயற்றும் ஆற்றல் படைத்தவர்; கேட்டார்ப் பிணிக்குஞ் சொல்வன்மை யுடையார். திரு விடையூர்த் தலபுராணம், காந்தி புராணம், திலகர் மான்மியம் முதலிய பல தமிழ் நூல்களை இயற்றி யுள்ளார். தெரிவை - மாது. செந்தமிழ் தெரிந்த சீரிய நலத்தாற் தெரிவை யென்னும் பெயர் நினைக்கே பொருந்தும் என்பது குறிப்பு.

உ. கலைநலம் - கல்வியறிவு. மல்கிய - நிரம்பிய. காரிகை - மாது. காரிகை யீர் - விளி. அலைகடல் - அலையையுடைய கடல்; வினைத்தொகையுமாம். அம்புவி - பூமி. மலைகளும் - பர்வதங்களும். வன்மைய - வலிய. மாநிலம் - பெரிய பூமி. நிலை குலைத்து - நிலைகுலைத்து; தா - துணைவினை விருதி. அழிநீரன - அழியுந் தன்மை யுடையன. பூசும்பம் முதலிய நிகழும் காலங்களில் மலைகளும் தந்திலைமை கெட்டு மாறுமியல்பினவா மாதலின், அசலம் (மலை) என்னும் பெயர்க்குரிய நீயும் கலங்க நேர்வது உலகியல்பே என்றபடி.

கலிவிருத்தம்

இவ்வுண்மை யறிந்தார்க ளெதுவரினும் கலங்கசிலா
 ரொளவியமில் குணக்குன்றா யரியகுல மாபுவழாச்
 செவ்வியசீர் வாய்ந்திருந்த திருப்பெருமா னாயனுந்தை
 யவ்வுலகஞ் சென்றமைகேட் டம்மவள முடைவர்பலர். (௩)

வஞ்சிவிருத்தம்

நும்மோய் கைம்மை நோன்புகொள
 லெம்மாண் பிற்கண் டிருப்பிரகோலோ
 வம்மா வுதனை யாபவழியுள்
 விம்மா நிறறல் விளம்பறியேன். (௪)

கலிவிருத்தம்

என்றாலும் பண்டிதையீ ரித்துயர மிவ்வுலகி
 னென்றாலும் வரப்பாற்றென் னின்பவுளங் கவன்றுமிகக்
 குன்றாம லமைந்திருத்தல் கோளென்று நாடோறு
 நன்றாகு மாறறிந்து நடப்பிரென நம்புவலே. (௫)

௩. இவ்வுண்மை யறிந்தார்கள் - இவ்வுலகியல்பாகிய உண்மையைத் தெரிந்த அறிவாளர்கள், கலங்கசிலர் - கலங்கார், ஓளவியம் இல் - பொறுமையில்லாத, குணக்குன்று - நற்குணமாகிய குன்று, சலிப்பின்மை, பொறுத்தல் பொதுத்தன்மை, அரிய - சிறந்த, குலமாபு - குலவொழுக்கம், வழா - வழுவாத, தவறாத, பெருமானாயன் - அசலாம்பிகை யம்மையின் தந்தை பெயர், உந்தை - உனது தந்தை, அவ்வுலகம் - மேலுலகம், உளமுடைதல் - வருந்துதல், அம்ம - இரக்கக் குறிப்பு.

௪. நும்மோய் - நினது தாய், மோய் - தாய், கைம்மை நோன்பு - கணவனை யிழந்த மகளிர் தமது உடம்பு வருந்த நோற்கும் விரதம்.

௫. “அன்பரோ டுடனுறை வாழ்க்கைக்கு
 நோற்றுடம் படுவர்.” (மணி. 2. ௪௬.)

“வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
 வேளை வெந்தை வல்சியாகப்
 பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
 உயவற் பெண்டிர்.” (புறம், 246)

எம்மாண்பில் - எத்தகுதியோடு, ஆய்வழி - ஆயுமிடத்து, உள்விம்மாநிறறல் - உளம் விம்முதல், வருந்துதல், விளம்பு - சொல்லுதல், முதனிலைத் தொழிற்பெயர்.

௬. பண்டிதை - பெண்பால், பண்டிதையீர் - விளி, என்றுஆனும் - என்றைக்கு ஆயினும், வரல் பாற்று - வரக்கூடியது, கவன்று - வருத்தி, குன்றாமல்குறையாமல், கோள் - கொள்கை, நன்றாகுமாறு - நன்மையுண்டாம்படி, நம்புவல் - நம்புவேன்.

அறுசீர்க் கழிநெடிவடி யாசிரியவிருத்தம்

இன்பமே வடிவாக் கொண்ட வெம்பெரு மான்றா னீண்டைத்
துன்பமே யெவர்க்குங் காட்டித் தொல்லைநல் வழியி லுய்த்து
வன்புகள் பலவுஞ் செய்து வாய்மையைத் தெரித்துப் பின்னர்
நன்பெரு ஞான வீடு நல்குவன் மெய்ம்மை கண்டீர். (சு)

வஞ்சிவிருத்தம்

இனியி வுண்மை யெய்த்தநீ
ரினிய வுள்ள மேற்கவீர்
நனிந னூல்க ணிபு
மனியி ருந்து வாழ்வீரே. (எ)

சு. இன்பமே வடிவாக் கொண்ட வெம்பிரான் - ஆனந்தமயன். ஈண்டை - இவ்வுலகத்து. தொல்லை - பழமையான. உய்த்து - செலுத்தி. வன்பு - துன்பம். வாய்மை - உண்மை. தெரித்து - விளக்கி. நன்பெருஞான வீடு - நல்ல பெரிய ஞானமயமான முத்தி. நல்குவன் - கொடுப்பன். மெய்ம்மை - இஃதுண்மை. கண்டீர் - முன்னிலையகை.

எ. எய்த்த - துன்பத்தால் வாடிய; அறிந்த எனினுமாம். ஏற்கவீர் - வருந்தாதீர். நனி - மிகவும். நனூல்கள் - நல்ல நூல்களை. நாடுபு - நாடி, ஆராய்ந்து. மனி-மன்னி, மனவொருமையுற்று. வாழ்வீர் - வாழ்வீராக.

XIII

முடிசூட்டிரட்டை மணிமாலை

[இஃது ஏழாம் எட்டவர்ட் இந்தியச் சக்கரவர்த்தியாக முடிபுனைந்த காலத்தில் (1902-ஆம் ஆகஸ்ட் மாதம்) எழுதியது]

முடிசூட்டிரட்டை மணிமாலை

சோல்லார் மணிக்கடலிற் றேயில் வயிரமணி,
வல்லான் பதித்தபெரு மாண்பிற்றால்—நல்லார்
பெருந்தேவிக் கிட்டிப் பிறங்கு திலகம் போல்
திருந்தேர்கொ ளாங்கிலநற் றேம். (க)

நற்றே நொழு கு நறுமலர் தம்மு னாலஞ்செறியப்
பெற்றே யிலகும் பெருமைகெ டாடாமரை சீயரும்
அற்றே யெனலா மருங்கலை வாணி யமர்ந்தொளிர்
பொற்றே வியுமொருங் கெய்திய வாங்கில பூமியையே. (உ)

இரட்டைமணிமாலை : வெண்பா, சுட்டளைக் கவித்துறையாகிய இருவகைப் பாக்களான் வகைக்குப் பத்தாக இருபது செய்யுட்கள் அந்தாதித் தொடையாகப் பொருந்த அமைக்கப்பெற்ற ஒருவகைப் பிரபந்தம்.

க. சொல் - புகழ். ஆர் - நிரம்பிய. மணிக்கடல் - நீலமணிபோலும் நிறமுடைய கடல்; நவமணிக்கடலும் இருப்பிடமாகிய கடல் எனினுமாம், இரத்தினாகரமாதலின். தோம் இல் - குற்றம் இல்லாத. வயிரமணி - வைரத்தினம். வல்லான் - தொழில் வல்லவன். மாண்பிற்று-மாட்சியுடைத்து. நல்லார் - பெருந்தேவிக்கு இட்டிப் பிறங்கு திலகம் - நல்லாரால் பூமாதேவிக்கு இட்டு விளங்கும் நெற்றிப் பொட்டு. நல்லார் - மகளிர், ஈண்டுச் சேடியர்.

திருந்து - திருத்தமான. ஏர் - அழகு. தேம் - தேயம். நல்ல ஆங்கிலதேயம் என்க. திலகம்போல் ஏர்கொள் ஆங்கிலதேயம் மாண்பிற்று என முடிக்க. மணிக் கடற் பரப்பில் வைரமணியைத் தொழில் வல்லான் பதித்த மாண்பினையுடையது ஆங்கில தேயம் என்றபடி. ஈண்டுக் கூறியது,

“ மதியத் தன்ன வாண்முகம் போலும்
டொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை ”

என்றதன்கட்போலும் உவமைக் குவமையன்று. தேயமாகிய ஒரு பொருட்டு ஈருவமை கூறியதென்க.

உ. நறுமலர் - நறிய பணமுள்ள மலர். நலம் - அழகு. செறிய - மிகுதியும் பொருந்த. இலகும் - விளங்கும். வீடு உயரும் அற்று - பெருமை சிறுகளும் அத்தன்மைத்து. எனலாம் - என்று கூறலாம். கலைவாணி - நாமகள். பொற்றேவி - பொன்னாகிய தேவி, இலக்குமி. ஒருங்கு எய்திய - சேர்ந்து பொருந்திய. ஆங்கில பூமியை மலர் தம்முள் தாமரை வீடு உயரும் அற்றே எனலாம் என்று முடிக்க.

ef. “பூவினுக் கணிகலம் பொங்கு தாமரை.”
(அப்பர் தே. நமச்சிவாயப் பதிகம்.)

“பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்.”
(திருவள்ளுவ மாலை. ந.ச.)

“பூவெனப் படுவது பொறிவாழ் பூவே.”
(நால்வர் நான்மணிமாலை. 40.)

பூமிக்கு ளோங்கியவள் பொன்னிகர்செந் நாப்புலவர்

நாமிக் கொளிநு நலமுடையாள்—ஏமக்

கடலுடையா ளாங்கிலநற் காரிகையிற் கம்மா

உடல்வயிற் கண் போன்மீலண்ட னூர்

(௩)

ஊருக்கு ளெல்லா முயர்ந்தவிவ் ளூரினி ளோங்குசெங்கோல்

பாருக்கு ளாங்கங்குச் சிற்றர சாண்டார் பலர்தமக்குள்

சீருக் கெடுத்தநற் செவ்விய காட்டாச் செலுத்தியவள்

நாருக்குரிய வீஜயைத் திருப்பெயர் நம்மனையே.

(௪)

அனையநற் றுயி னரும்புதல்வர். தம்முட்

புனையு முடிக்குரிய பூமான்—தனையே

தனக்குறிகர் கொண்டுறிகர் தண்ணளியுள் சான்ற

மனக்கினிய னெட்வர்ட் மகான்.

(௫)

மகானென்றி யாரு மகீதலத் தின்கண் மகிழ்ந்துரைசீர்

மிகாநின்ற வள்ளல் கலைநலங் கூட்டுண்செவ் வேளையான்

உகாநின்ற பைந்தே னிராசமலரி னொளிர்புயத்தான்

தகானென் றெவருங் குறைசொலற் கில்லாத் தகைமையனே.

௩. ஒங்கியவள் - உயர்ந்தவள். பொன் நிகர் செந்நாப் புலவர் - வியாழனை நிகர்த்த செவ்விய நாவியையுடைய அழிஞர். நா - நாவினிடத்து. மிக்கு ஒளிரும் - மிக விளங்கும். நலம் - நன்மை. ஏமம் - காவலாகிய; அரணுகச் சூழ்ந்த என்றபடி. கடல் உடையாள் - கடலினையே உடையாக உடுத்தவள். இங்கிலாந்து ளீவமாதலின் இங்கனம் கூறினர். ஆங்கில நற்காரிகையிற்கு - இங்கிலாந்தாகிய நல்ல பெண்ணினது. வேற்றுமை மயக்கம். அம்மா - வியப்பிடைச்சொல். உடல்வயிற் கண் போன்ம்தேகத்தினிடத்துக் கண்ணினைப்போல விளங்கும். இலண்டன் ஊர் - இலண்டன் (London) மாநகரம். இலண்டனூர் போன் மெனமுடிக்க. போன்ம் - போலும் என்பதன் நிரிபு.

௪. செங்கோல் - அரசாட்சி. செங்கோலைச் செலுத்தியவள். சீருக்கு எடுத்த - பெருமை மிக்க. காட்டா - திருவந்தாந்தமாக. நார் - அன்பு. வீஜயை - Victoria. நம்மனையே - நமது தாய். 'இவ்வூர்' என்றது லண்டன் மாநகரினை.

௫. அனைய - அந்த. புனையும் முடிக்குரிய பூமான் - முடியினை அணிதற்கு உரிமை வாய்ந்த தலைவன். தனனையே தனக்கு நிகர்கொண்டு - தனனையே தனக்கு நிகராகக்கொண்டு; எனவே ஒப்புயர்வற்றவன் என்றபடி. நிகர் - ஒளிவாய்ந்த;

௬. "நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகன்மாய்ந்த." (சிலப். கனாத்த. 2)

"நீர்வார் நிகர்மலர் கடுப்ப."

(அகம். 11)

தண்ணளி - குளிர்ந்த கருணை. உம் - சிறப்பும்மை. சான்ற - அமைந்த. மனக்கு - மனத்திற்கு. கொண்டு சான்ற இவரியன் என முடிக்க. மகான் - பெரியோன்.

௭. மகீதலம் - பூமி. சீர் மிகாநின்ற - பெருமை மிகுகின்ற. வள்ளல் - வரையாது கொடுப்போன். கலைநலம் - நூல்களின் சுவை. கூட்டுண் - கொள்ளுகொண் டெண்ணும்.

௮. "கடுங்கட் கானவர் கடறுகூட் டெண்ணும்" (பெரும்பா. 116.)

செவ்வோள் அனையான் - குமாரக் கடவுளைப் போன்றவன். பைந்தேன் உகாநின்ற - பசிய தேன் சொரிகின்ற. இராச மலர் - ரோஜாபூவ்பம். மலரினால் ஒளிரும் புயத்தான் என்க. தகான் - அரசாளத் தகுதியற்றவன். தகைமுழுவன் - பெருமைக்குண் முடையான்.

மையலொன் றின்றி மடலெழுதிப் பாநேரும்
ஐயனே காவெனச்சொ ளாநேரும்—தூய்ய
மனத்தின் மகிழ்சிறந்து வாழ்த்தாநு மாவார்
இனத்தின் மகளி ரெலாம். (எ)

எலாவகை மாதரு மெங்கள் புகழ்சான்ற வேட்வாடிறை
உலாவருந் தோறும்பா மேற்குறி யாங்குள் ளாருகிற்பச்
சிலாமய மாமென வாகநத் முற்றுத் திகழ்ந்துநின்றார்
நலாரொடு பொல்லாத மாக்களு மம்ம நயந்துளமே. (அ)

மேன்மொழியிற் பாநலஞ்சான் மேலோ ரெனையரோ
பான்மையொடவ் னுனைப் பரிந்துரைத்தார்-தேன்மொழியாம்
செந்தமிழின் யாமுமவன் சீர்மைசொலி மாலையொன்
றுந்துகளிப் பிற்புனைந்திட் டோம். (க)

ஓமென் றினங்கினர்க் குற்றநட் பான னுளம்பிறிதாய்த்
தாமென்ற கன்று தருக்கினர்க் குற்ற தனியரிடே
ருமென் றெமதிறை வேளைப் புகழி னதனையொவ்வோம்
போமென் றிகழ்ந்திட்ட போவர்க்குஞ் செய்தனன் பொன்
[எருளே. (க0)

எ. மையல் - மயக்கம். மடலெழுதுதல் - மடலூரக் கருதுபவர் தாம் வீரும்
பிய தலைவன் உருவத்தைச் சித்திரத்தில் எழுதும் வழக்கம் ஈண்டுக் குறிக்கப் பட்
டுள்ளது. மடல் எழுதிப் பாடுதல் - உலாமடல், வளமடல் முதலிய பிரபந்தங்களை
யெழுதிப் பாடுதல். கா - காப்பாயாக. சொல்லாடுதல் - பேசுதல். இனத்தின் - கூட்ட
மான.

அ. எலாவகை - பதுயினி, சங்கினி, சித்தினி, அத்தினி (யென்னும்) புலவ
கைப்பட்ட. இறை - மன்னன். உலாவருதல் - பலனிகரல். உன் - மனம். சிலாமய
மர்ம் - என் - கல்லுருவமென்று கருத. பரவசமாய் சிற்பர் என்றபடி. நலார் - நல்லவர்.
ஆம் - வியப்பு. உளம் நயந்து நின்றார் என்க.

க. மேன்மொழி - மேனாட்டு ஆக்கிலமொழி. பாநலம் - கவித்துவம். சால் -
அமைந்த. எனையர் - எத்தனையோ பெயர். பான்மை - தன்மை; பெருமை; அழகு;
அன்னான் - எட்டெவர்ட். பரிந்து - விரும்பி. உரைத்தார் - புகழ்ந்தார்.

தேன்மொழியாம் - இனிய மொழியாகிய. செந்தமிழினால் - இரட்டை மணி
மாலை யொன்று புனைந்திட்டேமென்று முடிக்க. சீர்மை - சிறப்பு. சொலி - புகழ்ந்து.
உந்துகளிப்பின் - மேன்மே லெழுந்த களிப்பால். புனைதல் கட்டுதல்.

க0. ஓம் - Yes; ஒப்புக்கோடற் குறிப்பு. இணக்கினர் - சம்மதித்தவர். உற்ற -
பொருந்திய. நட்பானன் - கண்பன். உளம் பிறிதாய் - மனம் வேறுபட்டு. தாம்
என்று - நாமே பெரியவென்று. அகன்று - விலகி. தருக்கினர் - அகக்கரித்தவர்.
தனி அரி ஏறு - ஒப்பில்லாத ஆண் சிங்கம். ஆம் - ஆகும். புகழின் - புகழ்ந்தால்.
அதனை - அப்புகழ்ச்சியை; ஒவ்வோம் போம் - ஒப்புக்கொள்ளோம் போங்கள்.
போவர் - Boers. பொன் அருள் - அழகிய கருணை.

பொன்னருளி னூற்றுப் புகழ்தோய் குணக்குன்று
மன்னுயிர்ப்பைப் கூழ்வளர்க்கு மாவெழிலி—துன்னுமன்பின்
பொங்கு கடனீதிப் பொலிவார் மணிகளக்கம்
எங்களிறை யேடவ்டென் பேம். (கக)

என்பே சுவநேடவ்ட வள்ளல் குணங்களை யெம்முரையின்
இன்பேர் வரையறைக் கட்பரி மோவிதை யெய்த்திலமால்
துன்பே யுளங்கொ ளியல்புடை யாளருந் துன்றிமகிழ்
நன்பே ருலக மிதுவே யெனவெணி நாவேரே. (கஉ)

நாடுதனிச் செந்தமிழி னற்கடவி லாவீர்
நீவேகை கொண்டிங்க நேர்மினே—கடிநாம்
எல்லாரு டெடவர் டிறைவன் முடிபுனைதல்
சொல்லாரப் பாடிமகிழ் தும். (கஊ)

தும்மினுங் குற்ற மிருமினுங் குற்றஞ் சொலிப்புடைத்தார்
நம்மிந் தியரைமுன் னுளு நலம்பெற்ற ஞாலமன்னர்
இம்மையின் பெல்லா மினிது துகர்தந் திருக்களியா
டெம்மைநிகர்ப்பவர் யார்கொலிப் போழ்தென் திருக்குதமே.

கக. ஊற்று - கீருறல். புகழ்தோய் - புகழ்சேர்ந்த. பைக் கூழ் - பயிர். உயி
ராகிய பயிர். மாவெழிலி - பெரிய மேகம். துன்னு - யிருந்த. அன்பாகிய கடல்.
நீதியாகிய அழகு நிரம்பிய மாணிக்கநீபம். எங்கள் இறை - எமதரசன். என்பேம் -
என்று கூறுவோம்.

கஉ. எடவ்ட வள்ளல் குணங்களை யென் பேசுவது. இன்பேர் - இனியபுகழ்.
எம் உரையின் வரையறைக்கண் படுமோ - எமது சொல்லின் எல்லைக்கட பொருந்
தும் அளவிற்பேரே; மிகப் பெரி தென்றபடி.

இதை - இத்தன்மையினே - எய்திலம் - அறிந்திலேம்.

ஓர்: "முத்து டைம்முலைக் கண்க னெடுத்தவென்

றெய்த்த டிச்சிலம் பிரக்கும்."

(சுந். முத். அரு)

துன்பத்தையே உள்ளத்திற்கொள்ளும் இயல்பினர்; Pessimists. மகிழ்துன்றி -
மகிழ்ச்சி நிரம்பி. சன்பேருலகம் - துறக்கம். இது - இவன் ஆளும்நாடு. காடுவர் -
சுருதுவர்.

கஊ. நாடு தனிச் செந்தமிழி னற்கடல் - ஆராயப்படும் ஒப்பற்ற செல்விய
தமிழாகிய நல்ல கடல். ஆடுவீர் - மூழ்கித் திரைப்பிராக. நீடு உவகை - மிக்க களிப்பு.
நேர்மின்-சேர்வீர். சொல்லார - வாயார. மகிழ்தும் - மகிழ்வோம்.

கச. தும்மினுங் குற்றம் மிருமினுங் குற்றம் என்று சொல்லி. முன் -
முற்காலத்தில்.

நலம்பெற்ற - எல்லாச் செல்வங்களுயும்டைத்த. ஞாலம்; பூமி. ஞாலமன்
னர் நம்மிந் தியரை நாளும் புடைத்தார் எனக் கூட்டுக.

இம்மையின்பு - இப்பிறப்பில் உள்ள இன்பம். துகர்தந் - அநுபவித்து.
இருக்களியாடு - மிக்க மகிழ்ச்சியில் மூழ்கும். இருக்குதம் - இருப்பேரம்.

இருக்கும்பை தான்முழங்கு மிந்தியநற் றேயத்
தருக்கும்பை யாங்கிலர்க்குஞ் சாலப்—பெருக்கும்
உரிமைகளில் வேறுபா டொன்றுமுற வண்ணம்
புரியுமெட்வர்ட் மன்னன் புகன்று. (கடு)

மன்னர்தம் மன்னென்று வையமெல் லாமொப்ப வந்த வெங்கள்
முன்ன வ னுமெட்வர்ட் டேழா வனெனு முதல்வனென்னப்
பொன்னரி யாதன மேறி மகிழ்ந்து பொலிந்தனனால்
நன்னரிக் காட்சிகள் டாநந்த மெய்தின நாமுளத்தே. (கசு)

தேவன் றிருவருளாற் சீர்சான்ற வெட்வர்டேங்
காவலன்செங் கோல்கொண்டான் காண்மினே—யாவரும்
உள்ளுவந்து வாழ்த்துமி னோங்கியகூத் தாடுமின்
தெள்ளுதமிழ் பாடுமின் றேர்ந்து. (கஎ)

தேர்ந்துநின் றிருஞ் சிறிதள வாயினுந் தேரலிருஞ்
சேர்ந்துநின் றிவ்வயி னீர்தினஞ் சிந்தை செயுமொருவன்
ஆர்ந்துநின் றேற்கும் பரம்பொரு ளாகு மவணையன்பு
கூர்ந்துநின் றெட்வர்ட் பொருட்டுக் கரந்தொழல் கொள்பரிசே.

கடு. இருக்கு முறை - இருக்கு வேதம். இந்திய நற்றேயத்தருக்கும் ஆங்கி
லர்க்கும். சால - மிக. உரிமை - பாத்தியதை, (Rights). வேறுபாடு - வித்தியாசம்.
உறவண்ணம் - பொருத்தாவிதம். புரியும் - செய்யும். நடுவுநிலைமை யுடையான்
என்பது கருதியது. புகன்று - விரும்பி. புகன்று புரியுமென்க.

cf. “பொரெளிற் புகலும் புனைகழன் மறவர்.” (புறம் - 31.)

கசு. மன்னர்தம் மன் - அரசாக்கரசன்; Emperor. ஒப்பு - ஒப்புக்கொள்ள.
எட்வர் டேழாவனெனும் முதல்வன் என்ன - இவன் ஏழாவது எட்வர்டாயிருப்
பினும் முதன்மை வாய்ந்தவன் என்று சொல்லும்படி. பொன் அரியாதனம் - பொற்
சிக்காசனம். பொலிந்தனன் - விளங்கினன். நன்னர் - நன்றாக. ஆநந்தம் எய்தினம்-
களிப்படைந்தோம்.

கஎ. தேவன் - கடவுள். சீர்சான்ற - சிறப்பமைந்த. எங்காவலன் - எமது
அரசன். யாவிரும் - நீங்கள் எல்லீரும். உள் உவந்து - மனங்களித்து. வாழ்த்துமின்,
கூத்தாடுமின், பாடுமின் என்க. தெள்ளுதமிழ் - தெளிவான தமிழ். தேர்ந்து -
ஆராய்ந்து.

கஅ. தெரிந்தவரும் தெரியாதவரும் என்றபடி. தேரலிர் - அறியாதீர். இவ்வ
யின் - இங்கு. நீர் தினம் சிந்தை செய்யும் ஒருவன் - நீங்கள் தினமும் தியானிக்கும்
ஒப்பற்ற கடவுள். ஆர்ந்து - எங்கும் நிறைந்து. பரம்பொருள் - மேலான பொருள்.
அன்புகூர்ந்து - அன்பு மிகுந்து. கரந்தொழல் - கைகுவித் திறைஞ்சுதல். கொள்
பரிசு - மேற்கொள்ளத்தக்க செயலாகும். எட்வர்டு பொருட்டு கடவுளைக் கரந்
தொழல் மேற்கொண்ட தக்கதென்று கூறியது.

சேம சுபகிருதிற் செங்கடகச் சித்திரையிற்
காமர் முடியணிந்தான் காண்மீனே—சீமைக்
கரசனெனு மெட்வர் டருஞ்சார்வ பெளமப்
பரசபெரும் பேரொடுமிப் பார்.

(கசு)

பாரி லவனர சென்றென்றும் வாழ்க பயன்சிறக்க
சேரல ரெல்லாரு நட்பாள ராக செறிந்துமுகில்
மாரி பொழிகவெங் கெங்குந் தமிழின் மணங்கமழ்க
ஏரிற் பொலிகந மிந்தியர் வாழிய வெஞ்சொலுமே.

கசு. சேமம் - சேமம்; நன்மையைச் செய்யுமென்றபடி. இது சுபகிருது வரு
டத்திற்கு அடை. செங்கடகம் - செவ்விய கடகமாதமாகிய ஆடித்திங்களில். சித்
திரையில் - சித்திரை நகத்திரத்தில். காமர் முடி - அழகிய கிரீடம். சீமைக்கு - இந்
கிலாந்து நாட்டிற்கு. அரும் - கிடைத்தற்கரிய. சார்வபெளமன் - எல்லாப் பூமியையு
முடையோன்; பிறரைப் பணியா துலகாள்பவன்; சக்கிரவர்த்தி. இப்பார் - இந்த உல
கில். சார்வபெளமப் பேரோடும் இப்பாரில் முடியணிந்தான் என முடிக்க. பரசு -
கொண்டாடப் பெற்ற.

உய. பாரில் - உலகில். அவன் அரசு - அவனுடைய அரசாட்சி. பயன் -
அறம்பொருள் இன்பங்களாகிய பயன்கள். சேரலர் - சேராதவர்; பகைவர். செறிந்து-
திரண்டு. முகில் - மேகம். மாரி - மழை. எங்கெங்கும் - எவ்விடங்களிலும். தமிழ் இன்
மணம் - தமிழின் நறுமணம். கமழ்க - வீசுக. ஏரிற்பொலிக - அழகிற் நிகழ்க; இளி
வர் வளஞ் சிறக்க என்றதுமாம். எம்சொலும் வாழிய - எமது கவியும் வாழ்க.

XIV

பண்டித நாட்டம்

[ஆசிரியர், தாம் இருமல் நோயால் வருந்திய பெர்முது, அவரது தந்தை யாராகிய ஸ்ரீ கோவிந்த சிவனாதம் கட்டளையைச் சிரமேற் கொண்டு திருப்ப ரங்குன்றத்தில் ஸ்தலவாசமாக நாற்பத்தைந்து நாள் தங்கியிருந்த காலத்தில், அப்பிணியினை நீக்கியருள ஞானபண்டிதனாகிய திருப்பரங்கிரி முருகனைப் பாடியது]

பண்டித நாட்டம்

கட்டளைக்கலித்துறை

உலக முவப்ப வுயர்தமி ழாய்தந்த வொண் புலவ
கலகம் விளைக்கும் விழியா ரிருவர் கணவவெழி
லிலகறி வாள் விருமலி னேங்கா தெமக்கருள்வாய்
பலகலை யோங்கும் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (க)

காமர் செம்பாடலி யற்றுபு நின்னைக் கருதிவந்தேந்
தேமலர் வெட்சிபந் தாருடை யாய்தேவ சேனைமகிழ்
கோமகனையெமை வாட்டுங் கொடுநோய் குமைத்தருள்வாய்
பாமயி லாரும் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (உ)

தோமில் செம்பாட லேயற்றுபு நின்னைத் தொழுதுவந்தே
நீமகிழ் வுற்றெ மீருமற் கொடுநோயை நீத்தருள்வாய்
பூமகள் கொங்கை யெனப்பொலி கின்ற பொருப்புடையாய்
பாமக ளேத்தும் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (ஈ)

க. உலகம் உவப்ப - சீவான்மாக்கள் மகிழும்படி. நக்ரீரதேவர் பெற்ற திரு வருளினைத் தாரும் பெறக்கருதியே, ஆசிரியர் திரு முருகாற்றுப்படையின் மங்கல முதன் மொழியை ஈண்டமைத்துப் போற்றினார். கூடன்மா நகரத்துக் குலவிய தமிழ்ச்சங்கத்திற் குன்ற மெறிந்த குமரவேளும் அங்கத்தினனான யமர்க் திருந்தமையின், 'உயர்தமி ழாய்தந்த வொண்புலவா' என்றனர். ஆய்தந்த - ஆய்ந்த. கலகம் விளைக்கும் விழியார் - கலகம் விளைத்தல் விழிக்கு அடை. இருவர் - வள்ளி, தெய்வயானை என்னு மிருதேவியர்.

ஈ. "மங்கையர் கணவ மைந்த ரேறே." (திருமுரு. 264)

எழில் இலகு அறிவாள - அழகு விளங்கும் அறிவுடையாய். ஏங்காது - துன்புறாது. பலகலை - பலநூல்களும். ஒங்கும் - சிறந்து விளங்கும். பண்டிதன் (Doctor).

உ. காமர் - அழகு, விருப்பம் மிக்க எளிணுமாம். இயற்றுபு - இயற்றி. செம்பாடல் - செவ்விய பாடல்களை. தேமலர் - தேன் பொருந்திய. வெட்சி-வெட்சித் தேமலர் என மாறுக. தார் - மாலை. குமைத்தல் - அழித்தல். பா மயில் - சரஸ்வதி.

ஈ. தோம் இல் - குற்றமற்ற. தொழுது உவந்தேம் - வணக்கிக் களித்தேம். மகிழ்வற்றேம் - களிப்பினையுடைய எமது. நீத்தருள்வாய் - நீக்கியருள்வாய் - பூமகள் கொங்கை - பூமாதேவியின் தனம். பொலிகின்ற - விளங்குகின்ற. பொருப்பு - மலை. மலைக்குப் பூமாதேவியின் கொங்கையை ஒப்பிடுவது மரபு.

ஈ. "சோதிமதி வந்துதவழ் சோலைமலை யோடிரண்டாய்

மேதினியாள் கொங்கைநிகர் வேங்கடமே." (திருவேங்கடமலை)
பா மகள் - சரஸ்வதி.

வைந்துளம் வாடி யிருமலி நெற்றுண்டு நாதவியா
துய்ந்தி மாறெமை யாண்டருள் செய்குத துன்கடனான்
மைந்துடை யாயெழின் மாண்புடை யாய்கலை மான்புகழும்
பைந்தமிழ் சான்ற பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (ச)

நானாது நாவலர் கூட்டம் புகூஉப்பல நானமுனைப்
பேணு திருந்திலெம் பேசுப் புகழ்ந்தனெம் பீயெய்த்தாய்
வீணை யாமிரு மல்லி னுழலல் விரும்புதிபோ
பாணர் பொழில்சொள் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே!

கண்ணையக் கண்ணுண் மணியே மணியின் கதிரொளியே
விண்ணையவ் விண்ணி னிதையே யிருமலை வீட்டியரு
ளெண்ணையவ் வெண்ணு ளிருப்பவ நேதம் பின்புலவா
பண்ணே சுவையே பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (சு)

காலாழ் களரிற் களிமென நாயேங் கசுதரனிற்
கேலாது காண்டி யிருந்தமிழ் வாணர்க் கிறையவனே
தூலார் நயந்தெரி வாயெ மிருமலை தூக்கியருள்
பாலா குமாரா பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (எ)

ச. உளம் வைந்து - மனம் வருந்தி. எற்றுண்டு - அடிபட்டி. தவியாது - வருந்
தாது. உய்த்திடுமாறு - தப்பிப் பிழைக்கும்படி. கடன் - கடமை. ஆல் - அசை. மை
ந்து - வலிமை. எழில் மாண்பு - அழகின் மாட்சி. கலைமான் - சரஸ்வதி. சான்ற -
அமைந்த.

ரு. நாவலர் கூட்டத்து நானாது புக்கு எனக் கேர்க்க. புகூஉ - புக்கு; புகுந்து.
இருந்திலெம் - யாமிருந்ததில்லை. புகழ்ந்தனெம் - புகழ்ந்தோம். பீயி - பெருமை.
உழலல் - வருந்துதல். பாண் - இசைப்பாட்டு. ஆர் - நீரம்பிய. வண்டு குயில் முத
லியவற்றின் இசையை சுண்டுப் பாண் என்றனர்.

சு. விண் - ஆகாயம். விண்ணின் இறை - விண்ணுலகிற்குத் தலைவன். எண் -
எண்ணம். சுவையே - அப்பண்ணின் சுவையே. தமிழின் புலவா - இனிய தமிழ்ப்
புலவனே.

எ. களர் - சேற்று நிலம். சேற்றிற் காலாழ்ந்த யானே யென்று சொல்லும்
படி.

சி. "காலாழ் களரின்."

(திருக்குறள். 500.)

ஏலாது - பொருந்தாது. கசுதரல் - வருந்துதல். நீற்கு - நீனக்கு. காண்டி - முன்
வினியசை. தமிழ் முதற் குரவராகிய அகத்தியர் முதலியோர்க்கு அருள் புரிந்த
தலைவனான தமிழ் வாணர்க் கிறையவனே என்றனர். தூலார் நயம் - தூலிலுள்ள
அழகு. தூக்குதல் - அழித்தல். பாலா - குழந்தையே. குமாரா - யெளவன பருவத்தை
புடையாய்.

கூடலி னுற்றன்று கூடும் புலவர் குழுஉவிரந்து
நாடுநக் கீர னுரையே யுரையென நாட்டியசேன
யீடில் வனமெமை நோயினில் வாட்டுத லெண்ணுகொலோ ?
பாட னலஞ்சால் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (அ)

பார்க்குந் குலத்தே மிருமலின் வாடல் பரிவுகொலோ
வேர்க்கும் பரிசின் விரைந்தடி யார்க்காக்கும் வீரவிண்ணின்
கார்க்குலமெல்லா மொருங்கே துயிலுறுந் காட்சிசெறி
பார்க்கு ஞபர்ந்த பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (ஆ)

நாவலர்க் கெய்ப்பினில் வைப்பென விவ்வயி னண்ணியசீர்க்
காவல நேயா மிருமலின் வாடிடக் கைவீடுத
னீவிழை யேலுட னேவந்தெ நோயினை நீக்கியருள்
பாவலர்க் குற்ற பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (க0)

துங்கக் குடம்பையி னீக்கி விரும்பித் தொடுகட லின்
மங்கறி விற்புசூர் தோடி யுழன்று பயங்குகுள்ளை
வங்கம் பெற்றிமகிழ்ந் தென்ன வெளியே மகிழ்ந்தெனெமாற்
பங்கையை வாழும் பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (கக)

அ. கூடலின் உற்று - மதுரையிற் சேர்ந்து. அன்று - முற்காலத்தில். புலவர்-
சங்கப்புலவர். குழுஉ - கூட்டம். நாடும் - ஆராயும். குழுஉ - இன்னிசை யளபெடை
நக்கீரன் உரை - இறையனா ரகப்பொருட் சூத்திரங்கட்கு நக்கீரதேவர் இயற்றிய
உரை. உரை யென - சரியான உரையென்று. நாட்டிய - நீலைபெறக் கூறிய. முருகக்
கடவுள் உருத்திர சன்ம னென்னும் மூங்கைப்பன்னையாய் அலாதரித்துச் சங்கத்தார்
நடுவிற் காரணிகளைய் விற்றிருந்து இறையனார் கூறிய அகப்பொருட் சூத்திரங்
கட்கு நக்கீரனார்தம் முறையே சிறந்ததென்று புலப்படுத்தினார் என்னும் வரலாறு
ஈண்டுக் குறித்தது. சேஎய் - அளபெடுத்தது விளியின் பொருட்டு. ஈடு இல் வண்
ணம் - இத்துன்பத்திற்கு நீகர் வேறு துன்பமில்லை யென்னும்படி; வலிமை கெடும்
படி எளிதுமாம். எண்ணை கொலோ - ஏனோ. பாடல் நலம் - பாடலின் இளிமை.
சால் - அமைந்த.

க. பார்க்குந் குலம் - பார்ப்பார்குலம். வேதாந்தத்தை நெருங்கிப் பார்ப்பவர்
என்றபடி. குலத்தேம் - குலத்திற் பிறந்த யாம். பரிவு - அன்பு. வேர்க்கும் வீர -
துன்பமுற்ற அடியாரைக் காத்தற் பொருட்டுத் தனக்கு வியர்வை யுண்டாதலையும்
பொருட் படுத்தாது விரைந்து செல்லும் இயல்புடைய வீரனே என்றபடி. விண்
ணின் - ஆகாயப் பரப்பிலுள்ள. கார்க் குலம் - மேகக் கூட்டம். ஒருங்கே - ஒன்றா
கக் கூடி. துயில் உற்று - தூங்கும். தொடர்புயர்வு நவீந்தியணி. காட்சிசெறி பரங்கிரி
யென்க. பார் - பூமி. உயர்ந்த - ஈனது படை வீடுகளிற் சிறந்ததாக முத்தன்மையுற்ற.

க0. நாவலர் - புலவர். எய்ப்பினில் வைப்பு - சேமதி. ஆபத்தனம். இவ்வ
யின் - இவ்வலகில். நண்ணிய - பொருந்திய. சீர்க்காவலன் - சிறந்த காவலன்.
கைவீடுதல் - உதவிபுரியாது விடுதல்; கை உபசருக்கம். விழையேல் - விரும்பாதே.
கைவீடுதலை விழையேல் என்க. உடனே வந்து எம்நோயினை நீக்கியருள் எனப்
பிரிக்க. பாவலர்க்கு உற்ற - புலவர்கட்கு அருள் செய்தற் பொருட்டுப் பொருந்திய.

கக. துங்கம் - உயர்வு. குடம்பை - கூடு. தொடுகடல் - தோண்டப்பட்ட கடல்.
மங்கு அறிவில் - குறைந்த அறிவினால். உழன்று - வருந்தி. மயங்கு - கையற்றி
கிள்ளை - கிளி. வங்கம் - மரக்கலம். பெறி - பெற்று. மகிழ்ந்தென்ன - மகிழ்ந்த
தென்று சொல்லும்படி. எளியேம் - அடியேம். ஆல் - அசை. பங்கைய - இலக்குவி
கூடம்.